

ஒரு பேப்பர்

ORU PAPER



Paper - 03 Issue - 58 03 Friday November 2006

விற்பனைக்கல்வ

- நீங்கள் வீடு வாங்க, வியாபாரம் வாங்க கடன் தேவையா?
- வியாபார, ஆயுள்க் காப்புறுதிகள் செய்ய வேண்டுமா?
- உங்களுக்கு தேவையான Tax Advice, வியாபார ஆலோசனைகள் மற்றும் அனைத்துவகை Accountancy Servicesகளுக்கும் நாட வேண்டிய இடம்...

Forward Consultants

1, Lancelot Road, Wembley HA0 2AJ Tel: 0208 900 9052

இவ்வளவு நேரமும்
அன்பாக் கதைக்கிறம் - எனக்கு
ஒரு கொஞ்சமாவது தந்தாவே!
தனிய வைச்சு...



OFF LICENCE & ON LICENCE

- New Personal Licence Holder (NCPLH) & Premises Supervisor (DPS) course
- உங்களுக்குரிய Personal Licence அளிக்க வேண்டிய சகல உதவிகள்.
- புதிதாக கடை, எடுப்பவருக்கு வேண்டிய Li-licence, வேறும் வறி முறைகள், செய்து தரப்படும்.
- Running & Established Shops for sale/to buy anywhere in the UK
- Food-Hygiene, Health & Security, Shop owns

No Win No Fee
Premises Licences
for Chicken shop,
Kebab, Deteral
stalls etc

www.ltta.co.uk

LTTA LTD

Licence Trade Training Academy

தலைப்புக்கு Mr. Ravi
Head office, System House,
19 Pershore Road south,
Birmingham B39 3EE
Tel: 07782 223 9057

RAJA & CO SOLICITORS

10 Upper Tooting Road, Tooting Bec
London SW17 7PG
Tel: 020 8772 4900 Fax: 020 8682 9425

We provide following Legal Services:

- Conveyancing:-
Buying and Selling
Houses Flats & Business
- Criminal Cases
- Civil Litigation
- Family
- Immigration



We hold Legal Aid Franchise in Immigration & Crime

ABBEY TRAINING.NET

- ✓ OFF Licence/ Restaurant விடயத்தில் எடுப்பவருக்கும் அனுமதிக்கப்படும் Personal Licence எடுத்து தருவோம் அதற்கும்
- ✓ NCPLH CERTIFICATE COURSE
- ✓ Supervisor Course For OFF Licence and Restaurants (DPS)
- ✓ உங்கள் வியாபார மட்டவளத்துக்கான புதிய off licence / restaurant premises licence எடுத்து தருகிறோம்.
- ✓ LIFE IN THE UK - பிரித்தானிய பிரஜை உரிமைக்கான வகுப்பு
- ✓ எல்லா Course மனையும் தகுதியான அறிவுடையவர்களுக்கு உதவுகிறோம்.

38 London Road
Tooting
SW17 9HP

தொடர்புகொள்ள: Thavanessan
020 8640 9900 / 07956 913 164

SIVA BUSINESS TRAINING

எங்களிடம் வாருங்கள்
வென்று தருகின்றோம்

Citizenship Course (Life in UK வகுப்புகள்)

Personal Licence
(For OFF Licence and On Licence)
National Certificate
for Personal Licence Holders (NCPLH)
New Supervision Course (NDDPS)

- * New Premises Licence
- * Transfer of Licence
- * Change of DPS
- * Night Cafe Licence

Siva 020 8683 6544, 079 0480 6371
Challenge House 616, Mitcham Road, Croydon CR0 3AA

UNIGLOBE EXCHANGE LIMITED

- We Buy & Sell Foreign Certificates (No Commission / Better Rates)
- Low Cost Travel Tickets
- Worldwide Money Transfers (Best Rate for Somalia & India)
- Cheques Cashed

தமிழக மாண்புமிகு சேவையின் மக்களின்
தகவல்திட்டம் பெற்றவர்கள்

Check Our Rates before you send...
230 B, Northolt Road, South Harrow, HA2 8DU
Call Us at 020 8423 9988
020 8423 7744

ஆங்கிலம் கற்க விருப்பமா?

ESOL English Levels 1,2 & 3

IELTS English

Citizenship Exam,
Computer, ECDL,
Admin, Accounts,
Secretarial and
Health & Safety Courses

Overseas
Students
Welcome

Call: 020 8903 9580
Or Email: wembley@pitman-training.net
FCL College, Hazel House, 1-3 Lancelot
Road, Wembley, Middlesex HA0 2AJ

LONDON ACCIDENT CLAIM LIMITED

70 Windmill Road, Croydon, CR0 2XP
Had an accident - Not your fault
Driver / Passenger - within last 3 years

3. வருட காலத்துக்குள் சந்தித்த அனைத்து
வாகன விபத்துக்களிலும் ஏற்பட்ட...

- ✦ தனிநபர் அளந்த தண்ட - 10 (Neck, Back & Shoulder Pain)
- ✦ புனர் திரிமணம் அல்லது வாகன இழப்புகளுக்கான பூனை தண்ட - 10000 தொகை
- ✦ வருமான இழப்புகள்
- ✦ வாகனப் பிரதிமீதி - வரடகை வாகனம்

NO WIN - NO FEE

Tel: 020 8665 7667 Fax: 020 8684 7177

Mob: 07950 953 514 Call Free: 0800 032 6798

SHOP INSURANCE

COVERSURE

INSURANCE SERVICES

Competitive rates for all types of businesses including

Off Licence, Newsagent, Restaurant & Takeaway

Direct access to over 8 major insurers in UK. Same day quotes + cover

Sign-Up Benefits

Mike Navaratnarajah / Priya Murthy

0870 4585 680

Authorised and Regulated by the Financial Services Authority No207008

ANGELS

- + Mortgages + Loans
- + Letting Management
- + Insurance + Building Insurance

Properties and Financial Services Ltd.

- ✓ வியாபார வங்கிக்கடன்
- ✓ விற்பனைக்கு 0.5% மட்டுமே அறவிடப்படும்
- ✓ வாடகை வீடுகள்
- ✓ காப்புறுதி
- ✓ மோட்கேஜ் (Mortgages)

100% Mortgage Specialist

- 100% வீட்டு வங்கிக்கடன்கள் 5 நிமிடத்தில் ஏற்பாடு செய்யமுடியும்
- வருமான அத்தாட்சி அவசியமில்லை
- முற்பணம் (Deposit) அவசியமில்லை
- ஏற்கனவே உள்ள கடனுக்கு வட்டியை குறைக்க குறைந்த வட்டிக்கு கடனை மாற்றமுடியும்
- முத்திரை தீர்வு அவசியமில்லை
- உங்களின் நிதி சம்பந்தமான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தகுந்த தீர்வு தரப்படும்



74 Lee High Road
Lewisham SE13 5PT
Tel: 020 8852 1683
Fax: 020 8852 1621
email: info@angelsproperties.co.uk
web: www.angelsproperties.co.uk

POS TECH

POS TECH LTD
EPOS SOLUTION

Limited Offers
Touch Screen Till
£1600
IBM PC Base Till
£900



NISA OCS LINK / C CARD LINK
PAY POINT / PAYZONE LINKS

020 8873 1710

- ✦ Touch Screen
- ✦ Stock Control
- ✦ Promotions & Offers
- ✦ Shelf Labels
- ✦ Special 'Z' Report
- ✦ Account Customers
- ✦ Access from Home
- ✦ Free 50,000 Item List
- ✦ Staff Security
- ✦ Link with SAGE Line 50

Retails Tills
Restaurant Kit News Round

Free Support | Free Barcode Printer | Interest Free Payments Options | Free Laser Printer



PLANNING A PARTY FOR 20/160 PEOPLE?

Superb new venue
available in the
Wembley/Harrow
area.

Ring 020 8904 8581 (mornings)
or email: wendy.farrell@hwps.org

Easy parking

MARKANDAN & UDDIN SOLICITORS

Solicitors and Administrators for Oaths
M.Markandan LLB A.Uddin LLB(Hons) MA, LLB PhD-RFL
Tamil House, 720 Romford Road, London E12 6BT

விவாக விண்ணப்பங்கள்

01.02.2005 முதல் அமுலுக்கு வந்துள்ள பிரித்தானிய அரசாங்கத்தின் சட்டத்தின் பிரகாரம் இந்நாட்டில் திருமணம் புரியவிருப்பின் நீங்கள் பிரித்தானிய உள்துறை அமைச்சின் முன் அனுமதி பெற்றிருத்தல் வேண்டும். மேற்படி விண்ணப்பங்களுக்கும் ஆலோசனைகளுக்கும் எங்கள் அலுவலகத்தின் தொடர்பு கொள்ளவும்



சுகத் விண்ணப்பங்கள்

14 வருட 10 வருட அல்லது 7 வருட வதிவிடக்கமை விண்ணப்பங்கள் குடும்பத்தினருக்கான சலுகை அடிப்படையிலான விண்ணப்பங்கள் பிரஜாவுரிமை விண்ணப்பத்திற்கான ஆங்கில மற்றும் வாழ்க்கை முறை தேர்ச்சி சம்பந்தமான ஆலோசனைகள்

விபத்தில் அல்லது வேலை ஸ்தலத்தில் காயமடைந்திருந்தால் நடட. ஈடு கோருவது சம்பந்தமான விடயங்கள் - No Win No Fee அடிப்படையில்

We specialise in

For all your needs in immigration (All aspects upto house of lords),
Commerical & Residential Conveyancing, Employment, Civil Litigation
Consumer Problems, Last will, Power of Attorney, Sponsorship Declaration
HSMP, Workpermits

Tel: 020 8514 8300 / 07830 285 634

Contact:

Fax: 0208 514 8381

Markandan: 07956 386 576

Email: info@msssolitors.com

Uddin: 07957 455 670

WILLIAM CAREY COLLEGE LONDON WCC LONDON

LOOKING FOR A HAIR & BEAUTY COURSES?

WILLIAM CAREY COLLEGE LONDON Introduces

HAIR & BEAUTY COURSES

FEE STARTING FROM £199

Certificate Courses:

- THE ART OF THREADING
- THE ART OF WAXING
- MANICURE / PEDICURE
- HAIR CUTS & STYLING (Beginners)
- HAIR CUTS AND STYLING (Advance)
- LONG HAIR DESIGN & DECORATION
- MAKE-UP (Asian & Western)
- 1 YEAR ADVANCED DIPLOMA IN HAIR & BEAUTY

CLASSES STARTS FROM OCTOBER 2006

Silent Features:

- ✓ Well equipped class rooms
- ✓ Sophisticated Training Equipment
- ✓ Highly Qualified & Talented Trainers
- ✓ Training on ONE to ONE basis
- ✓ Real time training experience
- ✓ Placement Assistance
- ✓ Flexible Timings



உங்கள் அழகை மேலும் அழகுபடுத்தி நாடுங்கள்

William Carey College London

Midas House, 34-36 High St North, Eastham, London E6 2HJ

www.wccolondon.org, email: Sabrina@wccolondon.org

Tel: 020 8472 6124

Fax: 020 8432 6346

ஒரு பேப்பர்

ORU PAPER

FRIDAY, NOVEMBER 03, 2006, ISSUE 58

சிறிலங்கா அரசு அச்சப்படும் பொருண்மிய இலக்குகள்

பிபிசியின் கொழும்பு முகவர் துமிதா லூத்ரா பக்கச் சார்பாக செய்திகளை வழங்குகிறார் என்ற கருத்து தமிழ் மக்களிடம் உண்டு. இது பற்றிய விரிவான கட்டுரையொன்றை சில வாரங்களுக்கு முன்னர் பிரசுரித்திருந்தோம். இப்போது அவர் மீதான அதிருப்தி சிறிலங்கா தரப்பிலிருந்து வந்துள்ளது. அண்மையில் காலி 'தக்சினா' கடற்படைத் தளம் மீதான தாக்குதல் தொடர்பாக துமிதா வெளியிட்ட செய்திகள் சிறிலங்கா அரசுக்கு பொருளாதார ரீதியில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விடயமாக பிரித்தானியாவுக்கான சிறிலங்காத் தூதுவர் திருமதி செனவிரத்தன் பிபிசியின் ஆசிரியப் பிரிவின் செய்தி ஆசிரியருக்கு முறைப்பாடு செய்துள்ளதாக தெரிய வருகின்றது. வெளிநாட்டு பயணிகளை கவர்ந்திழுக்கும் தென்னிலங்கை கடற்கரையேர நகரில் இடம் பெற்ற தாக்குதல் சம்பவங்கள் பற்றிய விபரம் வெளியுலகுக்கு தெரியவந்தால் அவை சிறிலங்காவிற்கு பெருந்த வருவாயை ஈட்டித்தரும் உல்லாசப் பயணத்துறையினை வீழ்ச்சி அடையச் செய்துவிடும். இந்த அச்சமே துமிதா மீதான முறைப்பாட்டுக்கு காரணமாக இருந்துள்ளது.

அண்மைக் காலமாக தமிழ்மக்கள் படுகின்ற பேரவலங்கள், அவர்கள் மீது நடாத்தப்படும் விமானக்குண்டுத் தாக்குதல்கள், செஞ்சோலை வளாகத்தில் மாணவிகள் மீதான தாக்குதல், பொருளாதாரத் தடை உள்ளிட்ட மனிதவரிமை மீறல்கள் போன்றவை சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால் தத்தம் நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்கள் உல்லாசப்பயணம் மேற்கொள்ளும் இடங்களின் பாதுகாப்புற்ற நிலையை அறிவிக்க வேண்டியது துமிதா போன்ற வெளிநாட்டு செய்தியாளர்களின் கடமையாக இருக்கிறது.

தமிழ்மக்கள், குறிப்பாக பரப்புரையை மேற்கொள்பவர்களும், தாம் எதனையாவது செய்ய வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிற புலம்பெயர்ந்து வாழும் மக்களும் இதனூடாக கிடைக்கப் பெறும் செய்தியை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயலாற்ற வேண்டும். சிறிலங்காவின் பொருளாதாரத்துக்கு பலம் சேர்ப்பதை தடுத்து நிறுத்துவது அங்கு நடைபெறும் தமிழின அழிப்பு முயற்சிக்கு நீங்கள் காட்டும் எதிர்ப்பாயிருக்கும். உங்களது செயற்பாடுகள் எவையாவது சிறிலங்காவிற்கு அன்னிய செலாவணியை பெற்று தருவனவாக இருப்பின் அவற்றை நிறுத்துங்கள் அல்லது குறையுங்கள். இவ்விதம் உங்கள் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுமாயின் ஈழத்தமிழரின் தேசியப் பிரச்சனைக்கான தீர்வு விரைவுபடுத்தப்படும் என்பதை உறுதியாக நம்பலாம்.

ஒரு பேப்பர்

எல்லாருக்கும் வணக்கம்!

எல்லாரும் சுகமா இருப்பீயள் அப்பிடியே இருக்கக் கடவுளை நாங்கள் வேண்டுகிறோம்!

எங்கட விலாசத்தை ஒருக்காக் காட்டத்தான் வேணும் என்று நினைக்கிறம். அப்பிடியென்ன விலாசத்தை இவங்கள் காட்டப் போறாங்கள் என்று நினைப்பியள். அது வேற ஒண்டுமில்லை

நாங்கள் வீடு மாறப்போறம். சரி சரி உத வடிவா ஒருக்கா உங்களுக்குச் சொல்லுறம்!

சுமார் இரண்டரை வருடங்களாக ஒரே வளாகத்தில் இயங்கி வந்த எமது புத்திரிகையின் தலைமை நிறுவனம் அடுத்த இதழில் இருந்து புதியதோர் இடத்தில் இயங்க இருக்கிறது என்பதை பணிவுடன் அறியத் தருகிறோம்.

விலாசம்:

Oru paper
Manson House
4 Lyon Road
London
SW19 2RU

விலாசத்தைத் தந்தாச்சு, இனிப் பிழையான இடத்துக்குக் கடிதம் அனுப்பிக் கஷ்டப்படாதேங்கோ! சிக்கலெண்டா தொலை பேசுங்கோ அந்த இலக்கத்தில் மாற்றியில்லை!

"ஒசியாய் வாசிக்க ஒரு பேப்பர்" என்க வாசகம் இன்னும் "ஈயு" வில பிரச்சனையாத்தான் இருக்கு!

ஐயா! விடுங்கோ ஐயா!

நாங்க இப்பிடிச் சொல்லுறதால உங்கட மரியாதை குறையுமெண்டோ நினைக்கிறியள் அந்தளவுக்குச் சின்ன ஆக்களே நீங்கள்!

திருப்பி ஒருக்கா...

எங்களோட தொலை பேசுறவைக்கு! நீங்கள் நல்லவர்கள் என்று உங்களுக்குத் தெரியும்! ஆனால் இங்க, போன் எடுத்து

உங்களோட கதைக்கிறவைக்குத் அது தெரியாது!

அவையள் பயப்பிடினம் வேலையை விடுவமோ என்று யோசிக்கினம்! என்ன செய்யலாம்?

பின்ன என்னத்தைச் சொல்லுறது? நீங்க சிலர் தொலைபேசியை எடுத்தா ஏதோ கடன் குடுத்த கணக்கில கதைக்கிறியளாம்! பாத்துக் கதைங்கோ பாவம் அதுகள் பயந்து போகுதுகள்!

இந்த மாசத்தோட போத்தி முடுற நேரம் வந்திட்டுது அதால எல்லாரும் போய் நல்ல போர்வையா பாத்து வாங்குங்கோ!

ஆறேழு மாசத்துக்கு ஒரே குளிர்ந்தான்! அதோட நல்லாச் சாப்பிடுங்கோ இல்லாட்டிக் குளிர் தாங்கமாட்டியள்!

சேல்.. கீல்... என்று கனக்க வரும் காசை கண்ட மாதிர் செலவழிக்க மனச சொல்லும் காட்டைக் காசெண்டு பாக்காம இழுக்கச் சொல்லும் பாத்து செலவழியுங்கோ சந்தோசமா இருங்கோ!

கார்த்திகை வந்திட்டுது இது என்ன காலம் என்று தெரியும் தானே! "உயிரை உருக்கி விடிவைத் தேடியவர் காலம்"

அவர்கள் நினைவுகளுடன் மீண்டும் சந்திப்பம்!

நன்றி

வணக்கம்!

- ஒரு பேப்பர் காரர்கள்+காரிகள்

EDITORIAL

History Lessons to the Extraordinarily Obtuse and the Blindly Fanatic

We suggest there is something important to be learned from the recent experience of the United States and Israel in the Middle East: that massive military attacks are not only morally reprehensible but useless in achieving the stated aims of those who carry them out.

In John Hersey's novel *The War Lover*, a macho American pilot, who loves to drop bombs on people, and also to boast about his sexual conquests, turns out to be impotent. President Rajapakse, strutting in his pristine white dress on a Kfir aircraft and announcing victory in Sampur, has turned out to be an embodiment of the Hersey character, his words equally boastful, his military machine equally impotent.

The Sri Lankan invasion and bombing of Sampur has not brought security to Sri Lanka. Indeed, it has increased the resolve of the Tamil resistance, led by the LTTE.

That failure of massive force goes so deep into history that Sinhalese leaders must have been extraordinarily obtuse, or blindly fanatic, to miss it.

Dr Thirunavukkarasu, a political scientist writing recently in a Tamil newspaper about the shadow and

real war during the last 10 months: "Approximately 1,000 Tamil civilians were killed between December 2005 and September of 2006, according to a conservative estimate." The result, aside from the physical and human devastation, was the worsening of the Tamil hatred of the Sri Lankan institutions and also the increase in the mistrust of the International Community.

The United States and the Soviet Union, despite their enormous firepower, were unable to defeat resistance movements in small, weak nations.

The history of wars reveals the futility of large-scale violence against local popular resistance. The United States and the Soviet Union, despite their enormous firepower, were unable to defeat resistance movements in small, weak nations. Even though the United States dropped more bombs in the Vietnam War than in all of World War II, it was still forced to withdraw. The Soviet Union, trying

for a decade to conquer Afghanistan, in a war that caused a million deaths, became bogged down and also finally withdrew.

Even the supposed triumphs of great military powers turn out to be elusive. After attacking and invading Afghanistan, President Bush boasted that the Taliban were defeated. But five years later, Afghanistan is rife with violence, and the Taliban are active in much of the country.

After the brief, apparently victorious war against Iraq in 1991, George Bush Sr. declared (in a moment of rare eloquence): "The specter of Vietnam has been buried forever in the desert sands of the Arabian peninsula." Those sands are 'bloody once more in today's Iraq.

The nations of Eastern Europe, despite Soviet occupation, developed resistance movements that eventually compelled the Soviet military to leave. The United States, which had its way in Latin America for a hundred years, has been unable, despite a long history of military interventions, to control events in Cuba, or Venezuela, or Brazil, or Bolivia.

Overwhelming Israeli military power, while occupying the West

Bank and Gaza, has not been able to stop the resistance movement of Palestinians. Israel has not made itself more secure by its continued use of massive force.

To put it more bluntly, war is terrorism. That is why a "war on terrorism" is a contradiction in terms.

More important than the futility of armed force, and ultimately more important, is the fact that war in our time always results in the indiscriminate killing of large numbers of civilians. To put it more bluntly, war is terrorism. That is why a "war on terrorism" is a contradiction in terms.

The repeated excuse for Sinhalese military aggression, and its toll on Tamil civilians—and this has been uttered by President Rajapakse's spokespersons as well as by Sri Lankan 'Peace Secretariat' officials—is that LTTE fighters hide among civilians. Therefore the killing of innocent people is "accidental" whereas the deaths caused by the LTTE are deliberate.

This is a false distinction. If a bomb is deliberately dropped on a house or a vehicle on the ground that a "suspected terrorist" is inside, it is argued that the resulting deaths of women and children is not intended, therefore "accidental." The deaths of innocent people in bombing may not be intentional. Neither are they accidental. The proper description is "inevitable." So if an action will inevitably kill innocent people, it is as immoral as a "deliberate" attack on civilians.

It is a supreme irony that Mrs Kumaratunge's and the late Mr Kadigama's six years of 'war for peace' of the nineties brought a higher death toll among innocent Tamil civilians than the previous six years of UNP's 'war for war'. During her famous operations, at least 10,000 Tamil civilians were killed, and hundreds of thousands were forced to flee their homes and villages, terrorized by what was supposed to be a 'war for peace'.

At this moment, we, the Tamils feel that history will repeat itself i.e. that Sinhalese leaders are (and will be) extraordinarily obtuse, blindly fanatic and they will miss it, again.

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் சிறிலங்கா

இளந்திரையன்
(ஒரு பேப்பருக்காக)

சண்டையும் சமாதானமும் சமாதானத்துக்கான சண்டையுமாக காலத்தை இழுத்தடிக்கும் முனைப்புடன் சிங்களப் பேரினவாதம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. காலஇழுத்தடிப்புடன் தமிழினத்தின் கழுத்தறுக்கும் விருப்புடன் எதிர்ப்பும் நெருக்கடிகளைக் கடந்து கொண்டிருக்கின்றது. காலனியாட்சியதிகாரத்தின் கை மாற்றத்துடன் இலங்கையின் சிறுபான்மையினங்களின் சுயாதிபத்தையும் இருப்பையும் கொல்லையில் குழிபறித்து முடிவிடும் வேகத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

தனிச்சிங்களச்சட்டம், இனக்களையெடுப்பினை அவாவி நிற்கும் இனக்கலவரங்கள், சிங்களக் குடியேற்றங்கள் என்று காலத்துக்காலம் ஆட்சியதி காரத்தைக் கையிலெடுத்துக் கொண்ட சிங்களப் பேரினவாதக்கட்சிகள் தொடர்புறாத நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் சிறுபான்மை இனங்களின் தனித்தன்மையைக் குலைப்பதிலும் தொடர்பு பட்ட வாழ்விடப் பிரதேசத் தொடர்புகளையும் சீர் குலைக்கும் நடவடிக்கைகளிலும் வெற்றி பெற்றே வந்திருக்கின்றன.

ஆதிக்க வாதத்திற்கெதிரான சிறுபான்மை யினங்களின் அகிம்சை அரசியல் போராட்டங்கள் தோல்வியைக் கண்டுவிட ஆயுதப்போராட்டம் தலையெடுத்து இன்று வீறுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. காலமாற்றத்திற்கேற்ப தந்திரோபாயங்களின் வடிவினை மாற்றிக் கொண்ட பேரினவாதமும் பேச்சு வார்த்தைகள் இழுத்தடிப்புகள் என்ற போக்கில் அன்னியத் தலையீடுகளின் ஆதரவுடன் இன விடுதலையின் கூர்மையினை சிதறடிக்கும் காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

அவற்றின் தொடர்பாக திம்புப் பேச்சு வார்த்தைகளும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் இராணுவ மாறுதலின் பின்னணியில் உருவாக்கப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் செயற்பாடும் நடைமுறைக்கு வந்தது. நீண்ட ஒரு போராட்டத்தின் சிறு அங்கீகாரமாக தமிழ்த் தேசியத்தின் பிரதேசத் தொடர்பு கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட வடக்குக்

கிழக்குப் பிரதேசம் இணைக்கப்பட்ட மாகாண அலகாக அங்கீகரிக்கப்பட்டது. இணைக்கப்பட்ட பிரதேசத்தின் ஆட்சியதிகாரம் என்ற அளவில் மாகாண அரசு என்ற நொண்டிக் குதிரையின் சாரதியாக இந்தியாவை ஏற்றிவிட்ட குள்ள நரி ஜே ஆர் தனக்கு நேர இருந்த நெருக்கடியில் இருந்து சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொண்டார்.

தமிழ் மக்களின் பிரதேசத் தொடர்பை கொள்கையளவிலேனும் ஏற்றுக் கொண்டிருந்த அங்கீகாரம் இலங்கையின் ஒற்றையாட்சியதி காரத்தின் வரையறைக்குள்ளமைந்த நீதித் துறையின் பார்வையில் சட்ட விரோதமானது என்ற தீர்ப்பைப் பெற்றிருக்கின்றது.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் ஒரு கூறாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வடக்குக் கிழக்கின் இணைப்பை சட்டரீதியாக உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்தியாவும் முன் னெடுக்காது தொடர்ந்து வந்த அரசியல் சுழியில் அமிழ்ந்து கரை ஒதுங்கிவிட்டது. குறிப்பிட்ட காலத்தின் முடிவிற்குள் சுதந்திரமான சர்வ சன வாக்கெடுப்பின் மூலம் இணைப்பின் தேவையை உறுதிசெய்ய வேண்டுமென்ற சரத்தை உள் நுழைத்த குள்ள நரி ஜே ஆர் இலங்கையின் ஒற்றையாட்சி அதிகார வரம்புக்குள் அடங்க முடியாத மாற்றம் இதுவென்பதை அறிந்திருந்தும் காத்திரமான சட்ட மாற்றத்தைக் கொண்டு வரும் பெரும்பான்மையிருந்தும் அதனைச் செய்யாது விட்டு விட்டார்.

இன்று தமிழ் மக்களின் பிரதேசத் தொடர்பை கொள்கையளவிலேனும் ஏற்றுக் கொண்டிருந்த அங்கீகாரம் இலங்கையின் ஒற்றையாட்சி யதிகாரத்தின் வரையறைக்குள் அமைந்த நீதித் துறையின் பார்வையில் சட்டவிரோதமானது என்ற தீர்ப்பைப் பெற்றிருக்கின்றது. இது ஒன்றும் ஆச்சரியமானது அல்ல. ஆச்சரியமானது என்ன வென்றால் இலங்கையின் ஒற்றை ஆட்சியதி காரத்தின் வரையறைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய முடியாது என்பதை நன்கு அறிந்திருந்தும் ஒற்றை ஆட்சிய திகாரத்துக்கு மாற்றீடாக சமஷ்டி வரைபை

முன்மொழிந்து நிற்கும் சர்வதேசமும் அதன் அவசியம் பற்றி வாய் கிழியக் கதைக்கும் இந்தியாவும் தமிழ் அரசியல் வாதிக்கும் ஏதோவொரு கடக்க முடியாத பெரிதொரு தடை வந்ததைப் போல மலைத்து நிற்பதேயாகும்.

சிறிலங்கா சுதந்திர முன்னணி அரசும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் அவசர அவசரமாக ஒன்றிணைவது இந்த நீதிமன்றத்தீர்ப்பால் விளைந்த அடுத்தது என்ன என்ற கேள்வியாலும் அதற்கான வெளிப்பாடாக சிங்களப் பேரினவாதத்தின் முகமுடி கிழிந்து சர்வ தேசத்தின் முன்னால் தலை குனிந்து நிற்கப் போகும் அவலத்தைச் சரி செய்து கொள்ளவே அல்லாமல் தமிழ் மக்களினது அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்ளவே இல்லை அதல பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தவே அல்ல என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப் போனால் அரசியல் அதிகாரத்தைத் தட்டிப் பறிக்க முயலும் அதி தீவிரவாதக் கட்சிகளான ஜே .வி .பி போன்ற துட்ட சக்திகளிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

ஜே ஆர் ஜெயவர்த்தனா மாகாண அரசு என்ற நொண்டிக் குதிரையின் சாரதியாக இந்தியாவை ஏற்றி விட்டார்

அரசியல் நிலைமை அவ்வாறு இருக்க, அறுதிப் பெரும்பான்மையோ இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் இதய சுத்தியோ இல்லாத சிங்கள ஆட்சியாளருக்கு எதிரான நாடாளுமன்றப் பகிஷ்கரிப்போ புறக்கணிப்போ எதுவித மாற்ற த்தையும் கொண்டு வரப் போவதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நீதிமன்றத் தீர்வினால் இலங்கையில் ஒரு அரசியல் சாலன மாற்றத்தை கொண்டு வரவேண்டியதன் அவசியத்தை மெள்ள மெள்ளப் புரிந்து கொண்டு வரும் சர்வதேசத்தின் பார்வை யில் சிங்களத்தின் உண்மைமுகத்தைப் படம் பிடித்துக் காட்ட வேண்டியது எங்கள் கடமையாகும்.

வடக்குத் தெற்கும்

சேர்ந்திருமோ

இல்லை

வடகிழக்குப்

பிரிந்திருமோ!

Editorial: Eelam Nation

The terrorist state that starves its own subjects

"(1) Everyone has the right to a standard of living adequate for the health and well-being of himself and of his family, including food, clothing, housing and medical care and necessary social services, and the right to security in the event of unemployment, sickness, disability, widowhood, old age or other lack of livelihood in circumstances beyond his control.

(2) Motherhood and childhood are entitled to special care and assistance. All children, whether born in or out of wedlock, shall enjoy the same social protection". (Article 25 of the human Rights Charter)

The closure of the A 9 road, the trunk route from Colombo to the Jaffna peninsula is the latest act of terror on the Tamil people. Every day the road remains closed the already hungry people have to go another day without food. The people most affected are the 600,000 Tamils living in the Jaffna peninsula.

These are the very people whom the government of Sri Lanka claims to liberate from the "atrocities" of the LTTE. They are now being sacrificed in the Government's war with the LTTE. They are not only in a state of siege cloistered within the peninsula surrounded by the sea on three sides

and with no food coming in through the only access to the peninsula the A9 highway from the mainland. The Tamils are used to embargos in the past designed to starve them into subjugation. This is a blockade, of unprecedented proportion. The levies or taxes imposed being the ostensible reason given by the government for the closure of the highway is not a new discovery. This phenomenon has been in existence ever since the creation of the de facto state of Eelam.

The Jaffna peninsula is a veritable concentration camp. A concentration camp without the walls and the barbed wire.

The Jaffna peninsula is a veritable concentration camp. A concentration camp without the walls and the barbed wire. For every ten civilians, there is a hostile soldier in their midst. With no access to the sea for fishing and all opportunities for farming denied the Jaffna resident has to depend entirely on the lorries that take food and essential items to

the Jaffna peninsula from Colombo and surrounding areas. These are then sold to the people through a network of consumer co-operatives and other private distributors. Only a person with knowledge of the life in Jaffna will be able to conceive in full the tragic proportions of the calamity. It is not only food but also the lack of the very basic infra structure like fuel, transport, electricity that the people have to go without. We are informed that many have been driven to suicide and many are bound to follow suit. Empty shops with empty shelves is the most common spectacle.

The international community that condone this and the international humanitarian organisations that turn a blind eye are guilty of aiding and abetting a terrorist state.

The plight of the Tamils in Jaffna are worse than that of the Palestinians living within the state of Israel. What is the earthly use of such platitudinous talk about democracy, human rights,

humanitarian considerations and pluralism when you have 600,000 skeletons in your own cupboard being tucked away in the deliberate and wanton starvation. The most affected are the pregnant mothers, breast feeding mothers and infants. Perhaps these infants have to be destroyed before they grow up into child soldiers.


It is not only food but also the lack of the very basic infra structure like fuel, transport, electricity that the people have to go without.

In a state of war, it is said, truth is the most certain casualty and in the case of the Tamils the truth has to be repeated one thousand times for it to be believed.

The international community that condone this and the international humanitarian organisations that turn a blind eye are guilty of aiding and abetting a terrorist state.

(Courtesy: www.eelamnation.com)

பாதை மூடப்படவில்லை



வி. சபேசன்
(ஒரு பேப்பருக்காக)

ஜெனீவாவில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் நடந்த இரண்டு நாள் பேச்சுவார்த்தை எதிர்பார்த்தது போன்று தோல்வியில் முடிவடைந்து விட்டது. இப் பேச்சுவார்த்தை பற்றி விடுதலைப்புலிகளும் தமிழ் மக்களும் எவ்வித நம்பிக்கையும் கொண்டிருக்கவில்லை. ஆயினும் மேற்கூறிய நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையில் பங்கு பற்றினர். ஆனால் சிறிலங்கா அரசு ஏ9 பாதையை திறப்பதற்கு மறுத்து விட்ட நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்து விட்டது.

கவனிக்கத் தக்கதும் சர்ச்சைக்கும் உரிய சில கோட்பாடுகளை இப் பேச்சுவார்த்தையின் ஆரம்ப உரையின் போது எரிக்கொண்ட வெளியிட்டார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பேச்சுக்கள் நடைபெற வேண்டும் என்றும், இதுவரை இணக்கம் காணப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், அனைத்து இன மக்களும் திருப்திப்படும் வகையில் தீர்வு அமைய வேண்டும் என்றும், அவ்வாறான தீர்வு இலங்கைத் தீவின் ஐக்கியத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் உட்பட்ட தீர்வாக இருக்க வேண்டும் என்றும் உலக நாடுகள் எதிர்பார்ப்பதாக எரிக்கொண்ட வெளியிட்டார்.

இதில் கடைசி இரண்டு விடயங்களும் நடைமுறை சாத்திய மற்றவைகள் ஆகும். தமிழ் மக்கள் திருப்திப்படக்கூடிய தீர்வை சிங்களம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டாது. அவ்வாறு ஏற்றுக்கொள்வதற்கு சிங்களத்தின் சிந்தனையில் பாரிய மாற்றம் உருவாக வேண்டும். அப்படி ஒரு மாற்றம் உருவாவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் சிங்களத் தலைமைகளால் இன்று வரை எடுக்கப்படவில்லை. ஆகவே அனைத்து இன மக்களும் திருப்திப்படும் வண்ணம் ஒரு தீர்வு இலங்கைத்தீவில் சாத்தியமற்ற ஒன்றாகும்.

கடைசிக் கோட்பாடான 'ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு' என்கின்ற கோட்பாடு ஒரு பாரிய அத்துமீறல் என்றுதான் சொல்ல வேண்டும். மேற்கூறிய அனுசரணையாளர்கள் என்ற நிலையில் இருந்து வெளிப்படையாக தீர்ப்பு வழங்குபவர்கள் என்ற நிலைக்கு செல்ல முனைகிறது. 'ஐக்கிய இலங்கை' பற்றி பேசுவவர்கள் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழினம் பல ஆயிரக் கணக்கான உயிர்களை பலி கொடுத்து சுதந்திர தனியரசு அமைப்பதற்கு போராடி வருகிறது. ஆயினும் கடந்த 5 வருடங்களாக பேச்சுவார்த்தை மேசையில் தமிழ்த் தலைவர்களை நல்லெண்ணெய்த் தலையிட்டு விடுதலைப்புலிகள் வெளிப்படாது விடுகிறார்கள். ஆகவே சிறிலங்கா அரசுப் பதிலுக்கு 'ஐக்கிய இலங்கை' என்பதை அரசியல் தீர்வு பற்றி பேசுவதற்கு முன்னம் வலியுறுத்தாது இருப்பதே சரியானதாக இருக்கும். ஆனால் சிறிலங்கா அரசு ஒவ்வொரு முறையும் 'ஐக்கிய இலங்கை' என்று பேசி வருவது, ஒரு பகை நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஒப்பானது.

அதே போன்று தற்பொழுது மேற்கூறியும் வெளிப்படையாக 'ஐக்கிய இலங்கை, ஒருமைப்பாடு' என்று பேசுவது மிகவும்

பக்கசார்பானதும் ஏற்றுக்கொள்ள முடியாததும் ஆகும்.

ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் தரப்பில் மேற்கூறிய இந்த 'ஐக்கிய இலங்கை' கோட்பாடு குறித்து வெளிப்படையான கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. முதல்நாள் ஊடகவியலாளர்கள் கூப. தமிழ்செல்வனிடம் இது குறித்து கேட்ட பொழுதும் அவர் நேரடியாக அதற்கு பதில் அளிக்கவில்லை. இவைகள் தமிழ் மக்கள் மத்தியில் அச்சம் கலந்த சந்தேகங்களை உருவாக்கியது. ஆயினும் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த கடைசி நாள் கூப. தமிழ்செல்வன் ஒரு வாசகத்தின் மூலம் அந்த சந்தேகங்களை போக்கினார்.

பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்பு ஊடக வியலாளர்களை சந்தித்த கூப. தமிழ்செல்வன் வழமைக்கு மாறாக 'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்' என்ற தாரக மந்திரத்துடன் அச்சந்திப்பை நிறைவு செய்தார். எரிக்கொண்ட 'ஐக்கிய இலங்கை' என்று ஆரம்பித்து வைத்த பேச்சுவார்த்தையானது 'தமிழீழம் புலிகளின் தாகம்' என்று முடிவடைந்தது.

இந்த இடத்தில் இன்னும் ஒரு முக்கியமான விடயத்தை சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும். பேச்சுவார்த்தையின் போது சிறிலங்கா அரசு தர்ப்பு அரசியல் தீர்வு குறித்து பேச வேண்டும் என்று வற்புறுத்தியது. அப்பொழுது விடுதலைப்புலிகள் 'நீங்கள் என்ன விதமான தீர்வுத் திட்டத்தை வைத்திருக்கிறீர்கள்' என்று வினவிய பொழுது சிறிலங்கா தர்ப்பு வாயடைத்து போனது. சர்வ கட்சிக் கூட்டம், அது, இது என்று மழுப்பத் தொடங்கியது.

சிறிலங்கா அரசு தமிழர் பிரச்சனைக்கு எவ்விதமான தீர்வு திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதையும், பேச்சுவார்த்தையை இழுத்தடிப்பதற்கே அரசியல் தீர்வு பற்றி பேசுவதற்கு வற்புறுத்துகிறது என்பதையும் விடுதலைப்புலிகள் அந்த இடத்தில் அம்பலப்படுத்தினர்.

ஆனால் சில 'மேதாவி்கள்' விடுதலைப்புலிகளிடம் என்ன வகையான தீர்வுத் திட்டம் இருக்கிறது என்று எதிர்க்கேள்வி எழுப்புகின்றனர் இவ்வாறு கேள்வி எழுப்புவவர்கள் ஒன்றை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். விடுதலைப்புலிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே தமது தீர்வுத்திட்டத்தை முன்வைத்து விட்டார்கள். 'தமிழீழம்' என்கின்ற அத்தீர்வுத்திட்டத்தை முன்வைத்து இத்தனை ஆண்டு காலமாக அதற்காக போராடியும் வருகிறார்கள். ஆகவே தமிழீழத்திற்கு மாற்றான ஒரு தீர்வை சிறிலங்கா அரசு முன்வைக்க வேண்டும். அதை விடுத்து விடுதலைப்புலிகள் தீர்வுத்திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட 'மேதாவி்கள்' சொல்வது நகைப்புக்கிடமானது.

ஆனால் சிறிலங்கா அரசு அரசியல் பிரச்சனைகளுக்கும் சரி, மனிதாபிமானப் பிரச்சனைகளுக்கும் சரி எந்த ஒரு தீர்வையும் வைப்பதற்கு தயாராக இல்லை. இப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததற்கு காரணம் ஏ9 பாதையை சிறிலங்கா அரசு திறக்க மறுத்ததே ஆகும். இப்பாதையை திறக்க மறுப்பதன் மூலம் யாழ்ப்பாணத்தில் இருந்து மறையப் பகுதிகளுக்கும், மறையப் பகுதிகளில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும் மக்கள் சுதந்திரமாக சென்று வருவதற்கு உள்ள உரிமையை சிறிலங்கா அரசு மறுக்கிறது. முக்கியமாக யாழ்ப்பாணத்திற்கு அனைத்துவிதமான பொருட்கள்

செல்வதையும் தடுத்து அறிவிக்கப்படாத ஒரு பொருளாதாரத்தடையை சிறிலங்கா அரசு விதித்துள்ளது. இது சில பழைய சம்பவங்களை நினைவு படுத்துகிறது. ஈழப் போர் மூன்றாம் ஏறக்குறைய இவ்வாறான ஒரு பிரச்சனையில் இருந்தே ஆரம்பம் ஆனது.

அன்று விடுதலைப்புலிகள் சந்திரிகா அரசை பூநகரி இராணுவ முகாமை அகற்றி சங்குப்பிட்டிப் பாதையை திறந்து விடக் கோரினர். அப்பொழுது யாழ்ப்பாணம் வன்னியையும் இணைக்கின்ற பாதைகளாக ஆனையிறவும், பூநகரியும் இருந்தன. ஆனையிறவு சிறிலங்கா இராணுவத்திற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்ததால், விடுதலைப்புலிகள் பூநகரிப் பாதையை மாற்று யோசனையாக முன்வைத்தனர். இதற்காக பேச்சுவார்த்தைகளையும், கடிதப் பரிமாற்றங்களையும் நடத்தினர். சந்திரிகா அரசுக்கு இருதடவைகள் கால அவகாசமும் வழங்கப்பட்டது. ஆனால் சந்திரிகா அரசு விடுதலைப்புலிகளின் கோரிக்கையை உதாசீனம் செய்தது. கடைசியில் ஈழப் போர் 3 ஆரம்பமானது.

தற்பொழுது நடக்கின்ற பேச்சுவார்த்தையும் மீண்டும் ஒரு பாதைப் பிரச்சனையில் வந்து முட்டி நிற்கிறது. இது சிறிலங்கா அரசு வரலாற்றில் இருந்து எந்தவிதமான படிப்பினைகளையும் கற்றுக்கொள்வதில்லை என்பதையும், அவ்வாறு கற்றுக்கொள்கிற படிப்பினைகளையும் விரைவில் மறந்து விடுகிறது என்பதையும் காட்டுகிறது.

சிறிலங்கா அரசு இன்று யாழ்ப்பாணத்திற்கான வாசலாக உள்ள முகமாலையை மூடி உள்ளது. அன்று யாழ்ப்பாணத்திற்கான வாசலாக இருந்த ஆனையிறவும் பூநகரியும் இன்று யாருடைய கைகளில் இருக்கிறது என்பதை இந்த நேரத்தில் சிறிலங்கா அரசு ஒரு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நீங்கள் என்ன விதமான தீர்வுத் திட்டத்தை வைத்திருக்கிறீர்கள் என்று புலிகள் வினவிய பொழுது சிறிலங்கா தர்ப்பு வாயடைத்து போனது

இதை வைத்து உடனடியாக போர் வந்துவிடும் என்று சொல்வதாக அர்த்தம் கொள்ளக்கூடாது. உலக அங்கீகாரம் நோக்கி காப்பகளை நகர்த்தி வரும் விடுதலைப்புலிகள் மீண்டும் சிறிலங்கா அரசுடன் பேசுவதற்கு சம்மதித்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. ஆரம்பத்தில் அழுத்தங்களுடன் விடுதலைப்புலிகளை அணுகிய மேற்கூறிய நாடுகள் தற்பொழுது நட்புடன் அணுகுவது போன்று தெரிகிறது. பாரிய அதிரடி மாற்றங்கள் நிகழாதவிடத்து விடுதலைப்புலிகள் சில மாதங்கள் கழித்து மீண்டும் ஜெனீவா வரக்கூடும். ஏ9 பாதை மூடப்பட்ட விவகாரத்தால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தாலும், விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைக்கான பாதையை மூடிவிடவில்லை.

ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தையின் மூலம் சிறிலங்கா அரசின் முடிவாக கிழிந்துவிட்டது என்ற கருத்தும் வைக்கப்படுகிறது. சிறிலங்கா அரசின் கோரமுகம் மேற்கூறிய நாடுகளுக்கு தெரியாத ஒன்றல்ல. ஆயினும் சில அழுத்தங்களின் மூலம் சிறிலங்கா அரசை பணிய வைக்க முடியும் என்று மேற்கூறியும் இன்றும் நம்புகிறது.

தமிழினம் எப்பொழுதோ புரிந்துகொண்டு விட்ட சிங்களத்தின் 'மனவமைப்பை' மேற்கூறியும் இன்னும் சரிவர புரிந்து கொள்ளவில்லை. இவ்வாறான நிலையில் விடுதலைப்புலிகளை பேச்சுவார்த்தைகளில் பங்கு கொள்ளும்படி வேற்கூறியும் வேண்டுகோள் விடுத்தபடிதான் இருக்கப் போகின்றது.

அந்த வகையில் புதிய உலக ஒழுங்கிற்கு ஏற்றபடி எமது போராட்டத்தை முன்னகர்த்திச் செல்லும் விடுதலைப்புலிகள் வரும் காலங்களிலும் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் பேச்சுவார்த்தைகள் அங்கீகாரம் நோக்கியதாகவும், பின்பு நடக்கக்கூடிய போர் விடிவு நோக்கியதாகவும் இருக்கும்.

நடிப்பதை நிறுத்து - உன்

நாய்க் குணம் துரத்து

முடிவுடன் வா

முழுமையாய் வா!

சிறிலங்காவின் அந்நியச் செலாவணியும் புலம்பெயர் தமிழரும்

கடந்த சில வாரங்களாக புலம்பெயர் தமிழ் மக்கள் எவ்வாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு அந்நியச் செலாவணியைப் பெறுவதற்கு உதவிவருகிறார்கள் என்பதையும் அப்பணம் எவ்வாறு எமது மக்களின் மீதான அடக்குமுறைக்கு உதவிவருகிறது என்பதையும் பல கட்டுரைகள் மூலம் அறியக்கூடியதாகவிருந்தது. பல விதங்களில் எமது பணம் எவ்வாறு ஸ்ரீலங்கா அரசிற்குப் போய்ச் செலுகின்றது என்பதை மேலெழுந்தவாரியாகக் கண்டோம். இவற்றில் ஒன்றான ஸ்ரீலங்கன் விமானசேவை மூலம் எவ்வளவு வெளிநாட்டுப் பணத்தை அரசு பெற்றுக் கொள்கிறது என்பதையும், இப்பணம் எவ்விதத்தில் தமிழ் மக்களை அடக்குவதற்குப் பயன்படுகிறது என்பதையும் விவரிக்க ஆராய்வது ஸ்ரீலங்கா அரசின் வெளிநாட்டு வருவாயைக் குறைப்பதன் அவசியத்தை விளக்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

ஸ்ரீலங்கன் விமானசேவை ஐரோப்பாவிற்கு ஒரு கிழமையில் 14 சேவைகளை நடைபெறும். இவற்றில் 10 சேவைகள் லண்டனுக்கும், 3 சேவைகள் பரிசுக்கும் 1 சேவை பிராங்க்போட்டிற்கும் கொழும்பிற்கும் இடையே நடைபெறும். இச்சேவைகளில் பயன்படுத்தப்படும் விமானம் எயர்பஸ் A340 எனப்படும் 300 இருக்கைகளைக் கொண்ட விமானங்களேயாகும். இவற்றின் மூலம் ஒரு வருடத்தில் ஐரோப்பாவிற்கும் கொழும்பிற்கும் இடையில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பிரயாணிகள் பயணம் செய்கிறார்கள். ஸ்ரீலங்கன் விமானசேவையின் அறிக்கையின்படி நாட்டில் நிலவும் யுத்தச் சூழலினால் ஐரோப்பிய சேவையின் பிரயாணிகளின் எண்ணிக்கை கடந்த ஆகஸ்ட் வரை முடிந்த ஒரு வருடத்தில் 175,000 ஆகக் குறைந்துவிட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர் தமிழ் மக்களே, கிட்டத்தட்ட 60 வீதமானோர் தமிழ் மக்களே என ஊக்கிக்கக்கூடியதாகவுள்ளது. அதாவது ஒரு வருடத்தில் ஒரு இலட்சம் தமிழ் மக்கள் ஸ்ரீலங்கன் விமானசேவையை உபயோகிக்கின்றனர். இந்த ஒரு லட்சம் புலம்பெயர் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் சராசரி 400 பவுண்டுகளை செலுத்திப் பயணம் செய்கின்றனர். அதாவது ஒரு வருடத்தில் 400 லட்சம் பவுண்டுகளை (7200 கோடி ரூபாய்கள்) ஸ்ரீலங்கன் விமானசேவையைப்

பயன்படுத்துவதன் மூலம் ஸ்ரீலங்கன் நிறுவனத்திற்கு அளித்து வருகிறோம். இந்த 7200 கோடி ரூபாய்களில் 53 வீதமானது ஸ்ரீலங்கன் அரசாங்கத்திற்குப் போய்ச் செலுகிறது. அதாவது 380 கோடி ரூபாய்களால் ஸ்ரீலங்காவின் அன்னியச் செலாவணி நிதியும் கூடுதலாக உதவி செய்கிறோம். இவ்விமானச்சேவையின் கூடுதலான செலவினங்கள், சம்பளம் முதலியன உள்நாட்டு நாளையத்திலேயே செய்யப்படுகின்றன. ஆகவே இந்த நிதி ஸ்ரீலங்காவின் வெளிநாட்டு நாளைய நிதியத்தைப் பெருக்கவே உபயோகமாகிறது.

ஸ்ரீலங்கா விமான சேவையின் அறிக்கையின்படி 2005/2006 ஆம் ஆண்டின் முடிவில் அதனுடைய இலாபம் (Net Profit after tax) 79.8 கோடி ரூபாய்களாகும்.

நாம் அனுப்பி வைக்கின்ற 400 இலட்சம் பவுண்டுகள் அன்னியச் செலாவணி ஸ்ரீலங்கா அரசு தமிழ் மக்களுக்கு கெதிராக கட்டிவிட்டு விட்டிருக்கும் காட்டுமிராண்டித் தனத்திற்கு ஆயுதங்கள் வாங்குவதற்கு உதவுகிறது. தோட்டாக்களையும் கைக்குண்டுகளையும் கொள்வனவு செய்ய உதவுகிறது. ஹெலிகளும், பொம் மர்சனும் பறப்பதற்கு உதவும் எரிபொருளை வாங்க உதவுகிறது. அதனுடைய யுத்த முயற்சிக்கு உதவும் உபகரணங்களை வாங்க உதவுகிறது. இந்த யுத்தம் யாருக்கெதிராக நடைபெறுகிறது என்பதை புலம்பெயர் தமிழர் ஒவ்வொருவரும் உணரவேண்டும்.

அப்படியானால் ஸ்ரீலங்காவிற்குப் போகவேண்டிய கட்டாயம் ஏற்படின் என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. ஐரோப்பாவிற்கும் ஸ்ரீலங்காவிற்கும் இடையில் வேறு பல விமானசேவைகள் உண்டு. உங்களது பிரயாண முகவர்களிடம் கேளுங்கள். அவர்கள் அதை ஒழுங்கு செய்து தருவார்கள். ஒரு சில மணித்தியாலங்கள் தாமதமாக செல்ல நேரிடும் என்ற காரணத்தாலோ அல்லது ஒரு சில பவுண்டுகளைக் கூடுதலாகக் கொடுக்க வேண்டும் என்ற காரணத்தாலோ ஒன்றும் அறியாத அப்பாவி மக்களின் உயிர் போவதற்குக் காரணமாகி விடாதீர்கள்.

- இராசு

'வாழ்க்கை' சிந்திக்கச் சில நிமிடங்கள்

த.சுதர்சன்
(பாரிசிலிருந்து)

ஒரு குழந்தை கருவில் வளர்ந்து பத்தாவது மாதம்பூமியை விழி திறந்து பார்க்கும்போது அந்த குழந்தையினுடைய வாழ்க்கை ஆரம்பிக்கின்றது. இவ்வாறுதான் எல்லோருடைய வாழ்க்கையும் ஆரம்பிக்கின்றது. தன்னுடைய பருவங்களுக்கு ஏற்றவாறு தன்னை அடையாளம் கண்டு கொள்பவனே தன்னை வெற்றிப் பாதையினூடாக இட்டுச் செல்கிறான். தெளிவான முடிவுகளை எடுப்பதும் முன் கூட்டியே திட்டமிட்டு காரியங்களை செயற்படுத்துவதும் துரிதமாக செயற்படுவதும் என பல்வேறு அம்சங்களை தன்னை அடையாளம் கண்டு கொண்ட ஒரு மனிதனிடம் நாம் காணலாம்.

சில மனிதர்கள் ஏதோ ஒரு காரியத்தில் தோல்வியுற்றதும் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக முடிவு செய்கிறார்கள். தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு உளவியல் ரீதியாகக் கூட பாதிப்படைகிறார்கள். மரணத்தின் எல்லைக்கே சென்று விடுகிறார்கள். பழைய நினைவுகளை மறக்கமுடியாமல் தவிக்கின்ற மனிதர்கள் தரணியிலே ஏராளம். நிகழ்காலத்தை சந்தோஷம் அற்றதாக மாற்றுகிறார்கள். இதற்கான பதிலை சிந்திக்கும் போது இயற்கையே இதற்கான விடையை தருகின்றது. இயற்கை எப்போதும் ஒரேசமநிலையில் இருப்பதில்லை. அதுபோலவே வாழ்க்கையும் ஒரேநிலையில் இருப்பதில்லை. ஒரு மனிதன் வாழுகின்ற குழல், இடம், உறவுகளை பொறுத்து மாற்றமடைகின்றது. மாற்றங்களில் தான் சில மனிதர்கள் மகுடம் ஆகிறார்கள்.

இதற்கு பல பெரியார்களின் வாழ்க்கை உதாரணமாகின்றது. எல்லோராலும் வெறுக்கப்பட்டு ஏழ்மையில் வாழ்ந்த சிலர் பிற்காலங்களில் சிறந்த மாமேதைகளாக மாற்றம் அடைந்திருக்கிறார்கள் மாமேதைகளாக மாற்றமடைவதற்கு முன் சிந்திக்க ஆரம்பித்தார்கள் இதற்கெல்லாம் தூண்டுகோலாக அமைந்தது அவர்கள் வேறு மனிதர்களால் நொறுக்கப்பட்டமையே. இதன் நிமித்தம் அவர்களுக்குள்ளே தன்னை அறியாமலே ஏதோ ஒன்று உருவாகியது.

அவர்களுக்குள்ளே உருவாகிய உத்வேகம் உலகுக்கு நல்ல பல விடயங்களை தந்திருக்கின்றது. ஆகவே நமது மூதாதையர்கள் விட்டுச் சென்ற நல்ல பல விடயங்களை ஒருவன் கற்றுக் கொள்வதால் பூரண மனிதன் ஆகிறான். பூரண மனிதனால் மட்டுமே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். எனவே நாமும் பூரண மனிதனாக நல்ல விடயங்களை கற்றுக் கொள்வோம். நல்ல சமுதாயத்தை உருவாக்க முற்படுவோம்.

சமுதாயத்தில் நம் ஒவ்வொருவருடைய நிலை என்ன? எப்போதாவது சிந்தித்து உண்டா! ஒவ்வொருவரும் தான் என்ற குறுகிய வட்டத்துக்கு வெளியே வந்து பரந்த நோக்கிலே சிந்திக்க வேண்டும். இதன் நிமித்தம் ஒரு மனிதன் பொதுநலவாதியாகிறான். தான் என்பதற்கு அப்பாற்பட்டு பொதுநலத்தையே கண்ணும் கருத்துமாகக் கொண்டவன் பொதுநலவாதி. பொதுநல சேவைகளைச் செய்பவர்கள் மிகக் குறைவானவர்களாகவே காணப்படுகிறார்கள். பொதுநல தொண்டுக்கு தங்களை அர்ப்பணிக்க பலரும் முன்வர வேண்டும். நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குவதற்காக எம் பணியைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும்

இதயமே இல்லாத பல மனிதர்கள் இன்றும் இந்த உலகத்திலே வாழ்ந்து கொண்டுவந்து இருக்கிறார்கள். இவர்களால் எத்தனை பேர் தாக்கப்படுகிறார்கள். சுயநலம் கொண்டு பழமும் மனிதர்களை நம்மால் இனங்காண முடிவதில்லை. போலியை நிஜமென்று நம்புகிறவர்களே நம்மில் அநேகமானவர்கள். நிஜங்களை தரிசிக்க வேண்டுமாக இருந்தால் போலிகளை நாம் இனங்காண வேண்டும்.

போலியான நடைமுறைகளை உடைத்தெறிக்கின்ற சக்தி நம் ஒவ்வொருவரிடும் உருவாக வேண்டும். இந்த சக்தி நம்மில் உருவாகாதவரை விளைவுகள் இன்னும் அதிகமாக அநேக வாய்ப்பிருக்கின்றது. இன்று வரை அர்த்தமில்லாமல் நான் வாழ்ந்துவிட்டேன் இனியாவது அர்த்தமுள்ளவனாக நான் யார் என்பதை அறிந்து வாழ வேண்டும் என்று புதிய மனிதனாக வாழ முற்படுகிறான் ஒருவன். யார் இவன்? இதுவரை தன்னை யார் என்று சிந்திக்காதவன் வாழ்க்கை என்ற வரைவிலக்கணம் அறியாதவன். அவனுடைய அறியாமலுக்கு காரணம் என்ன? விடை காண வேண்டிய கேள்விகளை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

- குறமகள்

நரகாசுரன் தமிழனா?


தங்கள் முகப்புப்படம் தமிழர்களைப் புண்படுத்துவதாக இருந்தது. நரகாசுரனும் இராவணனும் தமிழர்களே யார் சொன்னது? யார் சொன்னது எனக் கேட்கிறோம். தமிழைப்பற்றிய முறையான ஆராய்ச்சி இல்லாத காலத்து யாரோ ஒருவர் எழுத, அதை உண்மை போய் தெரியாது, மேலும் மேலும் அலங்கரித்து அவர்கள் தமிழர்களே என மக்கள் உணர்வுகளைத் தட்டியெழுப்பித் தம் கூற்றுக்களை வலுப்படுத்தினர் சிலர்.

வரலாற்றுச் சான்றுகளால் நிரூபிக்க முடியாத இக்கதைகளை நாம் புராணக்கதைகள் எனவும் ஒதுக்கிவிட முடியாது. ஆனால் நாம் தற்போது வதியும் நிலப்பரப்பை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு கம்ப ராமாயண இயற்கை வர்ணனையின் துணைகொண்டு அவர்களுக்கும் தமிழரே நினைத்துவிட்டோம். தற்போதைய ஆய்வுகளின்படி இம்மயமலை வரை இருந்தது திராவிடரே. எம் கண் முன்னேயே 400 வருடங்களுள் எவ்வளவு நிலம்-பூமி கடலுக்குள் சென்றுவிட்டது. மீந்த மாநிலர் தமது இருப்பிடங்களை மாற்றி வருகின்றனர். இப்படி எத்தனை சுனாமிக்களைப் பற்றியும் அதன் அழிவுகள் பற்றியும் எமது பழைய நூல்களும்,

விவிலிய வேதமும் கூறுகின்றன. எனவே பூமியின் மாற்றங்களையும் மக்கள் பெயர்வுகள் பற்றியும் புதிய புதிய ஆய்வுகள் வந்துகொண்டிருக்கின்றன. வடஇந்தியர் ஒருவரோ ராமாயணம் வடஇந்தியாவில் தான் நடைபெற்றது என ஆதாரங் காட்டுகிறார். நேபால் அருகே ராமேஸ்வரம் எனும் ஊரும் சிறிது வடக்கே லங்காபுரி எனும் தேசமும் இருக்கிறதாம். நடுவே பரப்பளவை கூடிய ஏரி ஒன்று இருக்கிறதாம், அதைத்தான் கடந்தார்களாம். இப்படி ஆய்வுகள் வேறுபடுகின்றன.

பிறன்மனை நயந்த படுபாவியை எம்முன்னோன் எனச் சொல்வதால்தான் நாம் என்றுமே தூழ்வு மனப்பான்மையில் சிக்கித் தவிக்கின்றோம். தமிழரின் கடவுள் முருகன் தானாம். அப்படியாயின் சிவபக்தனான இராவணன் எப்படி தமிழனாக முடியும்? கொடுமைகளே செய்து வந்த நரகாசுரன், பாம்பு கொத்தவந்தாலும் தப்பியோடத் தெரியாத தமிழரின் முன்னோனாக எப்படி வரமுடியும்?

- குறமகள்



World Peace Organization (UK)

has arranged a discussion on

"CONFLICT RESOLUTION AND THE PEACE PROCESS IN SRI LANKA"

The key speaker is **Mr. M.K. Eelaventhan MP** (Member of Parliament of Sri Lanka)

British Parliament Members and Local Councillors are expected to attend the meeting

All are cordially invited

Promote peace in the world you love and live

Venue:
Froud Community Centre
Toronto Avenue,
Manor Park, London E12

Date: Thursday 9th Nov '06
Time: 7pm to 9pm

For further information
Please contact:
Mr. Charles 020 8522 1585
Mrs. Manjit 020 8470 5146
Mr. Sitha 020 8550 0441
Mr. Moorthy 020 8552 6992

Underground - District Line - Eastham Station - British Train - Manor Park Buses - 25, 86, 101, 104

சிங்களத்தின் மனிதாபிமானம் !?



கிளிநொச்சி வைத்தியசாலை மீது தாக்குதல்


சிங்கள அரசாங்கம் தன்னுடைய கோர முகத்தை மறுபடியும் ஒருமுறை காட்டியிருக்கிறது. சிறிலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் நேற்று (02/11/2006) கிளிநொச்சி நகரில் பொது மருத்துவமனை உட்பட பல இடங்களில் கடும் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதல்களில் ஐந்து அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கடைசியாகக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. ஜெனீவாப் பேச்சுக்களில் வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடாது என்று நோர்வே விடுத்த வேண்டுகோளின் பின்னர் சிறிலங்கா அரசு இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

இச்சம்பவமானது சிறிலங்கா அரசிற்கு சமாதானத்தீர்வின் மீது எவ்வித அக்கறையும் இல்லை என்பதை தெட்டத் தெளிவாக வெளிக்காட்டி உள்ளது. இதே வேளை எந்தவொரு இராணுவ நிலைகளும் இல்லாத நிலையில் இந்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறித்து மருத்துவர்கள் உட்பட ஊழியர்கள் தங்கள் விசனத்தை வெளியிட்டுள்ளனர்.

இது மிலேச்சத்தமான தாக்குதல் குறித்து பெரும்பாலான வெளிநாட்டு ஊடகங்கள் மௌனம் சாதிப்பது புலம்பெயர் தமிழர்களை ஆச்சரியத்திற்கும் அதிருப்திக்கும் உள்ளாக்கி உள்ளது.

வெண்புறா நினைவு கூர்ந்தது



25.10.2000 ஆம் ஆண்டு பண்டாரவளை, பிந்துநுவ படுகொலையில் உயிரிழந்த 27 தமிழ் இளைஞர்களின் ஆத்மா சாந்தியடையவும், படுகாயமடைந்த 14 இளைஞர்களை நினைசூரும் வகையிலும் 26.10.2006 ம் நாள் ரூட்டிங் அங்கிலிக்கன் தேவாலயத்தில் வெண்புறா ஆதரவில் ஒரு ஆராதனைக் கூட்டம் நடைபெற்றது.

கொத்துக் குண்டுகளால் அதிகமான பாதிப்பு பொதுமக்களுக்கே



அபாயகரமான கொத்துக் குண்டு ஒன்று கொத்துக் குண்டுகளால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் சாதாரண பொதுமக்களே, அதில் முன்றில் ஒரு பங்கினர் சிறார்கள் என்று ஹண்டிகப் இண்டர்னேஷனல் என்ற பிரச்சாரம் செய்யும் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

24 நாட்கள் மற்றும் பிராந்தியங்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இந்த அமைப்பு, பரந்த ஒரு பகுதியில் குண்டுகளை தூவும் இந்த ஆயுதம் 11,000க்கும் மேற்பட்ட மக்களை கொன்றோ அல்லது ஊனப்படுத்தியோ இருப்பதாக கண்டறிந்திருக்கிறது.

ஆனால், ஆப்கானிஸ்தான், இராக் மற்றும் வியட்நாம் போன்ற இடங்களிலிருந்து முழுமையான தகவல்கள் கிடைக்காததால், இந்த புள்ளிவிவரம் உண்மையில் இன்னும் பத்துமடங்காக அதிகரிக்கக் கூடும் என்று அது கூறுகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வெடிக்காத குட்டிக் குண்டுகளை கவனக்குறைவாக நடந்துகொண்டு வெடிக்கச் செய்த சிறுவர்கள் என்று கூறப்படுகிறது.

INDRA SEBASTIAN SOLICITORS

நீங்கள் ஒரு தடவை தொடர்புகொண்டால்... மறு தடவை நீங்களே அழைப்பீர்கள்...

- * Home office இல் ஒரே நாளில் Visa பெற்றுத்தரும் சேவை
- * வேலை அனுமதிப்பத்திரம் பெற்றுத்தருதல்
- * வர்த்தகத்திற்கான வீசாக்கள் பெற்றுத்தருதல்
- * ஐரோப்பிய நாடுகளுக்கான விண்ணப்பங்கள்
- * அகதி/குடியரிமை விண்ணப்பங்கள்
- * வீடு, வியாபார ஸ்தாபனம் வாங்குதல்/விற்பனை செய்தல், வியாபாரப் பிணக்குகள்

WE ARE MOVED TO OUR NEW PREMISES

T: 020 8427 3303 / F: 020 8427 3313

144 Station Road, Harrow, Middlesex HA1 2RH

Immigration - Home Office Same Day Visa Service

Work Permits, HSMP, SEGS

Business Persons

Doctors - Medical Training Initiatives

Care Homes - Carers & Nurses

Hospitality - F&B, Receptionist, Waiters, Chefs

Skilled Workers & Domestic Servants

Marriage & Certificate of Approval

Asylum & Human Rights

European Applications (EEC, WRS)

Entry Clearance & Visa Refusals Appeal

Students

Nationality (UK & Sri Lanka)

Long Term Residency in UK

Conveyancing

Sale, Purchase & Lease of Commercial and Residential Properties and all other types including landlord & Tenant disputes.

Intellectual Property

"Protect your business and goodwill"

Trademarks, Copyrights & Patents


Litigation / Debt Collection / Business Disputes

Matrimonial - Divorce & Ancillary Proceedings

Employment

E: info@issolicitors.co.uk / W: www.issolicitors.co.uk

Sri Lankan State Terror: Through the Eyes of a Dissident



By Cameron Walker

Occasionally in the world section of the NZ Herald you might see a headline like 'Rebels Clash' or 'Sri Lanka Force bombards rebels', usually accompanied by a couple of sentences of reporting that explain nothing. We learn nothing other than the Sri Lankan Armed Forces or the Tamil liberation movement, the Liberation Tigers of Tamil Eelam (LTTE), have shot at each other. Few New Zealanders, even the well read, know much about the brutal civil war between the Sri Lankan elite, made up of members of the majority Sinhalese ethnic group, and the LTTE, who demand a separate state for the minority Tamil people in the North and East of the country. Those who have heard of the war could probably tell you about the bad things done by the LTTE, such as recruiting child soldiers, but they would most likely be totally unaware of the widespread racism and state terror that has been directed at the Tamil people since Sri Lanka gained independence from Britain in 1948.

In August I was fortunate enough to go along to a public talk in Auckland by, Dr Brian Senewiratne, a 74 year old Sinhalese peace activist. He was originally from Sri Lanka but now lives in Australia because he fears for his life. "I can't go back because my body would come back in a bag" he says. He hasn't been back since 1984. A friend of his, a Member of

Parliament, who was going to give Dr Senewiratne a list of ex-Mossad and British Special Air Service (SAS) mercenaries working in Sri Lanka, was killed in an 'accident' when a truck ran his car off the road. The newspapers said he was intoxicated but Dr Senewiratne says he never ever drank. "If I had stayed in Colombo I wouldn't have been shot. I would have had an 'accident' too".

He supports the right of the Tamil people to maintain their language and culture. At the start of his talk he warns the audience that the view he holds "are anything but mainstream Sinhalese views" because to be "mainstream Sinhalese means to define your nationalism by opposing the Tamil people". He continues "I'm a medical doctor. I do not support the killing of people. I've been called a 'Tamil Tiger terrorist'. I'm not a Tamil, not a Tiger and not a terrorist".

Had Dr Senewiratne not spoken out against the conflict it seems he could well have become part of Sri Lanka's political elite, due to his family's connections. His father's first cousin, SWRD Bandaranike, was the nation's first Prime Minister until he was shot by a fundamentalist Buddhist monk, Chandrika Kumaratunga, who was Sri Lankan President from 1994 to 2005, is Dr Senewiratne's cousin.

He goes into quite some detail explaining Sri Lanka's history. "The Sinhalese came in 300 BC and they claim they are an Aryan race. That is

a bunch of crap. Sri Lankan Tamils came at least at the same stage as the Sinhalese - possibly even before". In 1769 the British arrived and absorbed the island into its huge empire. It's important to know about this period of Sri Lanka's history because as he points out "The Sri Lankan conflict has more to do with structures put in place by Britain than problems created by Sinhalese or Tamil people". In the 1830s Britain brought over a large population of 'plantation Tamils' from Tamil Nādu, a state in India, to work on tea and coffee plantations. He says "Tamils are the ones who built this nation". Britain ran Sri Lanka (then known as Ceylon) centrally from the capital city, Colombo. There was developmental neglect in the South, where many poor Sinhalese live, and in the North, largely populated by Tamils.

When imperialist Britain was finally kicked out in 1947 they left a friendly Sinhalese government in power to ensure tea exports continued unhindered. This government then committed, in Dr Senewiratne's words, "the first major act of discrimination" against the Tamil people. One million plantation Tamils were stripped of their citizenship and the right to vote. This was done "because they [Tamils] voted against the government. These Tamils were considered non-people until just a few years ago". As a 15 year old, Dr Senewiratne, went to his first protest ever against the disenfranchisement of the Tamils. He spoke at a large political rally. He remembers that there was "huge applause at this 15 year old school boy speaking". The government then made the Sinhalese language the nation's only official language. Tamils in the civil service lost their jobs if they could not pass a proficiency test.

Dr Senewiratne says "The Sinhalese Buddhist Clergy help cause problems. Their only vision of Sri Lanka is a single Sinhalese Buddhist state". Despite the fact that the first government of Sri Lanka had rammed through plenty of clearly discriminatory policies against the Tamil people, fundamentalist Buddhists weren't satisfied. Most historical accounts of the assassination of Sri Lanka's first

PM, Dr Senewiratne's father's first cousin, say it was committed by a 'deranged monk' but Dr Senewiratne disagrees. "He wasn't a deranged monk. He was a totally racist, anti-Tamil monk!"

In the 1970s Tamils, sick of the abuses and discrimination, started up an armed struggle against the government. Dr Senewiratne says "the armed struggle showed a failure of the democratic process in Sri Lanka". In July 1983 the armed struggle escalated into full scale civil war after Sinhalese mobs went from house to house murdering and raping thousands of Tamil civilians. This incident is now known as 'Black July' or the 'July holocaust'. Since then the war between the LTTE and the Sri Lankan government has cost an estimated 65,000 lives. In 2002 there was a ceasefire but that has since unravelled.

"A federal state won't work because federal states need to trust the central government and Tamils have no trust in Sri Lanka's central government for a damn good reason. The only option is for there to be a separate Tamil state. A defacto Tamil Eelam already exists"

The conflict's tentacles have reached this part of the World. Between 2001 and 2005 Major General Janaka Perera was Sri Lanka's Ambassador to both Australia and New Zealand. He was one of the commanders of military operations on the Jaffna Peninsula in the mid 1990s where hundreds of Tamil civilians 'disappeared'.

This year there have been some rather grisly instances of state terror against innocent Tamils. Dr Senewiratne recounts an example from earlier in the year where a whole family on an island off Jaffna, in Sri Lanka's north, was slaughtered because the Sri Lankan Navy wanted to use their house. The Navy surrounded the house and then shot everyone inside.

He says that there are currently 7000 people in the Liberation Tigers of Tamil Eelam (LTTE), of these

4000 are armed fighters in conflict with 167,000 Sri Lankan soldiers "and yet the LTTE has still not been defeated. The Sinhalese have no cause to fight for like the Tamils do". Some observers have said granting the Tamils their own federal state will bring peace. He is skeptical of this option. "A federal state won't work because federal states need to trust the central government and Tamils have no trust in Sri Lanka's central government for a damn good reason. The only option is for there to be a separate Tamil state. A defacto Tamil Eelam already exists". The LTTE largely control the North and run it like a dictatorship. Dr Senewiratne believes that if they do not grant democracy, after eventually winning an independent state, the Tamil people will revolt.

There is little chance that the Sri Lankan government will ever quell the LTTE insurgency. He points to the fact that India, one of the World's largest military powers, failed to disarm the LTTE when it attempted to intervene in Sri Lanka in the late 1980s. "If you get a militant army with a cause A to disarm them is impossible and B you can't fight them forever."

What on Earth is keeping this destructive conflict going? Plenty of foreign aid to bankroll the Sri Lankan state comes from the governments of the US, Canada, Australia, Pakistan and Israel. They give aid to further their own geopolitical agendas. In August the Sri Lankan Air Force used Israeli-made Kfir jets to bomb an orphanage, killing 61 Tamil school girls completing a first aid course. Endless war is profitable.

"The War on Terror is the single biggest event for creating funding for the war against the Tamils" explains Dr Senewiratne. "It [the War on Terror] started with 9/11 but has been picked up by all these countries that want to suppress their own people". The US government told the Sri Lankan government that it would receive 500 million dollars if it voted to support military action against Iran at the UN, he claims. Sri Lanka doesn't have much trouble convincing Western powers that it should be an ally in the War on Terror because as Dr Senewiratne says "When you say Tamil people say terrorist". Our media has designated an entire people as terrorists. The terrorism of the Sri Lankan state doesn't rate a mention.

(Courtesy: Scoop Independent News.)

TRICO - The name you can trust

Door to Door Service

Western province by air & Sea

Call for details Regular Shipping service

At competitive Prices to:

Australia, Canada, Chennai, Bangalore, Cochin and Calcutta

Two more collection points:

Glasgow and South West London

Regular weekly savings means the fastest delivery to Sri Lanka.

உங்கள் வசதிக்காக Tooting இல்

Collecting point!

Contact Vimal

Tel: 020 8672 5551

Fax: 020 8889 5445

Email: tricont@btclick.com

A - Lanka

171 Tooting High Street,

London SW17

HOT NEWS

Extra Receiving depot in South - London SW17

You can collect packing cases and deliver packed goods to SW17. Save your money on transport



Trico International Shipping Ltd.

Unit 4,

Bittern Place,

Coburg Road,

Wood Green, London N22 6TP

Specter of Kidnappings Returns to Torment Sri Lanka

By: Somini Sengupta
THE NEW YORK TIMES

Like a revisiting ghost, a rash of mysterious abductions have come to haunt Sri Lanka once more.

Men and women are being snatched from their homes, sometimes after dark, sometimes in broad daylight. Ransom is demanded in some cases. In others, political intimidation seems to be the point. A few have been freed, but corpses have also turned up. With rare exceptions, the crimes remain unsolved. They are among the most terrifying sideshows in Sri Lanka's ever more terrifying ethnic conflict.

It is difficult to know who is responsible and exactly how many people have been seized. The International Committee of the Red Cross says it has received more than 350 reports so far this year of people who have disappeared. The Sri Lankan National Human Rights Commission logged 419 such complaints from last December to September. A private advocacy group, Home for Human Rights, has documented 203 cases of missing people in the first nine months of this year, using newspaper clippings and other reports. It lists another 965 victims of extrajudicial killings, some of whom may also have been abducted.

The victims come from all walks of life. A popular Tamil-language radio reporter says he was packed into a white van one early morning in August just outside his house. A trader at the fish market was also bundled into a white van as he returned home from work in September.

The latest abductions echo the terror of years ago. In the late 1980s, Sri Lanka suffered tens of thousands of disappearances. Many are still unaccounted for.

For the most part, the latest victims have been Tamil, the country's main ethnic minority, and many of the abductions have been carried out in government-held territory - sometimes in the heart of this highly fortified capital, at

other times, in towns in Sri Lanka's north and east, close to Sri Lankan military installations.

The white van appears repeatedly in the recollections of the victims. Some have won release only after their families appealed to the highest echelons of the state. The kidnappings have brought a new cloud over the administration of President Mahinda Rajapakse of Sri Lanka.

The United Nations high commissioner for human rights, Louise Arbour, in September said there was an "urgent need" for foreign monitors to investigate rights abuses in this country.

That breakaway faction, known as the Karuna group, has surfaced repeatedly in the testimony of the kidnapped.

For nearly a quarter of a century, the Sri Lankan state, dominated by the majority ethnic Sinhalese, has been locked in battle with the ethnic separatist Liberation Tigers of Tamil Eelam, known as the Tamil Tigers.

Lately, a third party has complicated the conflict: a rival rebel faction, which the Tamil Tigers allege to be operating with government support. The government rejects the charge.

That breakaway faction, known as the Karuna group, has surfaced repeatedly in the testimony of the kidnapped.

Nadaraja Kuruparan, the Tamil-language radio reporter, said he was not asked for a single rupee after he was yanked from his car early one morning in August. He was held overnight at what appeared to be a private house, he said, and told that he would have to "clarify" some of his reports. He was released near Colombo the following day and given taxi money to return home.

His station has appealed to the government to investigate his kidnapping. The government had previously warned the station about Kuruparan's popular talk show, on

which he had interviewed a Tamil Tiger leader earlier this year. Since his kidnapping, the talk show has gone off the air.

Faced with calls for international monitors, the president has offered a counterproposal: a Sri Lankan commission, aided by international observers, to look into human rights cases. But questions linger about whether this proposed panel would meet international standards, including whether the government would be obliged to follow the commission's recommendations. The government is currently consulting with Arbour's office on the commission's mandate.

The human rights record of the TamilTigers has hardly been exempt from scrutiny. They have been repeatedly accused of abductions, including of children whom they draft into military service. The rebels are also implicated in a rash of assassinations over the past year, in particular targeting ethnic Tamils who work with the state. There seems to be little consensus within the Sri Lankan government on who is behind the latest abductions, let alone what to do about them.

A senior adviser to the president, who was not authorized to speak publicly on the matter, said references to white vans were false, exaggerated and designed to embarrass the government. White vans are an iconic symbol of the late 1980s, when Sri Lanka experienced a wave of abductions as its government fought a violent insurrection of leftist groups in the ethnic Sinhalese-dominated south.

The defense secretary, Gotabaya Rajapakse, who is the president's brother, said this week that "lots of people" had been apprehended in connection to the abductions. He did not have details on how many or in what period of time they were caught.

But his claim was flatly contradicted by a retired judge whom the president has appointed to look into the abductions. The judge, Mahanama Tilakaratne, said the police had made virtually no arrests. He also said he believed many of the recent abductions were the result of personal grudges and had little to do with the conflict.

AHRC wants CBK's UNESCO post revoked

'Why no international outrage?'

The Asian Human Rights Commission, (AHRC) has written to UNESCO Director General Koichiro Matsuura opposing the appointment of former President of Sri Lanka Chandrika Bandaranaike Kumaratunga as a senior consultant.

Excerpts of the letter by AHRC Director, Hong Kong Kim Soo:

"The Asian Human Rights Commission (AHRC) has learned from several newspaper reports that the former President of Sri Lanka, Chandrika Kumaratunga, has been appointed as senior consultant to UNESCO for education in Asia.

The AHRC is surprised and shocked that a person with a record of grossly violating human rights, abusing power and displacing the rule of law in Sri Lanka has been appointed as a senior consultant to a UN agency.

While 30,000 disappearances were recognised by her government through fact-finding commissions, none of the cases were prosecuted

If Ferdinand Marcos of the Philippines or Suharto of Indonesia had been given such a post, there would have been international outrage. However, as Mrs. Kumaratunga's record outside the country is not so well known, UNESCO may have taken this decision unaware of her past acts.

We are therefore bringing this matter to your attention so that you will have the necessary background information to enable you to take responsibility for the appropriate measures.

Having come to power through populist policies in response to the massive disappearances and other abuses of power by the previous regime, Mrs. Kumaratunga went back on all of her election promises to investigate and prosecute the offenders of gross human rights abuses. While 30,000 disappearances were recognised

by her government through fact-finding commissions, none of the cases were prosecuted. The state machinery was mishandled to ensure that no criminal investigations have taken place". For tens of thousands of families of the disappeared, Mrs. Kumaratunga remains a person who denied them their rights to justice.

She also promised to bring about a peaceful settlement to the ethnic conflict in the North and East of the country, but her period in office saw no attempt to deal with this issue. Instead, deeper militarisation took place, leading to further bloodshed. The fact that today Sri Lanka is one of the most violent places in the world is a direct result of the government of Mrs. Kumaratunga.

Her period in office is also known for its extreme corruption. Mrs. Kumaratunga and a small circle of persons about her are known to have gained considerable wealth through the misuse of their positions. She even obtained a valuable piece of land as her retirement gift from the country; its transfer was stopped only by way of a court decision following action by public interest groups in Sri Lanka.

In a recent book "Choura Regina - Rogue Queen", a reputed journalist, Victor Ivan, gives a long narrative of the personal wealth acquired by Mrs. Kumaratunga and her close associates during her time as president. The epithet Rogue Queen is used by the author to refer to Mrs. Kumaratunga.

We are sending you a photocopy of "Choura Regina" by ordinary post.

We are also attaching an AHRC statement calling for the Sri Lankan government to begin investigations into the charges leveled against the former president.


It would be scandalous for a person with such a background to obtain a post at UNESCO. It is also likely that UNESCO will suffer ridicule both from within Sri Lanka and also internationally if it does not reverse its decision to appoint Mrs. Kumaratunga.

We remain at your disposal should you require further information concerning these matters."

56
75486
17.5

M Thiruvassagam FCMA ACA
Chartered Accountant

t: 020 8655 0344 / f: 020 8655 0871
w: www.accountancygroup.com



accountancy group
Chartered Accountants

20 years of Accountancy and Consultancy Services

For efficient professional services in

- Preparation of Accounts
- Auditing, Taxation
- Corporate Finance
- Personal Financial Planning
- Business Acquisition
- VAT & PAYE

T&K Associates, T&K House, 35 Woodside Green, London SE25 5HQ
Accountancy and Consultancy Solutions to help you and your business grow since 1986

புதிய இல்லம் மனநிறைவுடன் விடைபெறக்கூட
ஒரு முகவர...
இது உங்கள் கனவாயின்!
அந்த விவற்றிடத்தை நிரப்ப...

PORTMANS
ESTATE AGENTS

36 Court Parade, East Lane, Wembley
Middlesex HA0 3HS
Tel: 020 8904 8844
Fax: 020 8904 9966



Bedrooms
Location

1
**Foxlees, Off Elms Lane, North
Wembley, Middlesex**

Description
1 BEDROOM GROUND FLOOR FLAT
consisting of Reception room, Kitchen, Bathroom, Communal Garden,
Parking. The property is within easy reach of Sudbury Town Under-
ground Station.
Available from 11/10/2006

Sudbury & Harrow Road 0.41 miles
Sudbury Hill 0.57 miles
Sudbury Hill Harrow 0.58 miles



Bedrooms
Location

3
**Shelly Gardens,
North Wembley, Middlesex**

Description
3 BEDROOM END OF TERRACE PROPERTY
consisting of 2 Reception rooms, Kitchen, Shower room with wc, Family
Bathroom, Rear Garden, Garage & Driveway. The property is within walk-
ing distance to North Wembley underground station and local amenities.

North Wembley 0.33 miles
South Kenton 0.38 miles
Preston Road 0.78 miles



Bedrooms
Location

2
**Brewery Close, Sudbury,
Middlesex**

Description
2 BEDROOM TOP FLOOR FLAT
consisting of Reception room, Kitchen, Bathroom, Communal Garden,
Parking. The property is located within close proximity to Sudbury Town
amenities and public transport.

Available from 30/11/2006*

Sudbury & Harrow Road 0.21 miles
Sudbury Town 0.45 miles
Sudbury Hill 0.61 miles



Bedrooms
Location

3
**East Lane, North Wembley,
Middlesex**

Description
3 BEDROOM END OF TERRACE PROPERTY
consisting of Through Lounge, Kitchen, Bathroom, Loft Converted 3rd
Bedroom, Rear Garden. The property is within walking distance to North
Wembley underground station and local amenities.

North Wembley 0.10 miles
South Kenton 0.58 miles
Sudbury & Harrow Road 0.79 miles



Bedrooms
Location

2
**Milford Gardens, Wembley,
Middlesex**

Description
2 BEDROOM GROUND FLOOR MAISONETTE
consisting of Reception room, Kitchen, Bathroom, Rear Garden, The
property is situated within walking distance to the nearest underground
station. Council Tax included.

Wembley Central 0.38 miles
North Wembley 0.48 miles
Sudbury Town 0.57 miles



Bedrooms
Location

4
**Morsley Crescent West
Kenton, Middlesex**

Description
4/5 BEDROOM SEMI DETACHED PROPERTY
consisting of 2 Reception rooms, Dining area, Kitchen & Breakfast area,
Shower room with wc, Family Bathroom with separate wc, Rear Garden,
Garage & Driveway. The property is located close to HoneyPot Lane's
local amenities and public Transport. Available on 30/10/2006

Queensbury 0.87 miles
Canons Park 0.97 miles

ONLY

£499

BROKER FEE

FOR ALL SUB PRIME MORTGAGE LOANS UPTO £250,000



MORTGAGES FOR WORK-PERMIT HOLDERS

(Subject to status)



உங்களுக்கு 90% Mortgage செய்து தரப்படும்.

உங்கள் சகலவிதமான கடன் பிரச்சினைகளுக்கும்
எம்மிடம் தீர்வு உண்டு

உடன் அழையங்கள்

ANYLOANUK

08000 470 158

நீங்கள் எமது அலுவலகத்திற்கு வரத் தேவையில்லை.
நாங்களே உங்கள் வீடு தேடி வந்து சகல
ஆலோசனைகளும், விண்ணாப்பப்படிவங்கள்
நிரப்புவதற்கும் உதவி செய்வோம்.

NO HIDDEN CHARGES

Free Valuation for Mortgages & Re-mortgages


மறைமுகமான கட்டணம் எதுவும் இல்லை.

முதன் முறை வீடு வாங்குபவர்களுக்கும் Re-mortgages
செய்பவர்களுக்கும் 100% Mortgage செய்து தரப்படும்.

வாடகைக்கு விடும் நோக்குடன் வீடு வாங்க
விரும்புகின்றீர்களா?

Your Home may be at risk if you do not keep up the repayments on a mortgage or any loan secured on it all loans are subject to status & affordability.

ஒரு வேய்ரின் ஒரு உரையாடல்!



இரவிக்குமார்

கவிதைகள், கட்டுரைகள் என ஆக்க இலக்கியங்கள் படைத்து கொண்டிருந்த படைப்பாளியான இரவிக்குமார் கடந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் வேட்பாளராகப் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகியுள்ளார். 'நிறப்பிரிகை', 'காலச்சுவடு' போன்ற இடைநிலை இலக்கிய சஞ்சிகைகளின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்த இரவிக்குமார் தற்போது 'தலித்' எனும் காலாண்டு சஞ்சிகையை நடாத்தி வருகிறார். தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து எழுந்த இந்த சிந்தனாவாதியை கடந்தவாரம் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு உரையாடினேன்.

- கோபி

ஒரு இலக்கிய வாதியாக அறியப்பட்ட நீங்கள் எப்போது தீவிர அரசியலில் ஈடுபட ஆரம்பித்தீர்கள்?

கட்சி அரசியலில் ஈடுபட்டது இப்பொழுது சில மாதங்களுக்கு முன்னர்தான். அதாவது கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்னர். அதற்கு முன்னால் அரசியல் தொடர்பு என்பது எனது மாணவப் பருவம் தொட்டு இருந்து வருகிறது. முதலில் கல்லூரிக் காலத்தில் திராவிடர் கழகத்தின் மாணவர் பிரிவில் பணியாற்றி யிருக்கிறேன். அதற்கு பின்னர் மார்க்சிய லெனினிய அதாவது நக்சல்பாரி அரசியலால் ஈர்க்கப்பட்டு அதனுடைய மாணவர் அமைப் பிலும் அதனை தொடர்ந்து பண்பாட்டு அமைப் பிலும் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் செயல் பட்டுள்ளேன். பின்னர் மனிதவரிமைகள், குறிப்பாக தலித் இயக்கப் பிரச்சனைகள் என எனது செயற்பாடுகள் அரசியல் சார்ந்தவையாக இருந்து வருகின்றன.

அரசியலை ஒரு சாக்கடை என்றும் அதனால் நல்லவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற ஒரு கருத்து உண்டு. இல்லை நல்லவர்கள்

அரசியலில் ஈடுபட்டால்தான் அதனை நேர்மை யானதாக மாற்ற முடியும் என்ற கருத்தும் உண்டு. இதில் உங்கள் நிலைப்பாடு என்ன?

அரசியலை அப்படி எதிராகப் பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் இன்றை க்கு இந்த தேர்தல் அரசியல் மூலமாக ஒடுக்கப் பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு சில நன்மைகளை செய்யமுடியும் என்பதை நான் நம்புகிறேன். அந்த அடிப்படையில் தான் தொடர்ந்து தேர்தல்களை புறக்கணித்துக் கொண்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் கூட தேர்தலில் பங்கெடுக்கலாமா என யோசித்துக் கொண்டிருந்தபோது பங்கெடுக்கலாம் என வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன்.

ஆகவே அரசியலைப் பற்றி எதிரான அபிப்பிராயம் எனக்கு கிடையாது. என்னைப் பொறுத்தவரையில் அடிப்படையில் ஒரு எழுத்தாளன் என்ற வகையில் எழுத்தாளருக்கு தேவையான கற்பனையும் ஒரு படைப்பு உணக்கமும், imagination and creativity என்று சொல்வார்கள். இது வந்து எழுத்தாளனுக்கு அடிப்படையான விஷயம் அது இன்றைக்கு அரசியலில் சுத்தமாக இல்லாத நிலையைப் பார்க்கிறோம். அதனால் புதிய திட்டங்களை புதிய அணுகுமுறையை அவர்களால் கொடுக்க முடியவில்லை.

அந்த விதத்தில் எழுத்தாளனுக்கு உரித்தான இந்த அடிப்படைத் தகுதிகளை அரசியல் தளத்தின் ஊடாக கொண்டு போய் சேர்க்கும்போது சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என நான் நினைத்தேன். அதன் மூலமாக மற்றவர்கள் செய்யாத சில விடயங் களை செய்யமுடியும் என நான் நினைத் தேன். அந்தவிதத்தில் அரசியலுக்கு வருவதை நான் சாதகமாகத்தான் பார்த்தேன். இன்றை க்கு எதுகுறுகியகால அனுபவத்தில் என்னால் சிலவற்றை செய்யவும் முடிந்திருக்கிறது.

தேர்தல் அரசியல் மூலமாக ஒடுக்கப்பட்ட புற க்கணிக்கப்பட்ட மக்களுக்கு சில நன்மைகளை செய்யமுடியும் என்பதை நான் நம்புகிறேன்.

சட்டசபை, தேர்தல் என கட்சி அரசியலில் ஈடுபடாமல் இல்லாமல் ஒரு இயக்கமாக இருந்திருந்தால்.. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கூடுதலான சேவையாற்ற முடியும் என்ற கருத்திருக்கிறது அது பற்றி..

அதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஏனெனில் விடுதலைச் சிறுத்தைகளைப் பொறுத்தவரை பத்தாண்டுகளுக்கு மேலாக அது தேர்தலைத் தவிர்த்த இயக்கமாகவே இருந்து வந்தது. 99ல் தான் அது தேர்தலில் ஈடுபட்டது.

அதுவரைக்கும் அது ஒரு வலிமை யான இயக்கமாக எல்லாவிதமும் கவனத்தை பெற்றது என்பது உண்மைதான். ஆனால் தேர்தலுக்கு வந்த பின்னர்தான் தாழ்த்தப்பட்ட மக்களை இன்றைக்கு ஒன்றுதிரட்டி அவர்களை ஒரு அரசியல்சக்தியாக மாற்ற முடிந்தது.

அதற்கு முன்னர் இயக்கம் வலுவாக இருந்தது. இன்றைக்கு மக்கள் ஒரு வலுவான சக்தியாக மாறியிருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்த வரையில் பாராளுமன்ற அரசியல் என்பது ஒரு வழிமுறையாக இருக்கிறது என்பதை நாம் மறுத்துவிட முடியாது.

திராவிட கழகத்தின் மாணவர் இயக்கத்தில் சேர்ந்து இயங்கியதாக குறிப்பிட்டீர்கள். ஆனால் திராவிட இயக்கத்தைப் பற்றியும் பெரியார் பற்றியும் நீங்கள் தீவிரமான விமர்சனம் கொண்டவராக இருக்கிறீர்கள்..

நான் தொடர்ந்து திராவிட இயக்கத்துடன் நெருக்கமாக நம்பிக்கையோடு செயற்பட்டு வந்த காரணத்தால் அதனுடைய செயற் பாடுகளை உன்னிப்பாக கவனித்துவருகிறேன். அதன் தத்துவார்த்த தளத்தில் குறிப்பாக பொரு ளாதார அடிப்படையில் இருந்த போதாமைய கருதியே என்னுடைய மாணவப் பருவத்தில் மார்க்சிய அரசியலை நோக்கி ஈர்க்கப்பட்டேன் அதற்கு பின்னாலும் கூட தமிழ்நாட்டை பொறுத்தவரையில் திராவிட இயக்கம் என்பது வலுவான சக்தியாக இருக்கின்ற காரணத்தினால் தொடர்ந்தும் அதை நான் கவனித்து வந்தேன்.

விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் தேர்தலில் பங்கெடுக்கலாமா என யோசித்துக் கொண்டிருந்தபோது பங்கெடுக்கலாம் என வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன்.

அந்த நிலையில் தி.மு.கவின் பா.ஜ.க ஆதரவான நிலைப்பாடு என்பது அதிர்ச்சியாக இருந்தது. அதற்கான காரணத்தை தி.மு.க. அரசியல் சந்தர்ப்பவாதமாக இருந்தது என்றோ அல்லது அதனுடைய தலைவர்தவறாக நடந்து கொண்டார் என்றோ.. எளிமைப்படுத்தி புரிந்து கொள்ள விரும்பவில்லை.

அதற்கான காரணங்களை ஆய்வு செய்ய விரும்பினேன். ஏற்கனவே கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் ரஷ்யாவிலும் சோசலிசம் வீழ்ச்சி அடைந்தபோது அதற்கான காரணங்களை ஸ்ராலினுடைய அதிகார விடயமாக எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்த போது அதைத் தாண்டி லெனின் தேசிய இனப்பிரச்சனையை கையாண்டதில் பிரச்சனையிருக்கிறதா அதைத் தாண்டி மார்க்ஸ் ஏங்கல்ஸ் போன்றவர்களின் அணுகுமுறையிலேயே ஏதாவது கோளாறு இருக்கிறதா என்கின்ற ஆய்வுகளை நான்கள் மேற்கொண்டிருந்தோம்.

அப்படி பார்க்கும்போது தேசிய இனப் பிரச்சினைகளைப் பற்றி மார்க்ஸ் உட்பட அதற்கு பின்னால் வந்த சிந்தனையாளர்கள் எப்படி யெல்லாம் பார்த்திருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து அதற்கான காரணங்களை அறிந்தோம். அதைப் போலவே திராவிட இயக்கத்திலுள்ள இந்த நிலைப்பாட்டுக்கு அதனுடைய மூல கர்த்தாக்களாகிய பெரியார் போன்றவர்களிடம் ஏதாவது காரணங்கள் இருக்கிறதா என மீண்டும் மறுவாசிப்புக்கு

உட்படுத்தி பார்க்கிற போது சிறுபான்மை யர்களை அணுகுகின்ற விதத்தில் சில பிரச்சனைகள் தென்பட்டன.

அந்த பின்னணியில் தி.மு.க வின் நிலைப் பாட்டை விளங்கிக் கொண்டேன். அதற்கு காரணம் இதுதான் என்பதை 98ல் எழுதினேன். அதுவந்து திராவிட இயக்கத்தின் மீதான, அதனுடைய தொடக்கநிலை கருத்தியலானான பெரியாரைப் பற்றிய விமர்சனமாக நீண்டது. மற்றப்படி அவர்களைப் பற்றி அவதூறாகவோ கொச்சைப் படுத்தியோ எதுவும் சொல்லவில்லை. இந்த விமர்சனங்கள் என்னிடமிருக்கிறது என்பது உண்மைதான்.

ஈழத்தமிழ் மக்கள் விடயத்தில் அண்மையில் தமிழ்நாட்டிலுள்ள அகதி முகாம்களுக்கு சேன்று அங்கு அவர்களிடும் அவலங்களை ஒரு அறிக்கை வாயிலாக வெளிப்படுத்தி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தீர்கள். தமிழ்நாடு அரசும் சில அணுகுலமான முடிவுகளை எடுத்திருக்கிறது. இந்த விடயத்தில் உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

பிரான்ஸ் நாட்டில் அங்கேயிருந்த சிந்தனை யாளர்கள் ரஷியாவை பற்றி ரஷிய அதிபர் பிரான்சுக்கு வருகை தந்தபோது, அரசாங்கம் அவரை வரவேற்க முற்பட்டபோது, ரஷியாவி லிருந்து புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்த வர்களின் நலன்களைப்பற்றி கவனத்தை ஈர்ப்பதற்காக பிரான்சிலிருந்த சிந்தனை யாளர்கள் இணைந்து ஒரு மாநாட்டை ஒழுங்கு செய்தார்கள் என்பதை படித்திருக்கிறேன். அதுதான் ஒரு உந்துதலால், உலகத்தமிழர் மாநாட்டு சமயத்தில் ஏன் நாங்கள் இப்படி முயற்சி மேற்கொள்ள முடியாது என நண்பர் களுடன் இணைந்து புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் மாநாடு என ஒன்றை நடாத்தி தோம். தொடர்ந்து அகதிகள் பிரச்சனை என்பது என்னுடைய கவனத்தில் இருந்து வந்தது.

அதையொட்டித்தான் நான் சட்டமன்ற உறுப்பினர் ஆனதும் முதல் உரையிலேயே இந்த விடயத்தை கவனப்படுத்தினேன். இன்றைக்கு அவர்களுக்கு வழங்கப்படும் பணக்கொடை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. அகதி முகாம்களுடைய நிலை இன்றைக்கு சீரமைக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கென வீடுகள் கட்டுவதற்கான ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும் இரண்டு விடயங்களை தெரிவிக்கலாம் என நினைக்கிறேன் குறிப்பாக அகதிகளுடைய பிள்ளைகளுடைய படிப்பு. இதற்கு முன்னால் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் அவர்களுக்கு படிப்புக்கென்று இட ஒதுக்கீடு இருந்து வந்தது. அதற்கு பின்னால் வந்த அதிமுக ஆட்சியில் அது ரத்துச் செய்யப்பட்டது. அதை மீண்டும் கொண்டுவருவதற்கு நான் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். இது வந்து மாநில அளவில் மிக முக்கியம் என்று பார்க்கிறேன்.

(அடுத்த இதழில் தொடரும்)

காயத்திரி தேவி ஜோதிடாலயம்
Specialist Palm Reader & Face Reader
Pandit Guru Swami

கைரேகை, சாமுத்திரிகா இலக்கணம், சாதகம், பிறப்பியல், நாம நட்சத்திரம் ஆகியவற்றைக் கொண்டு உங்களின் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை மிகவும் துல்லியமாகக் கணித்து வழங்குவார். இவரை ஒருமுறை சந்தித்துப் பாருங்கள். பெயர் வசிகம், தொழில் வசிகம், கையெழுத்து வசிகம், காதல் வசிகம், கணவன் மனைவி பிரச்சினை தீர, திருமணப் பிரச்சினை தீர, தொழில் முடக்கம், வியாபார வசிகம், உத்தியோகத்து தடை நீங்க, குழந்தை பாக்கியம் இல்லாமை, தாம்பத்தியக் கோளாறு, அனைத்து விதமான தோஷங்களுக்கும் பரிகாரம் வழங்கப்படும்.

Call now for a confidential appointment
(From 9.00 am to 6.00 pm)
231 Dudley Road, Birmingham, B18 4EJ
(Opp.Summerfield Park)
Near by Birmingham City Hospital
Tel: **0121 454 1909**
Mob: **07904 492 674**

கசியான உண்மைகள்

உமா மகாலிங்கம் (ஒரு பேப்பருக்காக)

இலங்கை அரசின் நீதித்துறை வழங்கிய இரண்டு முக்கிய தீர்ப்புகள், தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான நியாயத்தை வலுப்படுத்தியுள்ளதை, சிங்கள மக்கள் உணரத் தவறினாலும் சர்வதேசம் உணரத் தலைப்பட்டுள்ளது.

இணைத்தலைமை நாடுகளும் சர்வதேச உதவி நிறுவனங்களும், அள்ளிக் கொடுத்த உதவிகளை, சுனாமிப் பேரலையின் அழிவினால் மிகக் கூடுதலாகப் பாதிக்கப்பட்ட வடக்கிலும் கிழக்கிலும் வாழும் மக்களுக்கு, ஒரு பொதுக்கட்டமைப்பின் மூலம் நிர்வகிக்க எடுத்த நடவடிக்கை செல்லுபடியற்றதாக மாற்றிய முதலாவது உயர்மன்ற தீர்ப்பு, இலங்கை அரசின் பின்புலநாடகமா அல்லது நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கை அதிபரின் ஆட்சிமுறைக்கு விடுவிக்கப்பட்ட சவாலா? சட்டவல்லுனர்கள் தான் பதில் தரவேண்டும்.

இலங்கையில் சர்வ வல்லமையுடன் ஆட்சி செய்த காலஞ்சென்ற ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன அவர்களின் காலத்தில், இலங்கை இந்திய உடன்பாட்டுக்கமைய 1987ல் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களின் உத்தேச இணைப்பை முறைப்படி அதிகப் பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கூடியதான வசதிகள் பல இருந்தும் வெறும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வேண்டா வெறுப்புடன் நிறைவேற்றப்பட்ட இணைப்பு இன்று செல்லுபடியற்றதாக வழங்கப்பட்ட இரண்டாவது உயர்மன்ற தீர்ப்பு, தமிழ் மக்களின் தாயக உரிமையை தவிடுபொடி செய்துவிடும் மற்றுமொரு அரசியல் சூழ்ச்சியாகத்தான் தமிழ் மக்கள் நோக்குகிறார்கள். வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு வித்திட்ட ஐக்கிய தேசியக் கட்சியே எதுவித கண்டனமும்

வெளியிடாது வாய்முடி நிற்பது, சிங்கள பேரினவாதத்தின் அரசியல் நேர்மையை சந்தேகப்பட வைத்துள்ளது.

இறையாண்மையுள்ள இலங்கை அரசின் தேர்தல் சட்டங்களுக்கமைய, நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை, தமிழ் மக்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு ஆலோசனைக்கு முவிற்கோ அல்லது அப்பிரதிநிதிகள் எழுப்பும் நியாயமான கோரிக்கைகளுக்கோ செவி சாய்க்க மறுப்பது ஜனநாயக விழுமியத்துக்குள் உட்படுத்தப்பட்ட ஒரு அரசின் கௌரவமான செயலாகக் கருத முடியவில்லை. நாடாளுமன்றத்துக்குள் அகிம்சை வழியில் சத்தியாக்கிரகமிருந்து, தமிழ் மக்களின் பரிதாபமான பட்டினிப் போரை இடித்துக் காட்டிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உரிமைப் போராட்டத்தை உதாசீனம் செய்த நடவடிக்கைகள் மூலம், இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்திய செயலாகவே கருத இடமுண்டு.

அத்தகைய ஒரு நிலைப்பாட்டில், தமிழ் மக்களுக்கு மறுக்கப்படும் போக்குவரத்துத் தடை, பொருளாதாரத் தடை, உணவுத் தட்டுப்பாடு, விவசாயத் தொழில் மறுப்பு, கடற்றொழில் வாய்ப்பு மறுப்பு, சுகாதார வசதியின்மை, அன்னிய நாட்டு மக்களுக்கு வழங்குவது போன்ற பால் வழங்குமுறை, என்பன இம்மக்களை அரச நிர்வாகம் புறக்கணித்துவிட்டது என்பதைப் புலப்படுத்தி நிற்கிறது. ஒடுக்கப்பட்ட இம் மக்களை உரிமை கொண்டாடும் ஒரு அரசு, அம் மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூடசரிவர வழங்க முடியாது போனால், அம் மக்களை விடுவித்து அவர் தம்தேவைகளை சுயாதீனமாகத் தேடுவதற்கு வழிவகுப்பதுதான் அரசியல் நாகரிகமாகும். இதைவிடுத்து, தனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை எதிரிக்குச் சகுனப் பிழையாக இருந்தால்

போதும் என்று நடப்பது எத்துணை நியாயமாகும். இது சர்வாதிகார ஆட்சி நடக்கும் நாடுகளில் கூட காணமுடியாத ஒரு காட்சி. சர்வதேச அபிப்பிராயங்களும், இணைத்தலைமை நாடுகளும் கொடுத்த அழுத்தங்கள் காரணமாக, பேச்சு வார்த்தைக்கு சம்மதித்த இலங்கை அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த ஜெனிவா பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருப்பினும், தமிழ் மக்களின் பட்டினிப் போர் முதலில் நிறுத்தப்பட வேண்டும் என்பதே புலம்பெயர் தமிழ் மக்களின் ஏகோபித்த வேண்டுகோளாகும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு வித்திட்ட ஐக்கிய தேசியக் கட்சியே எதுவித கண்டனமும் வெளியிடாது வாய்முடி நிற்பது, சிங்கள பேரினவாதத்தின் அரசியல் நேர்மையை படம்பிடித்துக் காட்டுகிறது.

தனியொரு மனிதனுக்கு உணவு இல்லை யெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் எனப் புரட்சிக் கவிஞர் பாரதியார் பாடிச் சென்றார். இன்று இலங்கையின் வடக்கு இராணுவ முகாம்களின் முன்னிலையில், சின்னஞ்சிறிய பிள்ளைகள் உணவுக்காக கையேந்தி நிற்கும் காட்சி மனதை வெகுவாகக் கலங்கச் செய்துள்ளது. கண்ணியமாத வாழ்ந்து, தமது பிள்ளைகளுக்காகவே கடைசிவரை உழைத்து உருக்குலைந்த தமிழ் மக்களின், இன்றைய பரிதாப நிலையை தீங்கு இழைத்தவர்கள் அனுபவித்தால்தான் அதன் தீட்சண்யம் உணரப்படும். அந்த நாள வெகு தூரத்தில் இல்லை.

அமெரிக்காவின் இரட்டைக் கோபுர அழிவை அடுத்து, ஈராக் ஜனாதிபதி சதாம் உஷை மறைமுகமாகச் சம்பந்தப்படுத்தி, பேரழிவு ஆயுதங்களை மறைத்து வைத்துள்ளனர் எனப் போர் தொடுத்து, ஈராக்கிய மக்களை வகை தொகையின்றி தினம் தினம் கொன்று குவித்து வருவதை அனுமதிக்கும் சர்வதேச சமூகம், தமிழ்

மக்கள் படும் பாரிய துன்பங்களுக்கு பரிசாரம் தேடுவார்கள் என எதிர்பார்த்தால் படுமுட்டாள் தனம். ஈராக் கை விட்டு அமெரிக்க மற்றும் பிரித்தானியப் படைகள் வெளியேற வேண்டுமென்ற எண்ணம் சம்பந்தப்பட்ட வல்லரசு நாடுகளிலும் புகையைத் தொடங்கியுள்ளது. இத்தகைய ஒரு நிலைமைதான் இலங்கையிலும் உருவாகி வருகிறது. நூற்றுக்கணக்கில் அழிந்துபோகும் சிங்களச் சிப்பாய்கள், ஆயிரக்கணக்கில் மாறும் அபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டிய ஒரு நிர்வாகம் சிங்கள மக்களுக்கு ஏற்பட்டுள்ளதை உணர்ந்தே, ஐ.தே.கட்சிக்கும், சு.கட்சிக்குமிடையே ஒரு புரிந்துணர்வு உடன்பாடு வந்துள்ளதை, இன்னுமொரு பக்கத்தின் ஆய்வாக நோக்கப்படுகின்றது.

இலங்கை அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே இணக்கம் காணப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அங்கீகரித்துள்ள சர்வதேச நாடுகள், இந்தியா உட்பட, இலங்கையின் அரசு கட்டுப்பாட்டுப் பகுதி ஒரு புறத்திலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மறுபுறத்திலும், நடைமுறையிலிருப்பதை எவரும் மறுக்க முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அடங்கிய மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கூடத் தவிர்க்கப்பட்டுள்ளதை, அரசு சார்பற்ற உதவி நிறுவனங்கள் கவனிக்க வேண்டும். சுனாமிப் பேரிழிவுக்குப் பின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் சர்வதேச உதவி நிறுவனங்களால் மீளமைக்கப்பட்ட கட்டுமானங்கள் அனைத்தையும் நிறுத்தி வைத்துள்ள தானது அநாகரிகமான செயலாகும்.

இணக்கம் காணப்பட்ட எந்த முடிவுகளும் இலங்கை அரசின் இறையாண்மைக்குட்பட்ட தல்லஎன உயர்நீதி மன்றம் அளித்த முக்கிய தீர்ப்புகளினால், தமிழ் மக்களுடைய நியாயமான அடிப்படை உரிமைகளை சிங்கள அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியாதென்பது தெட்டத் தெளிவாகின்றது. பெயரளவில் இருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் எவ்வளவு காலம் உயிர் பிழைக்குமென்பதற்கு ஜெனிவா பேச்சுவார்த்தைகளின் தோல்வி ஒரு உதாரணமாகும்.

ஆயும் ஆண்டு நினைவு அஞ்சலி



இலங்கை வல்வெட்டித்துறை கொண்டக்கட்டைபு
பிறப்பிடமாக கொண்ட

**சுபதினி ஈஸ்வரன் (சுபா)
லண்டன்**



புத்தது: 25.10.1976

உதிர்ந்தது: 19.11.2005

அன்மரின் துணைவியே

அன்பிற்கு அன்பாக பண்பிற்கு பண்பாக

பலரின் மனைக்கரண கொவ்வண கொயண்டவனே

ஓரணந்தி சென்றாலும்

அழுது அழுது எல்லோருக்கும் கண்ணீர் வற்றி விட்டது

ஆகால் மணம் அழுகிறது அழை நிறுத்த முடியவில்லையே

வாழ்ந்தது போதும் என்று வரலாறு ஆகி விட்டாயோ

வாசி வாரி அன்பு மழை பொழிந்த மாரி நீ

உன் சிரிப்பை இனி எப்போது காண்போம்

உன் நினைவுகளை சுமந்த வண்ணம்

நாங்கள் எல்லோரும் உன் நினைவாகவே இருக்கிறோம்...

ஓர் ஆண்டு என்ன?

ஓர் ஆயிரம் ஆண்டு

எங்கள் மூச்சுக் காற்றில் கலந்து இருக்கும்

எங்கள் தங்கை சுபாவிற்கு அர்ப்பணமும் அஞ்சலியும்...

உன் நினைவாக
கனவன் மற்றும் குடும்பத்தினர்

சி. புஸ்யராசாவின்

ஈழப் போராட்டத்தில் எனது (வாய்) சாட்சியம்

அவரது புத்தகம் மற்றும் அவரைப் பற்றிய ஒரு பார்வை - பாகம் எட்டு

சாத்திரி

(ஒரு பேப்பருக்காக)

காத்தடிக்கிது கலகலக்கிது காரை நகரை ஈபி அடித்த கதையை இந்த வாரம் பாக் கலாம். எண்பதுகளில் முக்கியமான 5 பெரிய இயக்கங்களில் ஈபிஆர்எர்எவ் வும் ஒன்று என்று முதலில் கூறியிருந்தேன் அதில் அதிகமான உறுப்பினர்கள் தொகையை கொண்டது புளொட் அமைப்பாகும் ஆனால் அந்த அமைப்பின் தலைமை அளவு கணக்கில்லாமல் ஆட்களை அள்ளியெடுத்து பயிற்சி கொடுத்து விட்டு பின்னர் அவர்களுக்கு வேண்டிய ஆயுதங்கள் இல்லாமலும் ஏன் அவர்களுக்கு உணவே கொடுத்து பராமரிக்க முடியாமலும் திண்டாடிக் கொண்டிருந்தது.

எனவே அவர்கள் இலங்கை அரசிற்கு எதிராக தாக்குதல்கள் நடத்துவார்கள் என்று எதிர் பார்த்து கொண்டிருக்க அவர்கள் தங்களுக்குள் தாங்களே தாக்குதல்களை நடத்தி கொண்டிருந்தார்கள்.

அடுத்ததாக ரெலோவும் சில தாக்குதல்களை செய்திருந்தது ஈரோஸ் இயக்கம் வடகிழக்கிற்கு வெளியே சில குண்டு தாக்குதல்களை நடத்தியிருந்தது. புலிகள் தொர்ச்சியாகவே வழமை போல அவர்களின் தாக்குதல்கள் ஏதோ வடிவத்தில் இலங்கை அரசிற்கெதிராக நடந்து கொண்டதான் இருந்தது. ஆனால் ஈபி மட்டும் கணிசமான உறுப்பினர் தொகை மற்றும் ஆயுதங்கள் என்று இருந்தும் எவ்வித தாக்குதலும் அதன் தொடக்க காலத்திலிருந்து செய்திருக்கவில்லை அது அப்படியே தொடர்ந்தால் கடைசியில் அதன் உறுப்பினர்களிடமே ஒரு வெறுப்பு தன் நம்பிக்கை வளர தொடங்கி விடும் அபாயம் இருந்தது. அதனால் அது பொதுமக்களிடமும்

தங்கள் உறுப்பினர்களிடமும் ஒரு நம்பிக்கையை ஒரு உற்சாகத்தையும் ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அதன் இயக்க தலைமை ஒரு தாக்குதலுக்கான திட்டத்தை போட்டது. அதுதான் காரை நகர் கடற்படை தளத்தை தாக்கும் திட்டம். 1985 ம் ஆண்டு மாசி மாதம் 10 ந்திகதி தாக்குவதாக அதற்கு நாளும் குறிக்கப்பட்டது.

அந்த செய்தி ஈபி யின் இராணுவ பிரிவான பி எல் ஏ உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டதும் அந்த செய்தி ஈபியின் முக்கிய ஆதரவாளர்கள் என்று பரவி அந்த தாக்குதல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பே வீதியில் சாதாரணமாக சந்தித்து கொள்ளும் இருவர் "என்ன ஈபி காரைநகர் அடிக்க போகுதாமே" என்று கதைக்கின்ற அளவிற்கு யாழ் குடா எங்கும் அந்த செய்தி பரவி விட்டிருந்தது.

அப் படியானால் எங்கு என்ன செய்தி கிடைக்கும் என்று தன்னுடைய புலனாய்வு வலையை விரித்து வைத்திருக்கும் எதிரிக்கு செய்தி எப்படி போயிருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஈபி அமைப்பினர்களுக்கு யாழ் குடாவில் மானிப்பாய் மற்றும் அதனை அண்டிய கிராமங்களான நவாலி சங்கு வேலிப்பகுதிகளிலேயே இருபத்தைந்திற்கும் மேற்பட்ட சிறு முகாம் களும் மூன்று பெரிய பயிற்சி முகாம்களும் அமைந்திருந்தது எனவே இந்த தாக்குதலுக்கான தயாரிப்பு வேலைகளும் அதிகமாக இந்த பகுதிகளிலேயே நடந்தது.

மானிப்பாயில் உள்ள வாசிகசாலையின் பொறுப்பாளராக ஈபி அமைப்பின் அரசியல் பிரிவில் இருந்த அலெக்ஸ் என்பவர் இருந்த தனால் மானிப்பாய் வாசிக சாலையும் ஈபி அமைப்பின் அதிகாரபூர்வமற்ற ஒரு அரசியல் அலுவலகமாகத்தான் இயங்கி வந்தது.

எப்பொழுதும் ஈபி அமைப்பின் அரசியல் உறுப்பினர்கள் அங்கு காணப்படுவார்கள் அந்த அமைப்பின் சுவரொட்டிகள் துண்டு பிரகரங்கள் என்பனவும் அங்குவைத்துதான் அதிகமாக எழுதப்படும். நான் செய்தி பத்திரிகை புத்தகங்கள் படிக்க அங்குதான் போவது வழமை அதனால் எனக்கும் பல ஈபி அரசியல் பிரிவினர் பழக்கமானார்கள்.

காரை நகர் தாக்குதல் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே அந்தவாசிகசாலையில் ஈபி உறுப்பினர்கள் பரபரப்பாக சுவரொட்டிகள் தயாரிக்க தொடங்கி விட்டிருந்தனர்.

காரைநகர் கடற்படைத்தளம் மீதான தாக்குதல் பலநூறு கடற்படையினர் பலி என்றும் பலரக ஆயுதங்கள் கைப்பற்ற பட்டன என்றும் அவற்றில் எழுதியிருந்தார்கள்.

அவற்றை பார்த்த நான் அலெக்ஸ் என்ற உறுப்பினரிடம் கேட்டேன் என்ன முதலே இப்படி எழுதிவைச்சிட்டு தாக்குதலுக்கு போக போறீங்களா? சிலநேரம் ஏதும் பிழைச்சால் என்று சந்தேகத்தோடு இழுத்தேன்.

அதற்கு அவர் சொன்னார் இல்லை பிழைக்காது அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்திருக்கு என்று நம்பிக்கையோடு சொன்னார். தாக்குதல் நாளன்று மாலை யாழ்குடாவின் பெரும்பாலும் அனைத்து சந்திகளிலும் ஈபி உறுப்பினர்கள் காவலில் நின்றனர். அந்த தாக்குதலுக்கென்று விசேடமாக ஒரு கனரக வாகனமொன்றை கவசவாகன மாக தயாரித்து மூளாய் பகுதிக்கு அனுப்பி இருந்தனர். ஈபியினரின் வாகனங்கள் மற்றும் பொதுமக்களிடம் வாங்கி வைத்திருந்த வாகனங்களில் என்று மாலையே ஈபியின் இராணுவ பிரிவான பி எல் ஏ (மக்கள் விடுதலை இராணுவம்) உறுப்பினர்கள் மட்டுமன்றி அரசியல் பிரிவினர் மற்றும்

ஆதரவாளர்கள் கூட அந்த வாகனங்களில் ஏறி காரை நகரிற்கு அணமித்த இடங்களிற்கு போய் கொண்டிருந்தனர்.

அதில் போனவர்கள் பலரின் கைகளில் ஆயுதங்களே இருந்திருக்கவில்லையென்பது குறிப்பிட வேண்டிய விடயம். ஏதோ கோயில் திருவிழாவிற்கு போவது போல கைதட்டி ஆரவாரம் செய்தபடி சந்திகளில் நின்ற மக்களிற்கு கைகாட்டியபடி போய் கொண்டிருந்தனர்.

அப்போ நானும் மானிப்பாய் மருதடி சந்தியில் நின்று வேடிக்கை பார்த்துகொண்டிருந்த போது அங்கு நின்ற பழைய புலி உறுப்பினர் ஒருவர் சொன்னார் இவர்கள் போறதை பார்த்தால் காரை நகர் அடிக்க போற மாதிரி தெரியேல்லை.

வீணா கன பேரை பலி குடுக்கபோறாங்கள் என்றார். எல்லோரும் எதிர்பார்த்து கொண்டிருக்க நள்ளிரவு தாண்டியதும் வெடிச்சத்தங்கள் கேட்க தொடங்கியது. அப்பொழுதே ஈபியின் அரசியல் பிரிவினர் அவசர அவசரமாக ஏற்கனவே எழுதிவைத்திருந்த காரைநகர் கடற்படைத்தளம் வீழ்ந்து விட்டது. பலநூறு படையினர் பலி என்கிற சுவரொட்டிகளை ஒட்ட தொடங்கி விட்டிருந்தனர்.

காரணம் தாக்குதலுக்கு போனவர்களிற்கும் சரி காவலிற்கு நின்றவர்களிற்கும் சரி அரசியல் பிரிவினரிற்கும் சரி தொடர்பு கொள்ள எவ்வித தொலை தொடர்பு வசதிகளும் அவர்களிடம் இருந்திருக்க வில்லை.

எதிரி ஏற்கனவே கிடைத்து விட்ட தகவல் களால் தனது நிலைகளை பலப்படுத்தி பதுங்கியிருந்து தொடுத்த தாக்குதலில் தாக்குதலை வழி நடத்தியவர்களின் அனுபவமின்மையாலும் சரியான தொலை தொடர்பு வசதிகள் இல்லாததாலும் களநிலைமையை உடனடியாக கட்டுபாட்டிற்கு கொண்டு வர முடியாமலும் உடனடியாக பின்வாங்கி அங்கிருந்து வெளியேற முடியாமலும் பல ஈபி உறுப்பினர்களும் அந்த தாக்குதலை வழி நடத்திய முக்கியமான ஒருவரான சின்னண்ணை என்கிற சின்னவனும் இறந்து போனார்கள்.

தொடர்ச்சி 17ம் பக்கம்

KINGSTONS SOLICITORS

ஐரோப்பிய பிரஜா உரிமையுடன் Sponsor செய்ய விரும்புபவர்களுக்கு ஐரோப்பிய நாட்டு அகதி நிலை விண்ணப்பங்களை நுட்பமாகத் தயாரித்து சமர்ப்பித்தல், அகதி நிலை கோருதல், அகதி நிலை மேன் முறையீடுகள் (Detention & Bail) இன்னும் பல சட்டம் சம்பந்தமான சகலதேவைகளுக்கும் எம்மை உடன் நாடுங்கள்

எங்கள் நேர்மையான நம்பிக்கையான சேவையை விரும்பிய வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பலர் இருக்கின்றனர்.

IMMIGRATION

- * ASYLUM AND HUMAN RIGHTS APPLICATION
- * EEA APPLICATION
- * WORK PERMIT
- * STUDENT VISA
- * ENTRY CLEARANCE APPLICATION
- * APPEALS
- * DETENTION AND BAIL
- * INJUNCTION
- * JUDICIAL REVIEW
- * NATURALISATION APPLICATION

Contact:

Chrishanthi Vincent
LLB (Hons) London

- * IMMIGRATION
- * FAMILY & MATRIMONIAL
- * CRIMINAL LITIGATION
- * CIVIL LITIGATION
- * LANDLORD AND TENANT
- * PERSONAL INJURY
- * EMPLOYMENT
- * WILLS AND PROBATE

Tel:

020 8540 0468

Fax:

020 8540 7504

251A HAYDONS ROAD,

WIMBLEDON,

LONDON SW19 8TY

Your home is at risk if you do not keep repayment of mortgages or other loans secured on it.

எதுக்கு இந்த

ஓசியெண்ட வசனம்?

ஒரு பேப்பரை பிரான்சிற்ரு வர பண்ணியாச்சு சரி அது எப்பிடி எங்கடை சனத்துக்கு பிடிச்சிருக்கா படிச்சிட்டு கிழிக்கிறாங்களா? இல்லாட்டி படிக்காமலேயே கிழிக்கிறாங்களா என்று போய் பாப்பம் என்று நினைச்சு பாரீசுக்கு அதுவும் எங்கடை தமிழ் ஆக்கள் அதிகமாக புழங்கிற தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அதிகம் உள்ள லாசப்பல் பக்கம் போனன். போய் தெரிஞ்சு சினேகிதங்கள் தெரிஞ்சு ஆக்களிட்டு அண்ணை புதிசா ஒரு பேப்பர் எண்ட ஒரு பேப்பர் வருதாம் எப்பிடி? எப்பிடி படிக்கடியமாதிரி இருக்கோ என்று கேட்டன்.

அவையென்றும் ஒ... ஒரு பேப்பரம்...நல்லா செய்யிறாங்கள் ஆனால் கொஞ்சம் குசும்பு கூட எண்டாலும் பராவாயில்லை படிச்சு சிரிச்சிட்டு போற மாதிரி இருக்கு ஆனால் ஒரு பிரச்சனை எண்டார்க்கள் அது என்ன பிரச்சனை என்று கேட்டு கொண்டு அடுத்ததா அனேகமான எல்லா கடை காரர்களிடையும் ஒரு முன்னெச்சரிக்கையா சும்மா போய் கதைச்சு பார்த்தன் எல்லாரும் நல்லா இருக்கெண்டு சொன்னா பிறகுதான் அவையளிட்டுடா என்னை அடையாளப்படுத்தி அண்ணை அப்ப ஒரு விளம்பரம் தாறுது தானே எண்டன் அவையென்றும் சிரிச்சு போட்டு தம்பி அடுத்த பேப்பருக்கு பாப்பம் எண்டிச்சினம்.

அதோடை அவையென்றும் முதல் நண்பர்கள் சொன்ன அதே பிரச்சனையை தான் சொல்லிச்சினம். சரி என்று கேட்டு கொண்டு கடை கடையா ஏறி இறங்கினதிலை களைச்சு போய் பசி வயித்தை புடுங்க ஏதாவது சாப்புடுவம் என்று நண்பன் ஒருதனையும் கூட்டிக்கொண்டு என்ன சாப்புடுவம் என்று யோசிச்சன் வீட்டிலை நெடுக ஒரே சோறும் கறியும் தானே சாப்பிடுறதுசரி வந்த இடத்திலையாவது புட்டு சாப்படுவம் என்று போட்டு லாசப்பலிலை இருந்த புட்டுகடைக்கை புளுந்தம். அதுக்கை புளுந்தும் அதுக்கையும் தெரிஞ்சு பழைய நண்பர்கள் சிலர் உற்சாக பாணத்தை உள்ளே ஊத்திகொண்டிருந்தினம். அதிலை இருந்தவர்களிலை ஒருத்தர் பத்திரிகைதுறை மற்றது எழுத்துத் துறை என்று அனுபவம் உள்ள ஒருத்தரும் இருந்தார்.

என்னை கண்டதும் கட்டிப்பிடிச்சு சுகம்விசாரிச்சு இன்னும் உற்சாகம் கூடி கடை பணியாளரை பாத்து இன்னொரு போத்தில் என்று ஓடர் குடுத்திட்டு சும்மா கதைக்க தொடங்கினம் கதை கொஞ்ச நேரத்திலை ஒரு பேப்பர் பக்கமா திரும்பிச்சுது. அந்த நண்பர்களிலை ஒருவர் கேட்டார் பேப்பர் நல்லாதான் இருக்கு ஆனால் இந்த பேப்பர் நடத்திறையின்ரை நோக்கம் என்ன? வாசகர்களை எந்தவகையில் திருப்பிடுத்தபோடுங்கள் எண்டார். என்னடா என்னடா இது வந்த இடத்திலை வம்பா போச்சு என்று நினைச்சனான். அவரிடடை சொன்னன் வாசகர்கள் எல்லாவரையும் திருப்பி படுத்திற தெண்டது ஏலாது அலைத் தந்த பேப்பராலையும் செய்ய ஏலாது அப்பிடியாராவது சொன்னா அது பெரிய, மனிதனா பிறந்த ஒவ்வொருவருக்கும் இயற்கையாகவே ஒரு மனோவிடாத்தி இருக்கெண்டு மனோதத்துவ நிபுணர் சொல்லுவினம் அதுமாதிரி எங்களுக்கும் இப்பிடி ஒரு மனோவிடாத்தி பேப்பர் அடிக்க வேணும் என்று. அதனால் ஒரே மாதிரி விடாத்தி உள்ள சிலர் சேர்ந்து

இந்த பேப்பரை அடிக்கிறம். அடுத்ததா எங்களிற்கு நோக்கம் எண்டும் பெரிசா இல்லை எங்கடை நோக்கம் எல்லாம் மாதத்திலை முதல் வெள்ளியும் மூண்டாவது வெள்ளியும் எப்பிடியாவது பேப்பரை அடிச்சு உங்கடை கைகளிலை சேத்திட்டு அடுத்ததாள் சோத்துக்கும் பிள்ளைக்கு பால்மாவுக்கும் வழியை தேடபோடுவம் அவ்வளவுதான் எண்டன். பேப்பர் கதை எண்டதும் பக்கத்து மேசையிலை பியரை வாங்கி கிளாசிலை ஊத்தி போட்டு கிளாசிலை இருந்து எத்தினை குமிழி எழும்புதெண்டு எண்ணி கொண்டிருந்த வேறை நாலுபேரும் எங்களோடை சேந்திட்டினம். அப்பிடி அரட்டையிலை சேந்த ஒருவர் முதல் நண்பர்கள் கடைகாரர் கிழப்பின அதே பிரச்சனையை கிழப்பினார் என்னது?

அதுதான் பேப்பரிலை முன் பக்கத்திலை இருக்கிற ஓசியாய்வாசிக்க ஒரு பேப்பர் எண்ட வசனம் ஒருமாதிரியா இருக்காம் ஏதோ உறுத்துது எண்டார். அதுதான் சமயம் எண்ட காத்திருந்த புட்டுகடைகார பெடியனும் ஆமா போட என்றை நண்பர் ஒருதருக்கு உள்ளே போனதும் வேலை செய்ய அவர் உணர்ச்சிவசப்பட்டு மேசையிலை ஒங்கி அடிச்சு கேட்டார் எதுக்கு இந்த ஓசி எண்ட வசனம் என்று. பசியிலை புட்டு சாப்பிட நினைச்சது எவ்வளவு பெரிய தவறு என்று அப்பதான் எனக்கு விளங்கிச்சது. நேரகாலம் தெரியாமல் இந்தக் கேள்வியை கேட்டவரை பாஞ்சு கழுத்திலை கடிச்சா என்ன? என்று தோன்றிச்சது. பேசாமல் எழும்பி ஓடுவம் என்று பாத்தால் சுத்திவர ஆக்கள் நிண்டிச்சினம் சரி இண்டைக்கு மாட்டுபட்டிடன் இந்த ஓசி பிரச்சனையாலை ஓசியிலையே அடிச்சு மண்டையை உடைச்சு ஓசியிலையே ஆசுபத்திரியிலை போட போறாங்கள் எப்பிடி சமாளிக்கலாம் என்று யோசிச்சு அவையிட்டை கேட்டன் இந்த பேப்பரை பற்றி கேட்டதுக்கு எல்லாரும் நல்லா இருக்கெண்டு சொன்னிங்கள் தானே எண்டன்.

எல்லாரும் ஓம் எண்டிச்சினம். ஆனால் இந்த ஓசி எண்ட வசனம் இருந்ததாலை தானே நீங்கள் எல்லாரும் ஒரு உரிமையோடை உணர்ச்சிவசப்பட்டு விமர்சிக்கிறீங்கள் அதுதான் எங்களிற்கு தேவை. இல்லாட்டி எல்லாரும் பொதுவா நல்லா இருக்கெண்டு போட்டு போடுவிங்கள் உங்கடைவிமர்சனம் இல்லாட்டி ஒரு பேப்பரிற்கும் உங்களிற்கும் இடையிலை ஒரு இடைவெளி இருக்கெண்டு தானே அர்த்தம் என்று கிளாசிக்கை போடுற ஜஸ் கட்டியை அவையின்ரை தலையிலை வைச்சன். எல்லாரும் என்றை கருத்தை ஏற்று கொண்ட மாதிரி மெளனமாக புட்டுகடை கார பெடியன் நீங்கள் சொல்லுறதும் சரிதான் எண்டார்.

அப்பாடா ஒரு மாதிரி சமாளிச்சு ஒரு கண்டத்திலை இருந்து தப்பியாச்சு என்று நினைச்சபடி சாப்பிட்டு விட்டு வெளியேறினேன். அதோடு கடந்த ஒரு பேப்பரின் வெளியீடு தவிர்க்க முடியாத சில காரணங்களால் (எல்லோரும் வழமை போல் சொல்லுற மாதிரி) பிரான்ஸ் கவிஸ் யேர்மனிக்கு வெளிவரவில்லை அதற்கு காரணம் ஏதாவது சொல்லுதானே வேண்டும் அதற்கு விதி விஸ்தாயாபு விட்டது நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்த விட்டது என்று கூறி ஏனென்றால் இவை இரண்டையும் போய் உங்களால் கேள்வி கேட்கமுடியாது என்கிற நம்பிக்கையில் இனி வரும் காலங்களில் ஒழுங்காக உங்கள் கைகளில் ஒரு பேப்பர் கிடைக்க வழிசெய்யவேம் என்று சொறி கேட்டு விடைபெறுகிறோம்.

- சிறி

சி. புல்லாச்சாவின் மழைப் போராட்டத்தில் ...

(மீம் பக்கத் தொடர்ச்சி)
இறந்துபோன தங்களது உறுப்பினர்கள் பலரின் பெயர் விபரங்களைகூட ஈயியினர் வெளியிடாமல் மறைத்துவிட்டனர். இந்த தாக்குதலை வழிநடத்திய பி எல் ஏ தளபதிகளில் இன்றைய ஈ.பி.டி.பி டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவராவார் இவர் பி எல் ஏ தளபதியாக இருந்த காலத்தில் உருப்படியாக செய்த ஒரேயொரு தாக்குதல் தமிழ்நாடு குழைமேட்டில் இவர் பயணம் செய்த ஆட்டோகாரன் மீற்றருக்கு மீலை அஞ்சுருபாய் போட்டு குடுங்க என்று கேட்டதற்காக கட்டுகொன்றுவிட்டார். இவரை விடுவோம் இவரைப்பற்றி எழுத போனால் எட்டுரை எங்கேயோ போய்விடும். இங்கு அவர்கள் திட்டம் போட்டதில் தவறு ஒன்றும் இல்லை ஆனால் முக்கிய விடயம்.
ஒரு பத்தகளை வீரனிற்கு வெறும்பயிற்சீரணம் ஆயுதங்களும் ஆலோசனைகளும் மட்டும் அவனை சிறந்த வீரனாக்கி விடாது அதற்கு முக்கியம் அவனது யுத்தகள அனுபவங்கள் தான் அதற்கு சிறந்த உதாரணத்தை நாங்கள் எங்கும் தேடி போக வேண்டிய தில்லை இலங்கை இராணுவத்தையே உதாரணமாக எடுக்கலாம் இலங்கை இராணுவம் உலக நாடுகளிடம் பெறாத பயிற்சிகளா? அல்லது அவர்கள் பெறாத ஆலோசனைகளா? அவர்களிடம் இல்லாத ஆயுதங்களா? ஆனாலும் அவர்களால் புலிகளை வெற்றி பெற

முடியாததன் காரணம்.
புலிகளின் கள அனுபவம் சரியான வழிநடத்தல் மற்றும் அவர்களின் கள அனுபவங்களினூடான மனோபலமும் யுத்ததந்திரமும் என்று சின்ன குழந்தையும் சொல்லும்.
எளவே அதுவரை ஒரு கண்ணிவெடித்தாக்குதலை கூட செய்து அனுபவமில்லாத இயக்கம் எடுத்த எடுப்பிலேயே ஒரு தளத்தின் மீதான தாக்குதலை நடாத்த திட்டமிட்டதுதான் தவறு. ஒரு காவல் நிலையை தாக்குவதானால் கூட அதற்கு ஓரளவு எதிர்வின்தடமாட்டம் அவனது நடவடிக்கை பற்றிய வேவுதகவல்கள் தரவுகள் கட்டாயம் தேவை.
ஆனால் காரைநகர் தளத்தின் பாதுகாப்பு அரண்மனை அதன் பாதுகாப்பு வேலிகள் எப்படி எங்கே எல்லாம் அமைந்திருக்கும் என்று சரியான வேவு தகவல்கள் எதுவுமில்லாதி ஏன் காரைநகர் தளம் என்னையடிவில் எத்தனை கி.மீ சுற்றளவில் எங்கே சரியாக அமைந்திருக்க தீர்ந்து எங்கிற ஆடிப்படை தகவல்கள் கூட அவர்களின் தாக்குதல் அணியினரிற்கு யோதியளவு தெரிந்திருக்கவில்லை என்பதுதான் மோசம்.
ஏனெனில் தாக்குதலிற்கு சென்றவர்களில் யாழ் மாவட்டம் தவிர்ந்த வெளி மாவட்டத்தை சேர்ந்த வர்களும் இருந்தனர் இவர்களிற்கு காரைநகர் தளம் மற்றும் அமைந்திருந்த இடம் என்பன பற்றி தெரிந்திருக்கவில்லை. இதுவும் அந்த தளத்தின் மீதான தோல்விக்கு ஒரு காரணம். இத்தடன் இதை நினைவு செய்து இனி இந்திய படையுடன் இவர்கள் சேர்ந்த இருண்ட காலத்திற்கு செல்வோம் அடுத்த பகுதியில்.

PRIVATE TUITION - MATHS

- For 11+ Maths
- For year 7 to GCSE Maths
- A/Level Maths

By: Rav BSc (Hons) MSc (Eng)
Tel: 07961 111 945

முழு நேர பெண் பராமரிப்பாளர் தேவை

தென்கிழக்கு லண்டனில் வசிக்கும் 60 வயதுடைய நற்குணமான சற்று சகவீனமான விதவைப் பெண்மணியை முழு நேரமாக உடனிருந்து கவனிக்கவும், மற்றும் பொதுவான வீட்டு வேலைகளைச் செய்யவும், வெளியே கூட்டிச்செல்லவும் பெண் பராமரிப்பாளர் தேவை.

வயதெல்லை 40-60 இற்கு உட்பட்டவரையும், வேறு பொறுப்புக்கள் இல்லாதவரையும், தமிழுடன் கொஞ்சம் ஆங்கிலம் (விரும்பத்தக்கது) பேசக்கூடிய பெண்கள் விண்ணப்பிக்கலாம். (விதவைகளும், ஆதரவற்றவர்களும் மிக விரும்பத்தக்கது)

தகுந்த ஊதியமும், தங்குமிட வசதியும், உணவும், பிரயாண செலவுகளும் கொடுக்கப்படும்.(Ref may be needed)
மற்ற விபரம் நேரில் பேசி தீர்க்கலாம்
தொடர்புகளுக்கு:
Mrs Rohan 07845 313 184
Email: abina24@hotmail.com

Graphic Design for Print
Web Design & Hosting
Brands & Ad Campaigns
20 Years Experience

Enhance the image of your company and your products..
Call us today
07780978027

Base Design
www.baedesign.com

UNIVERSAL SERVICES

Rent a car in Sri Lanka

When you're on holiday or business
Email: slcars@googlegmail.com

For further information
UK Office
020 8864 8699
Mob: 07956 1583 600

Free airport pickup and delivery
Reserve the car before you come to Sri Lanka
Flexible packages for customers
Self drive or with a driver

Rates from £9.99 per day

Sri Lanka Office
0094011 5554889 / 9
011 5554123
Email: vassil@lankabell.net.lk

ஒரு பேப்பர்

உங்கள் வாசல் தேடி வர, ஒரு வருடத்திற்கு £25 டிட்டுமே!

SUBSCRIPTION FORM

Name: _____

Address: _____

Postcode: _____

Telephone: _____

Email: _____

மேலுள்ள விண்ணப்பப் படிவத்துடன்: £25 க்கு
"Jasmine Studio Ltd." ன் பெயரில் காசோலையினைவும்,
Oru Paper, 4 Lyon Road, South Wimbledon,
SW19 2RU, என்றழைக்கவிரிந்து அனுப்பி வைக்கவும்.

KIDS' WORLD

My trip to Canada



Well, My summer holidays began with a bright sunshine in the sky! I loved it! It all began when my dad booked me and my family tickets to fly to Canada. I was so pleased to meet my cousins in my 1st time life.

Monday 7th of August

I woke up really early in the morning at 5.55am (worst bit). I got dressed in happiness and shouted 'hey amma! Naan ena oodupoo poda?' (Which means: mum, What should I wear?)

OK! I'M READY! Off I go.....

Airport

I was there at the airport now with my dad, mum and my two elder brothers. I hear the announcement saying flight number '-----' and the information on my ticket. My heart thumps really hard...I don't want to leave a very nice living nature country...the country I've lived all my life...nooooo...but I also have to go and meet my cousins...so there off I go on the flight...putting my seatbelt on and leaving back on my chair... wondering how my bedroom would look when I come back...(huh...).

The flight leaves

Oh my gosh! Don't panic tharshia.....don't worry...this is the moment the flight leaves...

Ouch!!! My ear hurts. ...the flights going up and up and up...I say "bye London. ...see you in Two weeks time.... won't be long" and off I go for a six to 7 hours on the flight. The flight was really nice AC, TV, chatting, SLEEPING...all sorts... I went to the USA airport first then I got to Canada by another second flight.

IN CANADA!

I'm feeling very tired and shy. I've never seen my Canada cousins in my life...they were really nice and sweet! The time I got out the airport I just felt that I was really special and really deserved this trip. I actually couldn't believe my eyes...I was there in Toronto...Leaving London (cough-cough!). Anyway, I stayed at my mami's house for about 2- 3 days then my Sithapa's then my other Sithapa's. We kept swapping. It was really fun...My cousins were really cool too! The thing I like about it is that you can talk English but they can't really understand the accent. Oh well...the days went past really quickly and I went to meet some visitors...relatives and friends.

The times I can't forget

The food my mami and chithi's make...DELICIOUS! The places my cousins all took my round: Niagara falls, a Tamil festival called 'Nachathira villa', OOOOO the barbecue.....mmmmm, a fun place were rides are possible called 'the Central Island' and most of all my Appamma (who taught me how to knit) and everyone else.

My embarrassing moments

WHEN MY COUSINS MADE ME SING IN FRONT OF EVERY ONE!!! (tarzan... Vithi..!)

My sad & happy moments

When I had to take ...all the pleasure, sweetness , tastiness and joyfulness with me to London and take them with me on my long journey. I love you all my Sithapa's were very grateful and loving. My mami was a very nice cook. My chithi's were a pleasure and taught me great style. And last of all my Appamma who taught me how to knit!!!



me and my cousin with my 'mama'

But, most of all I would like to thank my dad.....

For taking me on a great trip with him and he's someone who I really care because he never bored my summerholidays. THANK YOU!

My cute little cousins were amazing and played with me sweetly!!! My anna.....(Goby and

Tharsan) they both took me to amazing places like the GO - KART!!! How many rides did we do??? I almost forgot...but I know it was a lot!

Nitrogen....Remember the tank games??? Well he's actual name is Nirojan. Hey nundu??? How you...it's me!!! His actual name is Niluxsan. Nundu is just a funny name I call him. Haha!

Vithi...? Machan?? Joking...you're the funniest person in the world! Haha!! I spotted an aeroplane...your turn!!!

Xxxxxxixxxxxxx loving all of you guys....

My trip back to London

I'm on the flight right now thinking of the memories so far....sitting there listening to the song ' unfaithful'. I can't barely hold it in because the song is really slow and calm and makes me cry a bit if I remind myself of all the happy and sad times...and so I changed the song!

In London

I was here.....me dad drove back to my house...

I couldn't wait to see my house from ages later...

WOW! It just looked amazing...the plants had grown and ...and...the place just looked new...!

I got home and I rang up my cousins telling them were back....It was great my journey!!!


So there, my diary is going to shut... Good night!

Did you like my holiday??? Do you want to go to Canada now...or have you already been there??? Any comments please send them to: kids@orupaper.com

- By: Tharshia .R (Age 11)



Colouring



Why not enter our colouring competition? Simply colour me in and send it to ORU PAPER and you could be the lucky winner of a water colouring kit.

The winner will be published in the next issue.

Last week's winner: *Surathi (Age 7) from Montreal*

Last week's runners up -

Nikesh Niranjan (Age 7)
Eastham, London

Shavhugan Vimalendiran (Age 6)
Stammore

Jeevana Mahenthirarasa (Age 12)
Morden

Ayshvaan Thevaraja (Age 5)
Kenton

Sivani Sivaganam (Age 6)
Kingsbury

A.Luxica, (Age 10)

Mississauga, Ont

Anish Jagadisan (Age 10) Toronto

SPORT QUIZ

To all you sport geniuses and know-it-alls,
I give you my very own brainteaser!

1. Who scored the first football Premiership hat-trick this season?
2. Who won the MotoGp crown in Valencia last Sunday?
3. Which Basketball legend died at 89 last Sunday?
4. Who won the Ryder Cup 2 months ago?
5. Who won when Great Britain took on New Zealand took on in a rugby International in October?
6. Which player scored an unbeaten 90 not out for England in their victory over the West Indies?
7. Which famous cricketer scored 400 not out?
8. Name the highest scoring midfielder in Premiership history?
9. Which 19 year old boxer won a silver medal in the Olympics at Athens?
10. Who won the 2006 Women's Wimbledon final

Write down your answers now and the answers will be revealed in a fortnight

See ya

- *Cheran Gobiratnam (11 years old)*

Riddle

Sound of ...

You heard me before,
Yet you hear me again.

Then I die, 'Til you call me again
What am I?

Answer: an echo

- *Tharshia Ravindrakannan (11)*

Word Search

U	K	L	T	M	R	O	V	E	R
R	D	V	O	F	T	B	E	N	Z
N	G	U	Y	F	H	O	N	D	A
U	N	B	O	R	A	I	N	W	S
N	O	H	T	I	Q	Y	Z	A	I
I	B	I	A	L	M	A	D	P	E
S	O	E	F	N	I	L	M	A	P
S	O	D	O	E	L	J	E	U	A
A	R	S	R	M	R	D	V	F	T
N	N	G	D	E	Q	Y	Z	A	I

Hidden Words:

Subject: Car Makers

FORD, TOYOTA, HONDA, BENZ, ROVER,
NISSAN

Submitted by:
Meran Annalingam

SPECIAL COMPETITION!!!

Hello! Welcome to Orupaper's Special Competition which will be run by Cheran M.G. This competition will have 10 General Knowledge Questions in each paper for the next 10 issues. Over the next 10 issues (100 Questions) the person who answered the most correct answer will win prizes.

The Prizes are:

- 1st 7" Portable DVD Player
- 2nd 40GB MP3 Player
- 3rd Two PC Webcam (With microphone)

To participate just e.mail the answer to kids@orupaper.com or send the answers to:

ORUPAPER (UK)

4 Lyon Road, South Wimbledon, SW19 2RU.

ORUPAPER (CANADA)

230-55 Nugget Avenue, Scarborough ON, M1S 3L1

The questions for this issue will be:

1. What specie of sea animal killed Steve Irwin?
2. Which famous scientist discovered force when an apple fell on his head?
3. Which popular artist used dots for his paintings?
4. How long does it take for the Earth orbit around itself?
5. What even takes place on November 5th?
6. Which F1 superstar recently announced his retirement?
7. Who is the new racer driving for Ferrari?
8. Name the capitals of these countries: France, Spain, Portugal, England and Canada?
9. How many letters are there in the Tamil alphabet?
10. Which country has the most surveillance cameras in the world?

GOOD LUCK KIDS!!!!..in answering these ten wacking questions, and send them in by 15/11/06 Wednesday.....

YOU could be the one of the **WINNERS**, in winning one of our three prizes!!!




குழாய்க்கொண்டிருந்தி
பெயர் - ச
கொண்ட - பாடசாலை

1. கிளி ஒரு பறவை.
2. கிளியின் தோல் பச்சை.
3. கிளியின் கொண்டு சிப்பி.
4. கிளியின் மூல கிளைகள் உண்டு.
5. கிளி கொணர்யப்பயல் சிறந்த உணவு.
6. கிளியை சிவந்த சிவந்த கிளியை கிளியை.
7. கிளி ஒரு பறவைகொண்டிருந்தி.
8. கிளியின் மூல கிளைகள் உண்டு.
9. கிளியின் கழுத்தின் சிவந்திருந்தி உண்டு.

Jokes

- Q:** What's green and smells of pork?
A: Kermit's finger
- Q:** Where do you find a one legged dog?
A: Right where you left it
- Q:** How do you stop making a fish from smelling?
A: Cut it's nose off
- Q:** Why don't clowns eat aliens?
A: Because they taste greeny
- Q:** Why don't aliens eat clowns?
A: Because they taste funny.
- From Vinujah Prabakaran (Age 8)
Hendon Tamil School



Aman Kowil

By: Meeran Annalingam
(Year 5, Colindale Primary School)


எனது பெயர் அக்ஷயன்.
எனக்கி 5வயது. நான்தமிழ்
கெளடிக பாடசாலையில் சிறியவர்
நிலையில் படிக்கிறேன்.
எனது சூழ்நிலையின் பெயர் பவனி
எனது அம்மா பெயர் பாடா
எனது அப்பா பெயர் தேவராஜா
எனது பெயரை பிராணிப்புகள் கிள்



By: Ayshvaan Thevaraja (Age 5) (Kenton)

Be a Leader not a Boss

- 1) The Boss drives his men
The leader inspires them
- 2) The Boss depends on authority
The leader on goodwill
- 3) The Boss evokes fear
The leader radiates love
- 4) The Boss says "I"
The leader says "We"
- 5) The Boss shows who is wrong
The leader says what is wrong
- 6) The Boss knows how it is done
The leader knows how to do
- 7) The Boss abuses the workers
The leader uses them
- 8) The Boss demands respect
The leader commands respect
- 9) The Boss makes work dull
The leader makes it happy



By: Subhasan
Eravel Road Primary School (Keraval)
0208-4492333

செய்யுரை சி. சுவாமிநாதன்
மா.லா. மா.மி.கீ.
குழந்தைகள் அமைதியும் அன்பும் கிளைகள்
கிளைகள் மூல கிளைகள் உண்டு
குழந்தைகள் அன்பும் கிளைகள் உண்டு

எனது பெயர் சிவானி நான்
கொண்டிருந்தி தமிழ் பாடசாலை
எனக்கி 8வயது படிக்கிறேன்
எனது பெயர் சிவானி நான்

MILLENNIUM Accounting Services

Accountants Preparation | Taxation | Insurance Arranged | Financial Arranged | Advice



எங்களின் ஏற்கனவே உள்ள Membership அமைப்பில் நீங்கள் அங்கத்தவராக சேர்ந்தால், உங்களுக்கு உடன் 25% கழிவு உண்டு. இந்தச் சலுகை சில காலம் மட்டுமே! இது உங்கள் கவனத்திற்கு!

- Any firm holding more than 25 employees we charge £1 per pay slip
- We have a special arrangements to do quick commercial loan

74, Greenway, Chislehurst, Kent BR7 6JF
Tel: 020 8467 2996 / Fax: 020 8325 0337
Mob: 0781 396 9192 / Email: mill2000@btinternet.com

VASAN & COMPANY

Auditors & Accountants

20 years experience in public practice

Tel: 020 8778 8666 Fax: 020 8778 8999
43 Anerley Road, London SE19 2AS
email: info@ajaccountancy.co.uk | web: www.ajaccountancy.co.uk

சகல தளபாட வசதிகளுடன் தொடர்மாடி வீடுகள் கிழமை / மாத வாடகைக்கு...

Bala's Holiday Apartments

at Rohini Road, Wellawatte, Colombo, Sri Lanka
Further details
Web: www.balasantments.com / www.balasantments.com
e-mail: balasantments@yahoo.com / balasantments@yahoo.com

Contact:

Raj Colombo, Sri Lanka Tel: 94-11-2624547 Mobile: 0777-667002	Bala Kassel, Germany Tel: 561-575667 Mobile: 01729061327
---	--

Meera Arnold & Co.

pay roll
book keeping
company formation

45 Chandos Ave, N14 7ES, Tel: 020 8882 2333

யாழ்நகரில் வர்த்தக கட்ட தொகுதி விற்பனைக்கு

யாழ்நகரின் மையப்பகுதி நாவலர் வீதி 181ம் இலக்கத்தில் 2³/₄ பரப்பு காணியில் 2003ம் ஆண்டில் கட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய 3 மாடிக் கட்டடம் வியாபாரத்திற்கு ஏற்ற வசதிகளுடன் விற்பனைக்குண்டு.

தொடர்புகளுக்கு: 020 8393 3617 / 0094 777 271 225
0091 9940 356392

ஒரு பேப்பருக்கு வந்த வாசகர் சந்தேகம்..!



அண்மைக் காலமாக என் மனதை அரித்துக் கொண்டிருக்கின்ற சில சந்தேகங்களுக்கு விடை காண முடியாத நிலையில் ஒரு பேப்பர் வாசகர்களின் உதவியை நாடுகிறேன்.

இது தொடர்பான விளக்கத்தை விபரந்தெரிந்தவர்கள் இந்தப் பத்திரிகை வாயிலாக அறியத் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

நாங்கள் வழமையாக எங்கள் பெயரிற்கு முன்னால் திரு திருமதி செல்வன் செல்வி போன்ற பதங்களைப் பயன்படுத்துவதுண்டு. ஆங்கிலத்திலும் இவற்றை ஒத்த Mr, Mrs, Miss என்ற பதங்களைப் பயன்படுத்தி வருகிறோம்.

வளர்ந்த ஆண்களைக் குறிப்பதற்கு திரு என்ற பதமும் திருமணமான பெண்களைக் குறிப்பதற்கு திருமதி என்ற பதமும் இணையோரைக் குறிப்பதற்கு செல்வன்/செல்வி என்ற பதங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அண்மையில் இரண்டு அரங்கேற்ற அழைப்பிதழ்களைப் பார்க்கின்ற சந்தர்ப்பம் கிடைத்தது. அவற்றில் ஆசிரியைகளின் பெயர்களுக்கு முன்னால் முறையே சிறீமதி, குமாரி என்ற பதங்கள் பாவிக்கப்பட்டு இருந்தன. இவை எதைக் குறிக்கின்றன? இந்தச் சொற்கள் எந்த மொழியைச் சேர்ந்தவை? இவற்றிற்குச் சமமான ஆங்கிலப் பதங்கள் என்ன? போன்ற என் மனதில் தோன்றிய கேள்விகளுக்கு விடைகாண முயற்சித்த போது சில தகவல்கள் கிடைத்தன.

பண்டைய காலத்தில் அரசவையில் நாட்டியப் பெண்களாய் இருந்தவர்களையும் தேவதாசிகளையும் மேற்சொன்ன அடைமொழிகளுடனேயே அழைத்ததாக ஒரு தகவலும் இவைவடமொழியில் பாவிக்கப்படும் சொற்கள் என்றும் வடமொழியை அப்படியே அள்ளிக் கொண்டு வரக் காத்திருக்கும் ஒரு கூட்டம் இந்தச் சொற்களையும் அப்படியே

அள்ளிக் கொண்டு வந்துவிட்டதாக இன்னொரு தகவலும் கிடைத்தன. இந்தத் தகவல்கள் உண்மையா அல்லது இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கு வேறு ஏதாவது பொருள் பதிந்த காரணங்கள் உள்ளனவா என்று அறிய விரும்புகிறேன்.

அண்மைக் காலமாக பல அரங்கேற்ற நிகழ்வுகளில் நான் கண்ட இன்னொரு சம்பவமும் என் மனதில் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றன.

அரங்கேற்றத்தின்போது கற்பித்த ஆசிரியைக்கு ஏதாவது ஒரு பட்டத்தைச் சூட்டுவதும் தற்போது வழமையான நிகழ்வாகி விட்டது. நாட்டியசிகாமணி, நாட்டியத்தாரகை, நாட்டியப் பேரொளி, நர்த்தக வித்தகி என்று பல பல பட்டங்களை நிகழ்ச்சியை நடத்துபவர்கள் வழங்குவதைக் கண்டிருக்கிறேன்.

இவ்வாறு பட்டங்களைச் சூட்டுவதற்கு ஏதாவது அளவுகோல் இருக்கின்றதா, நடனம் சம்பந்தப்பட்ட ஏதாவது சங்கங்கள் அல்லது கல்விநிலையங்களிடம் அனுமதி பெற வேண்டுமா அல்லது எமது விருப்பப்படி ஏதாவது ஒரு பட்டத்தை அல்லது பட்டங்களை வழங்க முடியுமா என்ற கேள்விகளுக்கும் இதுவரை உருப்படியான பதில் கிடைக்கவில்லை. (எமது விருப்பப்படி எமக்கு விரும்பியவர்களுக்குப் பட்டங்களை வழங்க முடியுமெனின் என்னுடைய மனைவிக்கும் 'நாட்டிய சிந்தாமணி' என்றொரு பட்டத்தை வழங்கி அவளைச் சந்தோசப்படுத்த விரும்புகிறேன்.)

நான் மேலே குறிப்பிட்ட என்னுடைய சந்தேகங்களுக்கு விபரமறிந்தவர்கள் மூலமாகப் பதிலை அறிந்துகொள்வதற்கு வசதியாக இதனைத் தங்களுடைய பத்திரிகையில் பிரசுரிக்கும்படி தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன்.

- சஞ்சயன் (ஜெர்மனி)

மேற்படி கடிதம் தொடர்பான உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன
— ஆசிரியர்

கவிஞன் என்பவன் யார்?

உணர்ச்சிப் பெருங்கடலில் ஆழக்குளித்து முத்துப் போன்ற பதங்களை தத்துவரீதியாக வரிவடிவாகவும் ஒலிவடிவாகவும் செதுக்குபவன்.

அனுபவத்திற்கு வாழ்க்கை கொடுப்பவன் பொய்களை உருவாக்குபவன் நிஜங்களை பொய்யாக்குபவன் பொய்களை நிஜமாக்குபவன் இவனே!

எதுகையும் மோனையும் உவமானமும் உவமேயமும் இவள் வீட்டு அகத்தோட்டத்தில் பூக்கும் மலர்கள்.

வானவில்லையும் நிலாவையும் பேனா முனையால் மதிய போசனத்திற்கும் அழைப்பான் அதுமட்டுமா பிழையை தன் வீட்டுத் தேனீருக்கும் அழைப்பான்

சிந்தனைகளை உணவாக உட்கொள்வான் அதில் செமிபாடு என்பது கவி வரியாக பிறக்கும்!

இவர்களின் பிறப்பிடம் ஏழ்மையாக இருந்தாலும்

பிரபஞ்சமே இயங்குவது இவர்களால்தான்!
- சீ.ஞானவேல்

கொஞ்சம் சிரியுங்கோ

நபர் 1 ஏன் நொண்டி நொண்டி நடந்து வாராய்?

நபர் 2 வந்த வழியில் ஒரு பெரிய பள்ளம் இருந்ததே பார்த்தியா?

நபர் 1 ஓம் பாத் தன்

நபர் 2 நான் பாக்கேல்லை அதுதான்

ஆசிரியர்: இராமன் இராவணனை அம்பெய்து கொன்றான். இது என்ன காலம்? மாணவன்: துவக்கு இல்லாத காலம் சேர்

ஒலி அமைப்பே நிகழ்வுகளை மெருகூட்டும் மூலாதாரம். சிறந்த முறையில் ஒலி அமைப்பு (DJ) சேவை மற்றும் தரமான கரயோக்கி (Karaoke) இன்னும் பல சேவைகளை வழங்கும் முதன்மையான நிறுவனம்.

ஐரோப்பா முழுவதிலும் சகல விதமான நிகழ்வுகளிற்கும் தரமான இணை வழங்குவதில் முன்னணிவகிக்கும் ஸ்தாபனம்.

குறைந்த கட்டணம்! நிறைந்த சேவை!



தீருமண வைபவங்களா?

விருந்துபசாரா நிகழ்வுகளா?

கலை நிகழ்வுகளா?

இசை நிகழ்வுகளா?

எதுவானாலும் ஞாபகத்திற்கு வர வேண்டிய பெயர்



ANCELIN ENTERTAINMENT

Contact: DJ JOE

0044 (0) 845 391 8276

0044 (0) 7958 308 037

e-mail: ancelinentertainment@hotmail.co.uk

web: ancelin-entertainment.co.uk

இந்த வீளம்பரத்தை கொண்டு வருபவருக்கு 10% தள்ளுபடி உண்டு

LUCKY WINDOWS & DOOR

பல வருட அனுபவம் சிறந்த தரம்
நியாயமான விலை

Wide Selection of quality UPVC
Windows, Doors & Conservatories

All Types of Aluminum Doors &
Windows Patio Doors, Porches,
Leaded Lights



தேர்ச்சி பெற்ற வல்லுனர்கள்
கொண்டு குறிக்க நேரத்தில்
தரமுடன் செய்து தரப்படும்.

Georgian Conservatory

For a FREE Estimate Call Balan

Tel: 020 8668 3930 / Mob: 07956 114 204 / Fax: 020 8407 0627

Tomorrow's Quality you can afford today

PLANET
talk
INSTANT

Call
Sri Lanka only 6p/min
Including Mobiles

0871 605 0011

✓ No account ✓ No Credit card ✓ Billed per second by BT ✓ Inc. Mobiles

India only 5p/min
Including Mobiles
0844 550 0011

Terms & Conditions

Calls are billed at your telecom providers 0844 & 0871 rates. To find out the cost of calling from a provider other than BT, contact your service provider directly. Your service provider may have a minimum call or connection charge. Calling subject to availability. Calls are charged from the time of connection to the Planet! Talk Instant service. If calling from a mobile phone remember only press the call/send button after dialling the access number not again after dialling the destination. Terms and conditions apply and are at www.planettalkinstant.com. Use of the service will be deemed to be an agreement to allow relevant marketing of telecom services to your telephone number. If you wish to not receive any marketing, you can deregister at www.planettalkinstant.com



Dial 1st Property Maintenance

Specialising in Domestic and Commercial Contracts

- Electrical
- Plumbing
- Extensions and Loft Conversions
- Bathroom and Kitchens
- Roofing and Guttering
- Flooring and Tiling
- Refurbishment

FINANCE AVAILABLE

Free Estimates, Insurance Work Reasonable Rate

work Fully Insured and Guaranteed

Central Heating Problems



Kamco Authorised

Call us now:

020 8422 7166

07958 402 000

07958 402 001

Direct Property Services

Residential sales, Lettings & Management

கிழக்கு இலண்டனில் உங்களுக்கு
சேவை செய்ய காத்திருக்கின்றது
Direct Property Services



Call Us Now For

Sales
Lettings
Finance
Mortgages
Business Loans

LANDLORDS

FREE VALUATION - NO OBLIGATION

guaranteed Rent Scheme Available for Short Term & Long Term

Efficient and Quick Landlord Payment

Best Rent Achieved

Friendly professional Advice from Our Experienced Representatives

TENANTS

Looking to Rent

Make the Right Move

We Always have a large selection of Properties available to Rent

Please call us with your requirements

020 8472 4447

212 A High Street North, East Ham
London E6 2JA

Tel : 020 8472 4447 / Fax: 020 8471 8126



VALVAI HOLDINGS LTD

Unit 7 & 8 Commerce Park, Commerce Way, Croydon CR0 4ZS
Tel: 020 8633 1990 / 1992 / 1993 Fax: 020 8633 1983

**Well worth paying us a visit
There is a prize...that is a surprise !**

Wine, Beer, Spirits, Toiletreis
Grocery Supplies, Alcoholic Beverages
TRS Products, Chocolates, Tobacco etc.,
கடைகளுக்கு தேவையான அனைத்து
பொருட்களையும் பெற்றுக்கொள்ள
நாட வேண்டிய இடம்...

Valvai Holdings Ltd

ஏன் ஒருக்கால் வந்து பாருங்களேன்...

Open Time 8am to 8pm
கடன் வசதி செய்து தரப்படும்

There is a prize... that is a Surprise !



Every Friday - Monday Unbelievable Special Offer



Now more right choices than ever before from


SURYAA



**BUY 2
GET 1
FREE**

Try the all-new Suryaa ready-to-cook range of String Hopper, Puttu and Wheat Flour. With our "Buy 2 Get 1 FREE" offer you and your family could end up with more than just a tasty bargain.

Niru Europe Limited, Unit 11, Mitcham Industrial Estate, 85 Streatham Road, Mitcham, Surrey CR4 2AP
Tel. 0208 640 8228 Fax. 0208 640 8423 Email. sales@niru.co.uk

Another quality product from 



IOM • OIM

IOM International Organization for Migration

21 Westminster Palace Gardens

Artillery Row, London SW1P 1RR

Tel: 020 7233 0001 Fax: 020 7233 3001

www.iomlondon.org

இவ் இலங்கையர் எங்களுக்கு தனது கதையைச் சொன்னார். தானாக விரும்பி தாய்நாடு சென்று மீன்பிடி தொழில் செய்வதற்கு எங்கள் உதவியைப் பெற்றிருந்தார். ஆனால் ஆழிப்பேரலை (Tsunami) காரணமாக அவர் தொழில் அழிக்கப்பட்டது. எங்கள் (IOM) பண உதவியுடன் திரும்பவும் தன் தொழிலை ஆரம்பித்து தற்போது நல்ல நிலையில் உள்ளார்.

தாய்நாடு திரும்பும் யோசனை உண்டோ?

உடன் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்!

நீங்கள் நன்மை பெறும் வழியில் அனைத்து உதவிகளும் செய்து தர ஆயத்தமாய் உள்ளோம்.

'ஊக கொடுக்க காத்திருக்கின்றோம்' நாங்கள், IOM

ஏற்கனவே நீங்கள் அகதி அந்தஸ்தை கோரி நிராகரிக்கப்பட்டவராக இருந்தால், நீங்கள் விரும்பினால் உங்களுக்கு தாய்நாட்டு பயண ஒழுங்குகளை மேற்கொள்வோம்.

உங்கள் விமானச்சீட்டிற்கான செலவுகள், இந்நாட்டு விமான நிலையத்திலிருந்து உங்கள் நாடு வீடு வரை உள்ள செலவுகள் போன்றவற்றைப் பொறுப்பேற்கிறோம்.

உங்கள் பயணத்திற்குத் தேவையான அனுமதிச் சீட்டை பெறுவதற்கு வேண்டிய வழிமுறைகள், பயணத்தின் போது இந்நாட்டிலும் உங்கள் நாட்டிலும் தேவைப்படும் உதவிகள், பயணத்தின் போது மருத்துவ உதவிகள் போன்றவற்றிற்கான ஒழுங்கு முறைகளை மேற்கொள்வோம்.

2006 ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன் நீங்களாகவே வீடு திரும்ப விரும்பினால் உங்களுக்கும்,

உங்கள் குடும்ப அங்கத்தவர் ஒவ்வொருவருக்கும்

£3000 வீதம் கிடைக்க தகுதியுடையவர்களாவீர்கள். இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு உடன் தொடர்பு கொள்ளுங்கள்! இலவச தொலையேசி

0800 783 2332



குறிப்பு: இச்சலுகை 2006க்கு முதல் அகதி விண்ணப்பம் செய்தவர்களுக்கு மட்டுமே

TEENS & YOUTH



My identity-Why is it precious!



By: Uma Kumaran
ORU PAPER

As I sat down to write yet another article I was stuck for ideas, just then the news that had been playing in the background in my room said something about Sri Lanka. Immediately my ears tuned in and my eyes were fixated on the TV, I frantically searched for the remote control to increase the volume and almost immediately regretted it. 'Escalating violence in Sri Lanka as yet another day of rebel and counter attacks continue'.

What can I possibly write this week that will draw one's attention away from the impending war in Sri Lanka? Do I even want to attempt to draw attention away from the horrendous conditions that our fellow Tamils are being subjected to and are undergoing? So instead I chose to acknowledge what is happening in Sri Lanka and offer my thoughts, no matter how insignificant. I often wonder why I as a Tamil youngster who was born and raised in London feel so passionately about my 'motherland'.

I have little or no connection with Sri Lanka other than my racial identity, I do not think I could ever go back to live there nor do I want to move away from London, I can barely speak the language but I cannot read it, I love the food but I cannot cook it. So then why is it that every time that I hear of new or renewed violence in the north of Sri Lanka does my heart physically ache and my stomach feel knotted? Why did the images that I saw and the stories that I read during the aftermath of the boxing day tsunami bring tears to my eyes, tears that swelled to the brim, those of which I could not hold back and let roll down my cheeks? The simple answer could be that all human suffering is sad and anyone who witnesses it from a televisual perspective would be shaken and left disturbed and secondly that all people would react to shocking media images. True that when I see suffering in Africa I feel sad, I also feel sad when I hear of innocents dying in Palestine alongside these I feel sad when I hear of British soldiers dying in the line of duty. But when I hear of

what is happening in Sri Lanka it is a different kind of sadness that I feel, a feeling that I cannot describe, it is something so heart-rending that I am left feeling helpless. The Tamil Diaspora all has this empathy, a sense of elective loss, and a will to freedom.

However no matter what we are exposed to or what we have gone through in our past; one admirable quality prevails in our race and our community, that is our determination, seemingly the one quality that has allowed Tamil ideology and Tamil aspiration to continue. Self-belief is something we all possess, moreover self-belief is something that we all need, but it is self-belief that has enabled Tamils to come thus far and mobilized generations to do something to aid the battle for freedom. By reading this you are helping, by watching the news you are helping, but raising money for relief funds, by educating yourselves so that our race has a more successful future you are helping. The elective deployment of support is what will help Tamils rise above the suffering, doing whatever one can no matter how miniscule, will help. Even if all you do is just pray and hope for peace then so be it. Why? Because every man, every woman and every race need an area of earth that they can call home. Is my home in London? For me maybe but is that how others see it? Is our home where we are born or is our home where our origins lie? For more than two decades Tamils have fought oppression simply to have somewhere to call home, somewhere they can one day choose to return to with open hearts and no fear. For more than two decades Tamils have fought oppression both with the pen and the sword but no matter which path they chose to continue the fight for freedom, they never once gave up.

The future depends on us...

By: Tharmila Shabanathan
ORU PAPER



Many Tamil children nowadays get involved in many activities such as 'Bharathanatyam', and 'Singing' etc. However there was a time when I truly believed that they were forced by their parents into these activities purely because their parents wanted to stand with their head held high and say what their daughter/son has achieved more than others. But now after realising about a very intelligent girl I have changed my mind, and she is no other than my little cousin 'Miss Sinthuja who is 8' who lives in Swiss. From a small age she and her brother have been interested in the LTTE and also our culture as Tamils. They have made many speeches about our leader and even go on to helping in many of the occasions. However I did not realise the slightest bit that she would become a very fond of Tamil and our culture. Her speech about "Thiyaga theepam Theleepan mama" was very touching when I found out that she researched everything on her own and put all the speech together by herself. It's something only a few will do at such a young age.

In a country where many youngsters feel shy of speaking in Tamil in public, this girl has learnt Tamil, and even teaches her fellow classmates what a true Tamil is like. It's an effort that will surely continue on and she will be recognised for her true potential which is her love for her country and her culture.

Her dedication to our home land and her love for our culture really moved me, and I felt embarrassed to say that I have grown up and not participated in anything. I never got the chance to do so either, but many do and they just throw it all away for a small price (cannot be bothered). There have been many articles written so far about encouraging many kids make a start and do something for their home land, but for the kids like Miss Sinthuja this article is to encourage her and many other youngsters who are dedicating their time and efforts to learn and spread our culture and our beliefs.

We as Tamils might be unsure of our end, but that does not stop us from carrying on to believe what we've always believed which is 'what is rightfully ours should be and must be ours'. Where ever you may run, you cannot hide the fact that you are a 'Eelath Thamilan'.

Children, youngsters and adults. These are just a form of names which are described as in the human stages of life. But what is still unknown is how much is it all important to us. Childhood years are as important as our teenage years and so is our adulthood so how do you decide which is important? When talking of which stage in life is the most important, you have to seriously consider that as children it's the stage when we learn many new things and it's this stage that many of the things we learn and come across that stays with us for the rest of our years, so I believe that childhood is the most important years of our lives.

Now we know, its fact that you should begin to teach your children as much as they want and start preparing them for the world ahead of them.

Leoz Web Designers

Web Designers at your service.

Don't trust all the spiders.
Let us spin a web for you!.....

உங்களுக்கு வேண்டிய இணையதள வடிவமைப்பை
உங்கள் திருப்திக்கேற்ப செய்து தருவோம்
செலவு அதிகமில்லை அதனால் வரும் பலாபலன் அதிகம்.
உங்கள் வியாபாரத்தக்கு ஒரு புது தகுதி

இணையதளம்: www.leozweb.com

தொடர்புகளுக்கு:

+44 (0)7960 551 695


+44 (0)7859 940 128

மின் அஞ்சல்:

adminstrator@leozweb.com

Custom Design Dynamic Sites E-Commerce Websites Worldpay or Paypal also, Logo Design Flash Animation Updating Existing Site

Period parties... pleasure or pain? My personal experience



Picture taken at Thushany's puberty ceremony with her sister Thushika applying manchal.

Uma Kumaran
ORU PAPER

When I was asked to write an article to 'Oru Paper' about 'age attainment ceremonies' from a girl's point of view I wondered how I could possibly summarise all those feelings in one article. An age attainment ceremony for those of you who are less informed is a Tamil equivalent to a Jewish bamitzvah, or even a holy communion, with one slight difference... a Tamil age attainment only takes place for girls who have just started their period.

My personal experience of the 'age attainment' ceremony is quite a memorable one. From having started off loathing the idea and wishing the ground would open up and swallow me to eventually relishing in the whole experience. My parents who are not as traditional as some others actually kept to traditions in this instance and did everything by the book. My mother planned the arrangements meticulously and my dad ran the whole ceremony with military precision. Throw in some minor disagreements, a heap of money and confusion over the catering and there you have a typical age attainment ceremony.

To be honest I don't know for whose benefit the ceremony was; my parents for whom I am an only child, revelled in the experience and loved the thought and vision of their recently come of age daughter clad in a sari sitting in an arch made with exquisite orchids and for the whole community to see. For them it was an announcement that they have an eligible and mature young woman in their household for me it was all a bit weird. Nevertheless when I look back on the video footage and photos (oh yes no expense was spared) it does evoke happy memories and less embarrassing feelings, and the look in my parents eyes is priceless for the

sheer joy that they show made it all worthwhile.

When I was younger I used think that the whole idea was utterly ridiculous, why would anyone want to announce to the whole world and more, that they had started their period? To be paraded up and down in a gaudy sari dripping with jewels and swamped with flowers? What could be the appeal in standing on a stage, while younger and older cousins and siblings stood in the back of the hall and made faces and crude jokes to a pre-pubescent young girl? However having said that the material appeal is to some an enormous reason as to why they consent to having a ceremony. Who would argue with receiving gold, jewels and money for having done nothing but letting nature run its course? Which girl wouldn't want to be pampered and fussed over, made up like a bride and showered with compliments? Don't get me wrong. There are those who don't like this idea and for them they are perfectly obliged not to go through with such matter, but for those who like the idea, why not? Moreover many of my friends who have also undergone the very public coming of age share fond and embarrassing memories of their ceremonies. Looking back none of the girls who I have asked regretted having an age attainment ceremony and more importantly all were given the choice of refusing to have a ceremony. One thing that was almost unanimous however was the choice of saris that they were dressed in, one such friend was dressed in hot pink natch to her dismay, luckily I am one of the few who was dressed in good taste.

One thing that is a bit controversial is the necessity for having such a ceremony in a westernised society, some argue that the ceremony does nothing more than 'keep up with the Jones' and is a way for families to flaunt their wealth. Other families who

laugh at that notion are firm believers in tradition and all things cultural, see the ceremony as a celebration of femininity and the coming of age.. My family being in neither of the above categories had my ceremony for alternate reasons, Near the time of my attainment my father had a heart attack and undergone heart surgery, it was his wish and my mothers to see their daughter as a young woman in traditional attire, after all who can predict the future? I was kept in the house for two weeks and did not set foot outside my door (as is highly traditional) and was well fed (with eggs, aubergines and such fried in sesame oil... it still brings a bitter taste to my mouth) until the big day. Then a priest came to my house and many relations and friends stood and looked on as he blessed me for a prosperous and happy future; that was the 'boring bit over with'. Next I was beautified to the nines and taken to a hall where 500 or so friends (including bewildered classmates) and family took part in symbolic ceremonial duties, conversed with each other and generally had a good time. What felt like an eternity of planning (just 2 weeks, thanks to my mother who works miracles) and the whole thing was over in a matter of 10 hours! There are those who don't follow such strict procedures and take a few months before they actually go ahead with the ceremony and there are those who chose not to have one at all. Whatever the case a puberty ceremony, age attainment or whatever else you call it from my experience is highly enjoyable. It is a once in a lifetime opportunity and a brilliant facet of our culture that is continuing to be nurtured by our traditional society. It will always have its critics but then again what doesn't? All I can say to them is that 'one mans rubbish is another mans gold' and to those girls who have yet to experience this or are contemplating the idea, my advice is that there's nothing to loose and all to gain!

AIR SAVERS TRAVEL



We Provide Insurance Service to our customers

We are ATOL bonded for the protection of our

clients

Open 7 Days
a week all major credit
cards accepted

உலகமெங்கும் பறந்து சென்றுவர...
நம்பிக்கையான நூலாயமுள்ள நல்ல
ஒதுகூட்டுகளை நாடுங்கள்.

AIR SAVERS TRAVEL
90 Leamington Avenue, Morden,
Surrey, SM4 4DN



Tel: 020 8540 2226
Fax: 020 8540 6131
Mob: 07961 401 260

தரமான சேவை! நியாமான கட்டணம்!

THURAI & CO ACCOUNTING

Comprehensive Accounting & Tax

- ◆ Personal Tax
- ◆ Corporation Tax
- ◆ Value Added Tax
- ◆ Capital Tax
- ◆ Business Advice

Tel: **01865 247 109**

9A, Arnold Road, Oxford, OX4 4BH

PERMA

INTERNATIONAL SHIPPING LTD

உங்கள் தனிப்பட்ட பாவனைப்பொருட்கள், வாகனங்கள், வீட்டுப் பாவனைப்பொருட்கள், இயந்திர உபகரணங்கள், போன்றவற்றை தாயகத்திற்கோ பிற நாடுகளுக்கோ அனுப்ப விரும்புகிறீர்களா? இங்கிலாந்தின் எப்பகுதியிலும் உங்கள் பொருட்களை எம்மாஸ் சேகரித்து பாதுகாப்புடன் வைத்திருந்து அனுப்ப முடியும் தரமான பிரத்தியேக சேவைக்கு நாடவேண்டிய இடம்

தொடர்புகளுக்கு: சிவம்

45C Crusce Road, Mitcham, Surrey CR4 3AL
Tel: 020 8646 5222, Mobile: 07939 550397

Workpermits4u

UK Immigration - Workpermits & Visas

Work Permits in IT, accounting, Finance, retail, catering, healthcare, HSMP
Permanent residence, UK Citizenship, marriage applications, domestic workers.
Leave to Remain in UK, leave extensions, immigration forms completed.
Visas for students, spouses, dependent family, working holiday, sole rep visa.
Business immigration : entrepreneurs, investors, UK company formation & management; full accounting, payroll & tax services.

Contact : Raj Ganguly workpermits4u.com,

37 Panton street, (near Piccadilly Circus), London SW1Y 4EA

Tel: 020 7839 0389 / 020 7839 4731 / 07766 8281851

email: workpermits@workpermits4u.com / www.workpermits4u.com
(division of RKG Consulting Ltd, OISC Registered).

IT PAYS TO ADVERTISE IN ORU PAPER

CALL **020 8640 4604** | **020 8286 9327**

'கலக்கீழும் கலவன் பாடசாலையும்'

அன்று நான் சந்தித்த அந்த ஒருவர் பின்னாளில் என்றும் என் மதிப்புக்கு உரியவராகத் திகழ்ந்தார். காரணம் அன்றையநாள் அவர் எனக்காக அற்றிய பணி மகத்தானது. வந்தவர் சந்திக்க வந்தவருக்காக காத்திருந்த வேளையில் என் கல்வித் தகுதியைக் கேட்டறிந்தார்.

ஏனப்பா நீ தொடர்ந்து இங்க படிக்கலாம் தானே... படிக்கிற வயசில் ஏன் இப்படி இங்க...?

வினாத்தொடரில் என்னிடமிருந்து மேலும் பல விபரங்களைச் சேகரித்தார். என் மீது உண்மையாகவே பரிதாபம் கொண்டதாக அவர் இருந்தார்.

அவர் சந்திக்க காத்திருந்த அரசியல்வாதி நண்பர் அங்கு வர, உள்ளே சென்று இருவரும் பேசத் தொடங்கினர்.

அய்யாம் மீண்டும் படிக்கத் தொடங்கினால் என்ன? எதுவும் முடிந்து விடவில்லையே? இது ஒரு புதிய அத்தியாயத்திற்கான தொடக்கமோ? எனக்குள் என் எண்ணங்கள் ரகத்துக்கும் ஒட்டுத்தொடங்கியிருந்தன.

உள்ளே போனவர் வெளியே வந்தார்.

தம்பி நான் அவரோடையும் கதைச்சிட்டன். திங்கட்கிழமை மகா வித்தியாலயத்துக்குப் போ. படிப்பைத் திருப்பியும் தொடங்கு. நீ நல்லாய் வருவாய். அப்ப நான் வாறன்... மறந்திடாதை திங்கட்கிழமை.

என்னை மறந்து நின்றேன் நான். அப்பாவின் அரசியல்வாதி நண்பர் உள்ளே அழைத்தார்.

என்ன படிக்கப்போறியோ? உனக்கு ஏதாவது அரசாங்க வேலை ஒழுங்கு செய்யலாம் என்று பாத்தன். படிக்கறது நல்ல விசயம்தானே போய்ப்படி..

வந்தவர் மனைக்குள் கோபுரமாய் உயர்ந்தார்.

ஒரு சிறையடைப்பு எவ்வளவு எளிதாய் நடந்து முடிந்திருக்கின்றது.

என் மனம் சுமையின் அணைத்தலும் ஒரு நெடையில் தூக்கியெறிந்தது. தன்னைப் பஞ்சாக்கிக் கொண்டது. என் எதிர்காலம் பற்றிய பல விடை தெரியாத வினாக்கள் காலவரையரையின்று ஒத்திவைக்கப்பட்டன.


வீட்டில் விட்டாய் தெரிந்தபோது, வீட்டார் பெரிதாக மகிழ்ந்துவிட்டதால் கூட்டிக் கொள்ளவில்லை. நல்லாய் படிக்கிறவன் என்னடா அந்தப் பெரிய பாடசாலையில் படிச்சிருக்கலாம். இங்கை என்னைக்கைக் கிழிக்கப்போறான் என்ற ஒரு நியாயமான நினைப்பு அவர்களுக்குள் தோன்றியிருக்கலாம்.

முற்றுப்பெற்று விட்டது என்நிருந்த பாடசாலை வாழ்வு மீண்டும் மலரத் தொடங்கிய மகிழ்வு மனமொங்கும் பரவியிருந்தது. சுறுப்பு

வெள்ளைக் கனவுகளாய் நினைப்புகள் இருந்த நிழல்கள் வண்ண மயமாகத் தொடங்கியிருந்தன.

வழக்கத்திற்கு மாறாக அதிகாலையே நான் விழித்துக் கொண்டாலும், வழக்கம் போலவே சேவல் கூவ, திங்கள் காலை புலர்ந்தது.

பாடசாலைக்குத் தேவையான ஆவணங்களுடன், கழுவித்துடைத்த சைக்கிளோடும் தோய்த்து மடித்த ஆடைகளை உடுத்தியபடியும் புறப்பட்டேன். விளையாட்டுகளை விட்டுவிட்டு எப்படியும் படித்தாக வேண்டும் என்ற உறுதி உள்ளே இருந்தது.



- முப்பது -

இதுவரை காலமும் நான் படித்த பாடசாலை ஆண்கள் பாடசாலையாக இருந்தது. இது கலவன் பாடசாலை. அங்கு பெண்களும் இருப்பார்கள். நெருக்கூள் ஒருவரை அர்வத்தை இச் செய்தி தூண்டியிருந்தாலும், ஒருவித சங்கோஜமும் நெருடலும் இருக்கவே செய்தன.

காலைப் பொழுது. பாடசாலை பரபரத்துக்கொண்டிருந்தது. வெள்ளைச் சீருடையுடன் பல்வேறு பருவங்களில் மாணவிகள் பாடசாலைக்குள் நுழைந்து கொண்டிருந்தனர். அவர்களோடு நானும் சைக்கிளை உருட்டியபடி உள்நுழைந்தேன்.

பல மேல்வகுப்பு மாணவர்கள் வினாக்குறிகளோடு என்னை நோக்கினர். மெல்லிய புன்முறுவலோடு அவர்களைக் கட்டுத்து, சைக்கிளை நிறுத்திவிட்டு பாடசாலை அலுவலகத்திற்குள் நுழைந்தேன். விபரம் விசாரித்த ஒருவர் என்னை வெளியே நிறுத்திவிட்டு அதிபரின் அறைக்குள் சென்று உடனேயே திரும்பினார்.

என்னை உள்ளே போகச் சொன்னார். அங்கு அதிபராக இருந்தவரைக் கண்டதும்; அதிர்ந்து போனேன். அன்று அரசியலாளர் அலுவலகம் வந்து, என்னைப் படிக்கக் தூண்டிய அதே மனிதர்.

சிரித்தபடி என்னை வரவேற்றார். 'இண்டைக்கு உன்னை எதிர்பார்த்தனான். எங்க சேரடிக்கிட்டுகளைத் தா' என்றார். பதிவுகள் நடைபெற்றுன.

என் விருப்பத்திற்குமைய கலைப்பிரிவிற்ான வகுப்பில் நான் அனுமதிக்கப்பட்டேன். வகுப்பின் அத்தனை விழிகளும் என்னை மொய்க்க பெரும் சங்கடத்தான் இருக்கையில் அமர்ந்தேன்.

இடைவேளை வந்தது. ஒரு குழாம் என்னைச் சூழ்ந்தது.

'ராகிங்' என்று சொல்வார்களே... அதுவாக இருக்குமோ? தொடரும் கோலத்தில் தொடரலாமா?

- கரிச்சான் குஞ்சன்.

இயற்கை வைத்தியமும் அதன் பயன்களும்

அஞ்சலா ஜெகநாதன் (மூலிகை மருத்துவர்)

கேள்வி: அண்மையில் நான் எனக்கு திருமணம் ஆகியது. ஆனால் இங்கு குடும்ப வாழ்வு நீடிக்குமோ என்று எனக்கு அச்சம் வந்துவிட்டது. காரணம் உடல் உறவின் போது முன் கூட்டியே எனக்கு விந்து வெளியேறி விடுகின்றது. இதனால் இருவருக்குமே திருப்தி கிடைப்பதில்லை. எனது இந்த நிலையை மாற்றி சந்தோசமான குடும்ப வாழ்வுக்கு வழி சொல்ல வேண்டும்.

பதில்: சகோதரர், உங்கள் பிரச்சினை எனக்குப் புரிகிறது. இதுவும் இளவயது மற்றும் நடுத்தர ஆண்கள் எதிர்நோக்கும் ஒரு முக்கிய பிரச்சினைதான். இது மனது சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினை என்றுதான் கூறுவேன். உதாரணமாக ஒரு முறை உடலுறவு கொண்டபோது ஒருவருக்கு விரைவாக விந்து வெளியேறி இருப்பின் ஒவ்வொரு முறையும் அவர் உடலுறவு கொள்ளும்போது அப்போதும் அப்படி நடந்து விடுமோ என்ற அச்சமே மீண்டும் அவருக்கு விந்து முந்திவிட காரணமாக அனேகமாக அமைந்து விடுகிறது.

அதேவேளை சிலர் நினைப்பது போன்று கைமையுள் பழக்கம் காரணமாக விந்து முன் கூட்டி வெளியேறிவிடும் என்ற தேவையற்ற அச்சம் போன்ற மனோநிலைகளும் இதற்கு பல சந்தர்ப்பங்களில் காரணமாகி விடுகின்றன.

இது தவிரவும் L-Arginine என்ற அமினோ அமிலத்தை உட்கொள்வதனால் சீரான இரத்த ஓட்டத்தை ஆண்குறிக்கு வழங்கி குறிப்பின் விறைப்புத்தன்மை நீடிக்க உதவும்.

இந்த பாலியல் பிரச்சினைகள் ஒன்றும் புதியனவல்ல. முன்னோர்கள் இதுபோன்ற குறைபாடுகளுக்கு தீர்வாக பல மூலிகைகளை பயன்படுத்தி வந்துள்ளனர். குறிப்பாக Ashwaganda, Kappikachu, Tribbles போன்ற மூலிகைகள் ஆணின் விரியத்தையும் உடலுறவு நாட்டத்தையும் கூட்டி விந்து முன் கூட்டி வெளியேறுவதையும் தடுக்கவல்லன.

இந்த மூலிகைகள் விந்துக்களின் எண்ணிக்கையைக் கூட்டி, அவற்றின் ஆற்றல் நீந்தும் வலு போன்றவற்றையும் அதிகரிக்கின்றது. மேலும் இவை ஆண்களின் மலட்டுத் தன்மையைப் போக்கவல்லது.

இப்படி பல தீர்வுகள் இருப்பதனால் நீங்கள் மனம் தளரத் தேவையில்லை. இலகுவாக சரிசெய்யக் கூடிய பிரச்சினைதான் இது. மனத்திடத்தோடு மேற்கூறியவற்றையும் நீங்கள் பின்பற்றினால் ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே இந்நிலை மாறி நீங்கள் குடும்ப வாழ்வில் நல்ல திருப்தியையும் மகிழ்ச்சியையும் அடைய முடியும்.

மூலிகை மருத்துவர் அஞ்சலா ஜெகநாதன், மேலைத்தேய மூலிகை மருத்துவத்தில் பயிற்றப்பட்ட பட்டதாரியாவார். இங்கிலாந்தின் மிகப் பழைய மூலிகை மருத்துவர் சங்கத்தின் அங்கீகாரம் பெற்ற அங்கத்தவர். கடந்த ஒன்பது வருடங்களாக இத்துறையில் அவர் பணியாற்றி வருகின்றார்.

நீங்கள் உங்களுக்குள்ள சந்தேகங்களை சுருக்கமாக எழுதி 'ஒரு பேப்பருக்கு' அனுப்பினால் இனி வரும் இதழ்களில் அவற்றை பதில்களுடன் பிரசுரிக்க வாய்ப்பு ஏற்படும்.

மஞ்சளின் மகிமை

எங்கள் வீட்டுச் சமையலறையில் இடம் பிடித்திருக்கும் மஞ்சள், உணவுப் பொருளாகவும், உணவுப் பொருளுக்கு சுவை, மணம் தருவதூடன், உணவுப் பொருள் கெட்டுப்போகாமல் பாதுகாப்பும் தருகிறது. தேர்ந்த மருத்துவர்கள் மஞ்சள் கலந்த மருந்து மூலம் எத்தனை கொடிய நோய்களையும் போக்கி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டியுள்ளனர்.

மஞ்சள் கலந்த குழம்பு நல்ல மணம், நிறம் கொடுப்பதோடு, வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் போக்குகிறது. கெட்டுத் செய்யும் கிருமிகளையும் அழிக்கிறது.

பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் வயிற்று வலி, சூதகச் சிக்கலுக்கு

மஞ்சள் பொடி சாப்பிடுவதால், நல்ல பலன் கிடைக்கிறது.

மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும்.

மஞ்சள் பூசிக் குளிப்பதால், புலால் நாற்றம், கழறாலை நாற்றம் நீங்கும்.

மஞ்சளும், நெல்லிப் பொடியும் சை அளவில் கலந்து, தினம் உட்கொண்டால் நீரிழிவு கட்டுப்படும்.

விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட மஞ்சளை மனலூர ஏற்றுக்கொண்டு, பல பிணிகளை நீக்குங்கள். பணவிரயம், கால விரயம் இருக்காது. மீண்டும் தமிழ் மருத்துவம் வரங்கால சந்ததியினருக்கு உதவுட்டும்


- K.S. ராமலிங்கம்

CASH & CARRY



இலங்கை இந்திய உணவுப் பொருட்கள், கடலுணவு வகைகள், பசுமையான மரக்கறி வகைகள், வீட்டுப் பாவனைப் பொருட்கள், பாத்திர வகைகள், தமிழ், இந்தி சினிமா DVD, CD, VHS போன்றவற்றை பெறுவது மாத்திரமன்றி கடல் கடந்து வாழ்கின்ற உங்கள் உறவுகளுக்கு பணம் அனுப்புவதற்கும் நாடவேண்டிய இடம்.

Tel: 020 8952 66 55, 020 8381 3442
Fax: 020 8905 7546



MARUTHI
15 - 17 Queensbury Station
Parade
Queensbury,
HARISNER



HALLOWEEN



பூசணிக்காய் சுத்திப் போடுதல், ஆயுத பூஜை பூசணிக்காய்... எல்லாம் பாத்து அலுத்துப் போன எனக்கு, இங்கும் பூசணிக்காயா? எல்லா வீடுகளிலும் பூசணிக்காய் (பூசணிப்பழம்) கட்டி வைக்கிறார்கள்.

Oct 31 இரவு - பேய்களின் திருவிழா - பேர் ஹாலோவீன் (Halloween). (பேய்க்கு எல்லாம் திருவிழா!) ஸ்கொட்லாண்ட் மற்றும் ஐரிஷ் மக்கள் கொண்டாடிய இந்த விழா, அவர்களுடன் அப்படியே புலம் பெயர்ந்து, இன்று பல நாடுகளுக்குள் நுழைந்து விட்டது!

ஆன்மாக்களுக்கும் (All souls), புனிதர்களுக்கும் (All saints) கொண்டாடப்பட்ட விழா, இன்று பேய்களின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. All halloween eve என்பது Halloween என்றாகி விட்டது.

ஐரிஷ் நாட்டு கெல்ட் இன மக்கள், சூளிர்காலம் ஆரம்பிக்கும் முன் ஆவிகள் எல்லாம், பூமிக்கு விஜயம் செய்வதாக நம்பினர். உணவுக்கும், இறைச்சிக்கும், உற்சாகப் பானத்துக்கும் மட்டும் இன்றி, தங்களுக்கு ஆள் எடுக்கவும் அவை பூமிக்கு வருமானம்.

ஆனால் பெரிய பெரிய தீ மூட்டிக் கொண் டாடினால், அவை பயந்து ஓடி விடும் என்பது அவர்கள் நம்பிக்கை. மேலும் மக்கள் எல்லாரும் பேய்களின் உடை அணிந்து கொண்டு, பேய் வேடம் போட்டு, ஊருக்குள் உலாவினர்.

அவர்களைப் பாத்து, 'அட நாங்க அடறல் மாறி எங்கட ஆக்கள் இருக்கும் இடத்துக்கே வந்து விட்டோம் போல் சரி மனிதர்கள் இருக்கும் இடத்துக்குச் செல்லலாம்', என்று பேய்கள் போய்விடும் என்று நம்பினர். அறுவடைக் காலம் நெருங்குவதால், சல்லிசாக கொட்டிக் கிடக்கும் பூசணிப் பழங்கள்? அவற்றைத் தோண்டி, ஒட்டை போட்டு, அதன் மேல் கண்டபடி வரைவார்கள்.

பின்னர் அதை ஒரு கூடை போல் ஆக்கி, அதற்குள் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு, ஊர் சுற்ற வேண்டியது தான்! இப்படித் தீயவைகளை ஏமாற்ற, தீயவர் போல் நடக்கும் ஒரு விழா உருவாகி விட்டது! :-))

அட்சய திருதியை அன்று அலைமகளை வணங்கி, நமக்கு இருக்கும் செல்வத்தில் சிறிது தானம் செய்ய வேண்டும் என்பது நியதி.

அதை அப்படியே உல்டாவாக்கி, இன்னும் கொஞ்சம் தங்கம் சேர்த்துக் கொள்வது நல்லது என்று எம் ஊர் வியாபார காந்தங்களும், மக்களும் சேர்ந்து, (ஏ)மாற்றி விட்டார்கள் அல்லவா? இது ஏம்முருக்கு மட்டும் இல்லை, எல்லா ஊருக்கும் பொது தான் டோல இருக்கு!

மேற்கத்திய நாடுகளிலும் இதை அப்படியே மாற்றி, குழந்தைகள் உற்சாகமாக கொண்டாடும் விழாவாக மாற்றி விட்டன நிறுவனங்கள். இன்றைய ஹாலோவீன் கொண்டாட்டங்கள் பெரும்பாலும் ஒரே ரகம் தான்.

பேய், ஆவி, கிழவிகள், பூணாய்ச்சை, நேவதை எனப் பலவாறாக குழந்தைகள் வேடமிட்டுக் கொள்வர் இதற்கான உடைகளைப் பெற்றோர் வாங்கிக் கொடுக்கவேண்டும்.

வீடுகளையும் பேய் வீடு போல அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். ஒட்டை, சிலந்தி வலை, பூசணி, பூனை முகம், ஆந்தை, ஒளி விளக்கு இப்படி பல வழி இருக்கு!

பிறகு என்ன, வேடமிட்ட குழந்தைகள் வீடு விடாய்ப் போய் அரோகரா போட வேண்டியது தான். பூசணி உண்டியல் குலுக்க வேண்டியது தான்!

ட்ரிக் ஆர் ட்ரீட் (trick or treat) என்னை ட்ரீட் செய்கிறாயா இல்லை உன் மேல் ட்ரிக் பண்ணட்டுமா என்று சிறார்கள் கேட்க, ஒவ்வொரு வீட்டிலும் பெரியவர்கள் குழந்தைகளின் பூசணிப் பையில் நிறைய மிட்டாய்களைப் போட்டு ட்ரீட் செய்கிறார்கள்!

உணவு இல்லாத பண்டிகையா? சோள மிட்டாய் (candy corn), பூசணிப் பிரட் (pumpkin bread), பூசணி அல்வாத் துண்டு (pumpkin pie) இன்னும் நிறைய!

தண்ணித் தொட்டியில், காசுகளை ஆப்பிள்களுக்குள் புதைத்து, ஆப்பிள்களை மிதக்க விடும் விளையாட்டும் உண்டு. (Bobbling for Apples) சிறார்கள் வாயாலேயே ஓடும் (மிதக்கும்) ஆப்பிளைப் பிடிக்கும் விளையாட்டு!

அட... டிவிஷைப் போட்டாக் கூட ஒரே பேய்ப் படமா எல்லோ இருக்கு! மொத்த ஊரையே இப்பிடி பேய் பிடிச்ச ஆட்டினா, என்ன பண்ணது? யாரென்றாலும் பேய் ஒட்டறவாங்க இருக்கிறாங்களா? ஊரே பூசணி மஞ்சளில் முழுகியிருக்க, என்ன நாங்களும் கோவிந்தா டோடலாம் வாரிங்களா?

"பேய் வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தனை கண்களே காணுங்கள்- என்று அப்பர் சுவாமிகள் சொன்னார் அது மாதிரி நம் சிவ பெருமானுடைய பூத கணங்களின் விழா- என்று வேணுமெண்டா நினைச்சிக்கொண்டு அடுத்த வருசம் ஒரு ரவுண்ட் கொண்டாடினாப் போச்சு! என்ன சொல்றீங்கள்?"

ஊருக்குப் போகும் போது அம்மாவிடம் சொல்லி பூசணிக்காய் குளம்பும், பூசணிப் பழ அல்லவாவும் செய்யச் சொல்ல வேணும்! மறக்காம இங்கத்தைய பூசணிக்காய் திருஷ்டி சுத்திப் போடச் சொல்லி, யப்பப்ப... ஆரப்பா அது பூசணிக்காய் நடு ரோட்டில் போட்டு உடைக்கிறது... அதெல்லாம் இங்க allowed இல்ல சொல்லிட்டேன்...

Trick or Treat?..... அன்பே வா..... அருகிலே....!!!

காணாமல் யோனவைகள்

யமமுட்டும் ஜந்துக்கள் மிகையாய், இஞ்சி, மிளகு ஒரு காலத்தில்.

அப்போதெல்லாம் தண்ணீர் பல சொம்புகள் தேவைப்படும், சிறு வெங்காயத்துக்கே.

இளம் நாவின் சுவை மொட்டுக்கள் புத்தம் புதியவாய் இருந்தபோது எனக்கே கண்கலக்கி உடல் பதற வைத்திருக்கிறது என்னெயில் பொரித்தெடுத்த மிஞ்சு மிகையாய் சிறு நுகிசுட.

வியந்திருக்கிறேன் பச்சை மிளகாயை இயல்பாய்ப் கடித்துத் தின்பேரை, அவர்கள் எதையோ அடிவோவரை இழந்து விட்டிருக்கிறார்கள் என்பதை அறியாமலே.

கால ஒட்டத்தில் எரிச்சல் தரும் பச்சை மிளகாய் வெள்ளியிற் பிஞ்சாகியிருப்பது எனக்கு வசதியாய்தான் இருக்கிறது. என்னாலும் எவ்வளவுப் புரியவே இல்லை.


சீரகத்தின் காரத்துக்குக் குடம்குடவாய்க் கண்ணீர் வீடுவோரைப் பார்த்தால் புன்முறுக வராமல் ஏன் எங்கு அவர்களுடைய இப்போதெல்லாம் பொறுமை?

- ரவிசங்கர்

முத்து

MARKANDAN & CO SOLICITORS & ESTATE AGENTS

We have moved... to
845 Romford Road



குடும்பத்தினருக்கான சலுகை:
அடிப்படை-மிலான விண்ணப்பங்கள்

விவாக விண்ணப்பங்கள்

அகதி விண்ணப்பங்கள்

14, 20 அல்லது 7 வருட-
வதிவிட தகவை விண்ணப்பங்கள்

பிரித்தானிய பிரஜாவுரிமை

வீதிப் போக்குவரத்து
சம்பந்தமான வழக்குகள்

We also Specialise in....

▶ ஒப்பந்த தகவல்கள்

▶ நுகர்வோர் பிரச்சினைகள்

▶ மரண சாசனம்
உறுதி உயிரித்தல்

▶ Bankruptcy Problems

▶ மதுபான அனுமதிகள்

▶ கட்டட அனுமதிகள்

▶ Café அனுமதிகள்

▶ House/Flat Purchase or Sale

▶ Remortgages

▶ Right to Buy

▶ Highly skilled migration

▶ Power of Attorney

▶ Sponsorship for UK Visas

▶ Work Permit application

▶ Civil Litigation

No win - No fee

விபத்தில் அல்லது வேலை எதலத்தில் காரண அடிப்படையிலான தட்டைட்டு கோருவது சம்பந்தமான விடயங்கள் அடிப்படையில்

எல்லாவிதமான சட்ட
சேவைகளுக்கும்
நீங்கள் நாடவேண்டிய
ஒரே இடம்



845 Romford Road, Manor Park, London, E12 6JY
Tel: 020 8514 8188 Fax: 020 8514 8303
web: www.markandan-solicitors.com
e-mail: mm@markandan-solicitors.com

எங்கள் கட்டணம் மிகவும் குறைந்ததும் நியாயமானதும் ஆகும்.
ஆரம்ப ஆலோசனைகள் இலவசமானவை.
வார இறுதி ஆலோசனைகள் வசதியாகவும் ஒழுங்குபடுத்தி தரப்படும்.

(சென்ற வாரத் தொடர்ச்சி)

எல்லாளன் (பெற்றோர் அணி)

சிலர் சொல்வார்கள் பெற்றோர் ஊனையும் உயிரையும் உருக்கி பிள்ளைகளுக்காக வாழ்கிறார்கள் என்று. இந்த வாழ்க்கை முறையே தவறு என்று தான் சொல்கிறேன். ஐந்து லட்சத்தில் வீடும் சொகுசுக் காரும் ஆடம்பரங்களும் பிள்ளைகளுக்காக நீங்கள் வாங்கவில்லை. அவர்கள் கேட்கவில்லை என்பதை நீங்கள் முதலில் ஒத்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகள் உங்களிடம் எதிர்பார்ப்பதெல்லாம் அளவான வசதி அரவணைப்பு அன்பு, கணவனும் மனைவியும் ஒரு வேலை செய்தாலே இந்த அளவான வசதி வாய்க்கப் பெற்று விடும். பிள்ளைகளுடன் செலவழிக்க நேரமும் கிடைத்துவிடும். இதனை ஈடு செய்ய முடியாத பெற்றோர்களே இந்த இடை வெளிக்கு முழுமுதற்காரணம். புலத்தில் மட்டுமா? மண்ணிலும் இந்த இடை வெளி இருந்ததே என்று கேட்கலாம்.

இங்கு ஆடம்பரம் என்ற முகமென்றால் அங்கு அடக்குமுறை என்ற இன்னொரு முகம். பிள்ளைகள் எதை வந்து கேட்டாலும் தெரியாவிட்டால் தெரியாது என்று ஒத்துக்கொண்டு தெரிந்தவர்களிடம் கேட்கத் தூண்டுவதை விட்டு, அதிகப் பிரசங்கி... பிஞ்சிலே பழுத்தது போன்ற வசவுகள் திட்டல்கள் அடி ஆக்கிவை. தெரியாது என்பதை ஒத்துக் கொண்டால் குடும்பத்தலைவன் என்ற மவுசு என்னாவது. எனவே வசதியான ஆயுதம் அடக்கு முறை, மண்ணின் வாழ்க்கை முறையும் அடக்கு முறையை அங்கீகரித்து விட்டிருந்ததே.

பயந்து பயந்து வளரும் சூழ்நடை எப்படி பெற்றோரிடம் ஒட்டிக்கொள்ளும். புலம் பெயர் மண்ணில் மட்டும் எப்படி அடக்குமுறை இல்லையா என்று கேட்கலாம். அடக்கு முறை மட்டுப்படுத்தப் பட்டு விட்டது. காரணம் பயம் 911. எந்தப் பெற்றோராவது பிள்ளைகளை நாங்களாகவே சுதந்திரமாக விட்டிருக்கிறோம் என்று கூறுவார்களா..? 911 பயத்தில் விட்டிருக்கிறார்கள்... பயப்படாமல் அடக்கு முறையில் ஈடுபட்டவர்கள்... பயப்படாமல் உள்ளாருக்குள் இருக்கிறார்கள். குடும்பம் சிதறிச் சின்னாபின்னமாகிப் போயிருக்கிறது.

புலம் பெயர் நாடுகளின் சட்டங்களுக்குள் எமது வாழ்க்கையையும் பலவந்தமாக நாம் திணித்துக் கொண்டுள்ளோம்.

'நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்'

நல்ல அன்பும் பண்பும் நட்பும் உள்ள குடும்பம் மகிழ்ச்சிகரமானது. ஒருவரை ஒருவர் மதித்தல் அனுசரித்தல் அன்பு காட்டல் குடும்பத்தில் இருக்க வேண்டும். பிள்ளைகளைப் பொறுத்த அளவில் முதல் முதல் அவர்கள் கற்றுக் கொள்வது பெற்றோர்களிடம் இருந்து தான். மனித வாழ்க்கை பற்றியும் பண்புகள் பற்றியும் சூழ்நடைகள் பெற்றோரிடமிருந்தே கற்றுக் கொள்கிறார்கள்.

'தூய்மை போல பிள்ளை நூலைப் போல சேலை'

என்று சொல்லுவார்கள். பெற்றோர்களின் ஆதிக்கம் பிள்ளைகளை உருவாக்குவதற்கு இதைவிட வேறு என்ன விரியமிக்கவார்த்தைகள் வேண்டும். சாதனை புரிந்த பிள்ளைகளைக்

யாழ் களம் பெருமையுடன் வழங்கும்

ர சிகையின் ...

பட்டமன்றம்

பெற்றோர்களுக்கும் இளம் பிள்ளைகளுக்குமிடையே இடைவெளி ஒன்று உருவாகி சது கால வளர்ச்சியில் விரிவடைவதை உணர முடிகிறது. ஆகவே இந்த இடைவெளிக்கு காரணம் பெற்றோரா? பிள்ளைகளா? சூழலா?

நடுவர் இளைஞன்

கேட்டால் எனது அப்பா அல்லது அம்மாதான் இந்தச் சாதனைகளுக்குக் காரணம் என்று நெஞ்சு தளதளக்க கண்களில் கண்ணீர் மல்கக்கூறுவார்கள். அவர்கள் எவ்வளவுபடித்து பட்டம் பெற்று அறிவாளிகளாக இருந்தாலும் அது எல்லாம் பின்னால் வந்தவை என்பதையும் ஆரம்பம் நன்றாக அமைந்ததே காரணம் என்பதையும் அதை அமைத்துத் தந்திருக்கக் கூடிய அந்தப் பெற்றோருக்கு நன்றியைக் கூற வேண்டுமென்ற உணர்வு எப்படி வருகின்றது. அந்தப் பெற்றோர் படிக்காதவர்களாகக் கூட இருக்கலாம். ஆகவே அந்தப் பிள்ளைகளின் சாதனைக்கும் கண்டு பிடிப்புகளுக்கும் பெற்றோரின் அறிவு காரணமல்ல. அந்தப் பெற்றோரின் அன்பும் ஆதரவும் அரவணைப்பும் அந்தப் பிள்ளைகளை சிந்தனையுள்ளவர்களாக, துணிச்சல் மிக்கவர்களாக, போராடும் திறம் மிக்கவர்களாக செதுக்கியிருக்கின்றது. அதுவே அவர்களைச் சாதனையாளர்களாக உருவாக்குகின்றது.

'முதல் அப்பிராயம் சிறந்த அப்பிராயமாக இருக்கும்' என்று கூறுவார்கள். நல்ல வாழ்க்கை முறைகளைக் கொண்டிருக்காத வீண் ஆடம்பரங்களுக்காக பிள்ளைகளில் அதிக கவனமெடுக்காத அன்பு காட்டாத அடக்குமுறைகளில் நம்பிக்கை வைத்த பெற்றோர்களே இந்த தலை முறை இடைவெளிக்கான முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும்.

நல்ல பெற்றோரை வாய்க்கப் பெறாத பிள்ளைகள் தங்கள் குறைகளை நண்பர்களிடம் அயலவர்களிடம் சொல்ல முற்படுகின்றார்கள். அவர்களும் இதே தரத்தில் உள்ளவர்களானால் இந்தப் பிள்ளைகளும் கெட்டுப் போவதை யாரும் தடுத்து விட முடியாது. சூழல் கூட நல்ல அறிவுரையும் ஆறுதலும் அரவணைப்பும் இல்லாதவர்களையே பாதிக்கின்றது.

ஆகவே இந்த இடைவெளி என்பதற்கு முற்று முழுதான காரணம் விட்டில் பெற்றோரிலிருந்தே உருவாகின்றது என்ற உண்மைக் காரணத்தைப் படம்போடும் எனது வாழ்த்தை வைக்கின்றேன். அப்படித்தான் சூழலோ அல்லது பிள்ளைகளாகவே ஏதாவது தீய பழக்கங்களை பழகிக் கொண்டாலும் உங்கள் அன்பும் அரவணைப்பும் போதுமே அவர்களை குணப்படுத்தவும் உங்களுடன் இறுக்கிக் கொள்ளவும். அதே விதமாக வளர்க்கப் பட்ட தெளிவும் ஆளுமையும் இருப்பதனால் ஹோ நீங்கள் அனைவரும் இத்தனை பொறுப்புடனும்

சிந்தனையுடனும் இங்குவிவாதக் களத்தில் பங்கு கொண்டு கொண்டிருக்கின்றீர்கள்.

இதை விட்டு தானாய் வளர்ந்து தலைபால குலை தள்ளியவர்கள் நாங்கள் என்று யாராவது அடம்பிடித்தால் தலை முறை இடை வெளி தோன்றுவதற்கு வேறு என்ன காரணம்...? உங்கள் பெற்றோர் இதற்கான பொறுப்பை எடுக்கட்டும். சூழல்தான் உங்களை நல்லவர்களாக்கி வைத்திருக்கின்றது என்று சொல்வீர்கள் என்றால் எங்கள் சூழ்நடைகளைப் பற்றி கவலைப்படும் சூழல் இல்லை. ஆகவே சூழல் என்ற வாதம் அடிபட்டுப் போகின்றது.

ஆகவே பிள்ளைகளும் இல்லாமல் சூழலும் இல்லாமல் தலை முறை இடைவெளி இருக்கின்றது என்று சொன்னால் பெற்றோர் இல்லாமல் வேறு யார் தான் காரணமாக முடியும்...?

அருவி (சூழல் அணி)

அனைவிற்கும் வணக்கம்,

எமது அணி சார்பாக அடிக்கடி ஆட்களை மாற்றிக் கொண்டிருக்க வேண்டிய நிலைமை இந்தப் பாழாப் போன சூழலால் உருவாகி விட்டது. அதற்காக முதலில் மன்னிப்புக் கோரிக் கொண்டு எமது பட்டமன்ற விவாதப் பொருளிற்குச் செல்கிறேன்.

எமதணியைச் சார்ந்தவர்கள் ஏல்வே எவ்வாறு சூழல் இடைவெளியினை ஏற்படுத்துகின்றது என்பதனை மிகச் சிறப்பாக எடுத்துக் கூறிவிட்டார்கள். இருந்தாலும் நானும் எனது பங்கிற்குச் சிலத சொல்லிவிட்டுப் போகின்றேன். ஒரு அணியில் நான்கு பேர் வாதாட வேண்டும் என்று விட்டார்கள். எமது அணியில் ஒருவர் வாதாடினாலே போதும் இருந்தும் விளங்காதவர்களிற்கு கூறுவதற்காக நான்கு பேர் வேண்டும் என்று விட்டார்கள்.

நாரதர் கூறியது போல் நாம் இவ்விடை வெளிக்கு காரணத்தை ஆராயவேண்டும். பெற்றோர் பிள்ளைகள் காரணம் என்கிறீர்களே, அவர்களிடம் இடைவெளியினை தூண்டிவிட காரணம் யாது. அதுதானாக அவர்களிடையே எண்ணை ஊற்றித் தீ வளர்ப்பது எது. சூழல் தவிர் வேற எதாக இருக்க முடியும். இப்பிடிச் கூறியவுடன் நீங்க சூழல்த் தேடிப்பிடிச்சு மரஞ் செடி கொடியளப் பிடித்துக் கொண்டு வைத்துப் பார்க்காதீர்கள்? எப்பிடி இவையெல்லாம் நமக்கும் பெற்றோருக்கும் இடையில் இடை

வெளிய உண்டாக்குகிறது. உங்களைச் சுற்றி இருக்கும் வசதி வாய்ப்புக்கள் மற்றும் நண்பர்கள் உறவினர்களைத்தான் நாம் சூழல் என்று விளிக்கிறோம்.

நாரதர் தன் வாதத்தின் போது, 'நீங்கள் ஒன்றை அவதானித்தீர்கள் என்றால் பதினம வயதுகளில் தான் பிள்ளைகளுக்கும்; பெற்றோருக்குமான இடை வெளி அதிகரித்து இருக்கும் பின்னர் அவர்களும் பக்குவம் அடைந்து பட்டறிவு பட்டவர்களாக ஆகும் போது இந்த இடைவெளி குறைகிறது' என்று கூறிச் சென்றார்.

நிச்சயமாக நாம் மறுக்கவில்லை. பதினம வயதில் தான் அதிகமாக பதினம வயதினி லேயே பெற்றோருக்கும் பிள்ளைகளிற்கும் இடைவெளி அதிகரித்துக் காணப்படும். இதற்குக் காரணம் யாதென்று பார்த்தால் அதற்குக் காரணமாக சூழலே முன்னிற்கும். ஒரு பதினம வயதுப் பிள்ளை வீதியிலே இரண்டு பேருடன் கூடிப் போய் விட்டு வீடு வந்தால் அண்டைக்கு வீட்டிலே அப்பிள்ளை யைக் கேள்விகளால் துளைத் தெடுத்து விடுவார்கள். இவ்வளவும் எதனால் நடக்கும் என்றால் அதைப் பார்த்துவிட்டு வீட்டில் சொல்லிக் கொடுக்கும் வேறு ஒருவரினால். இவ்வளவுத்திற்கும் அப்பிள்ளை வீட்டினில் கூறிவிட்டுப் போய் இருக்கும் நான் இன்று இங்கு சென்றுவிட்டு வீடுவருவேன் என்று. அதைப் பார்த்துவிட்டு வீட்டில் கூறுபவர்கள் அதற்குக் கை வைத்து கால் வைத்துப் போட்டுக் கொடுத்து விடுவார்கள். நடுவர் அவர்களே! நிலைமை இப்படி இருக்கும் போது அப்பிள்ளைக்கு பெற்றோரில் நெருக்கும் வருமா இல்லை பெற்றோரில் இடைவெளி உண்டாக்கும். இங்கு சுவர் கட்டுவதற்கு அத்திவாரம் போட்டது சூழல்.

நடுவர் அவர்களே, சூழல் எவ்வாறு பிள்ளைகளிற்கும் பெற்றோருக்கும் இடை வெளியை அதிகரிக்கிறது என்பதற்கு உண்மையில் நிகழ்ந்த ஓர் சம்பவம் ஒன்றினைக் கூறிச் செல்லலாம் என நினைக்கிறேன். (சொல்லுவது என்று முடிவாகிய பின் பிற கெதுக்கு நினைக்கிறது). இது ஓர் ஆரம்பப் பாடசாலையில் நிகழ்ந்த ஓர் சம்பவம். முதலாம் வகுப்பில் கல்வி பயிலும் பிள்ளை வழமை போல் பாடசாலை சென்று வரும் போது ஒருநாள் பாடசாலையில் இருந்த அழைப்பு. பிள்ளை அதிபர் காரியாலயத்தில் இருக்கிறார். அவர் பற்றிய ஓர் முறைப்பாடு இருக்கிறது. அது தொடர்பாக உங்களை அழைக்கிறோம் எனப் பாடசாலையில் இருந்து பெற்றோரை அழைத்தார்கள். பாடசாலை சென்றால் பிள்ளையின் மேல் குற்றச்சாட்டு. வகுப்பில் இருந்து பணம் திருடியதாக!. இதைக் கேட்ட பெற்றோர் என்ன செய்தார்கள், அவர்கள் பிள்ளையை விட்டிற்குக் கூட்டிக் கொண்டு வந்து தங்களின் முறைப்படி விசாரணை. பிள்ளையோ தான் எடுக்கவில்லை என ஒரே பிடியில் நிற்கிறது. விடுவார்களா இவர்கள். பின்னர் மீண்டும் பாடசாலையில் விசாரணை செய்திருக்கிறார்கள். அவ்விசாரணையின் முடிவு அப்பிள்ளை அப்பணத்தினை எடுக்கவில்லை என்பதாகும். இப்போது கூறுங்கள் அப்பிள்ளைக்கும் பெற்றோரிற்கும் இடையில் விசிசலை ஏற்படுத்தியது யார். பெற்றோரா, பிள்ளையா அல்லது அச் சூழலா??

தொடரும்.



நூல் வெளியீட்டு விழா

- தொகுப்பு நூல் வெளியீட்டு விழா

விடுதலைக் கவிஞர் வல்வைத் தேவனின் சிந்தனைச் சிந்தல்கள்

கவிதைகள் - கட்டுரைகள் - நூல்கள் எனப் பல ஆய்வுகளாக தேடித் தொகுத்த அரிய நகவல்களை உள்ளடக்கி.. பல்கலைப்பாடக, தமிழர் வாழ்வின் சிம்யமாக வெளிவருகிறது.

காலம்: 13.11.2006 சனி மாலை 5.30 மணி

இடம்: St. Barnabas Church Hall, Conrige Park Ave, Mitcham U.K

தமிழர் வீட்டு வசதிக் கழகம்

புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ் மக்களின் சமூக, பொருளாதாரக் கலாச்சாரத் தேவைகளை நிறைவு செய்வதற்காகப் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான வீட்டு வசதியினைப் பெற்றுக் கொள்வதற்கு உதவி செய்யும் நோக்கத்துடன் இயங்கி வருகின்ற நிறுவனமே தமிழர் வீட்டு வசதிக் கழகம் (Tamil Community Housing Association Ltd) என்ற அமைப்பாகும்.

சுழப்பிரச்சினை தீவிரமான 80களின் ஆரம்பப் பகுதிகளில் பெருமளவில் தமிழர்கள் புலம்பெயர்ந்து இங்கிலாந்திற்கு வரத் தொடங்கினர். இவர்களின் வீட்டுவசதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்பின் அவசியத்தை உணர்ந்து 1986ம் ஆண்டு தமிழ் அகதிகள் வீட்டு வசதிக் கழகம் (Tamil Refugee Housing Association) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு 1997ம் ஆண்டில் தமிழர் சமூக வீட்டு வசதிக் கழகம் (Tamil Community Housing Association Ltd) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. தரமான, வசதியான வீடுகளை நியாயமான வடிகையில் வழங்கி வரும் தமிழர் வீட்டு வசதிக் கழகம் வீட்டு வசதிக் கூட்டுத்தாபனத்தில் (Housing Corporation) பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இத்தாபனத்தினால் மார்ச் 2006 இல் மேற் கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் தமிழர் வீட்டு வசதிக் கழகத்திற்கு சகல செயற்பாடுகளிலும் 'மிகவும் திருப்தி' என்ற மதிப்பீடு வழங்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

வீட்டுத் தேவையுடையவர்கள் எப்படிச் சேவையினைப் பெற்றுக் கொள்வது?

இலண்டனில் எப்பாக்கத்தில் வசிப்பவராக இருந்தாலும் தொலைபேசியிலோ அல்லது கடித மூலமாகவோ தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு தேவையான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டு, தம்மிடம் உள்ள வீடுகளிலிருந்து அவர்களுக்குப் பொருத்தமான

வீட்டினைத் தெரிவு செய்ய உதவுவார்கள். அது மட்டுமன்றி தமது குடியிருப்பாளர்கள் Council உடன் தொடர்பு கொள்ள வேண்டியிருப்பின் அதற்கான ஆலோசனைகளையும் வழங்குவதுடன் Housing Benefit பெறத்தகுதியுடையவர்களுக்கு தேவையேற்படி அந்தப் பத்திரங்களை பூர்த்தி செய்வதற்குத் தேவையான உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்குகிறார்கள். இந்நிறுவனம் இலண்டனிலுள்ள 12 உள்ளூராட்சிப் பிரிவுகளிலும் வீடுகளைப்பாராமித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் 4 உள்ளூராட்சி பிரிவுகளில் அந்நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் அரசியல் தஞ்சம் கோரி இந்த நாட்டுக்கு தனியாக வரும் ஆண் பெண் இருபாலாருக்கும் தனித்துவமான இருப்பிட வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றார்கள்.

குடியிருப்பாளர் சங்கம் (Tenants' Association) என்ற அமைப்பினூடாக குடியிருப்பாளர்கள் நலன்களைப் பேணிவருவதுடன் ஆண்டு தோறும் ஒரு ஒன்றுகூடலை கலை கலாச்சார பண்பாட்டு நிகழ்வுகளை வெளிப்படுத்தும் அரங்காக நடாத்தி வருகிறார்கள்.

தமிழர்களுக்காக இயங்கிவரும் தமிழர்களின் நிறுவனமான தமிழர் வீட்டு வசதிக் கழகம் தன் சேவையை மேம்படுத்தி இன்னும் சிறப்பான சேவைகளை வழங்குவதற்கு அனைத்துத் தமிழர்களின் ஒத்துழைப்பையும் நாடி நிற்கிறது.

தொடர்புகளுக்கு

Tamil Community Housing Association Ltd,
10, Hatherley Mews,
Walthamstow,
London.
E17 4QP

Telephone: 020 8520 2042
Fax: 020 8520 2044
E-mail: Director@tamihousing.org.uk
Web site: www.tamihousing.org.uk

குடும்ப வைத்தியரிடம் பதிவு செய்து

கொள்வது எப்படி?

இந்த நாட்டில் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ வசிப்பதற்கான அனுமதியுள்ள அனைவரும் இலவசமாய் ஒரு குடும்ப வைத்தியரிடம் (General Practitioner) பதிவு செய்து கொள்ளும் உரிமை பெற்றவர்களாவர்.

இது விடயத்தில் புதிதாக புலம்பெயர்ந்து வருபவர்களையும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருபவர்களையும் அறிவுடனுவே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முதலாவதாக எம்மில் பலர் தமிழ் பேசும் ஒருவரைத் தங்கள் குடும்ப வைத்தியராகப் பதிவு செய்ய விருப்ப முள்ளவர்களாக இருக்கின்ற போதிலும் தமது வீட்டிற்கு மிகவும் அருகிலுள்ள வைத்தியரிடம் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்ற தவறான அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளார்கள்.

ஆனால் ஒருவர் தான் வசிக்கும் Health Authority Area விற்குள் இருக்கின்ற ஏதாவது ஒரு குடும்ப வைத்தியரிடம் பதிவு செய்து கொள்ள முடியும். ஆனேகமான Health Authority Area க்களில் தமிழ் பேசும் குடும்ப வைத்தியர்கள் இருப்பதனால் தமிழர் ஒருவரைத் தெரிவு செய்து கொள்ள முடியும்.

பதிவு செய்து கொள்ளும் முறை

புதிதாகப் பதிவு செய்து கொள்ள விரும்பும் ஒருவர் தான் இந்த நாட்டில் வசிப்பதற்குத் தகுதியுள்ளவர் என்பதை நிரூபிக்கும் ஏதாவது ஒரு ஆவணத்தைச் (உ-ம் Passport) சமர்ப்பித்து புதிதாகப் பதிவு செய்ய முடியும்.

ஏற்கனவே ஒரு குடும்ப வைத்தியரிடம் பதிவு செய்த ஒருவர் தனக்கு விரும்பிய அல்லது தமிழ் பேசும் வைத்தியரிடம் மாற விரும்பினால் புதிதாகப் பதிய விரும்பும் வைத்தியரிடம்

நிலையத்திற்குச் சென்று தன்னுடைய NHS இலக்கத்தைச் சொல்லி அல்லது NHS அட்டையைச் சமர்ப்பித்தால் அவர்களே தம்முடைய நிலையத்திற்கு உங்கள் பெயரை மாற்றிக் கொள்வார்கள்.

அது மட்டுமன்றி ஒரு குறிப்பிட்ட விடயம் தொடர்பான மேலதிக சிகிச்சைகள் தேவைப்படுமிடத்து உங்கள் குடும்ப வைத்தியரே அதற்கான சிபார்சுக் கடிதத்துடன் அந்தச் சிகிச்சையை நீங்கள் பெற்றுக் கொள்ள ஆவன செய்வார்.

மேலதிக சிகிச்சைக்காகச் செல்லுகின்ற போது குறிப்பாக குழந்தைகள் சம்பந்தமான மேலதிக சிகிச்சைகளைப் பெற்று கொள்ள செல்லுகின்ற போது Clinic உங்களுக்கு உரையாடும் மொழி ஒரு பிரச்சினையாக இருந்தால் தமிழ் மொழி பெயர்ப்பாளரைக் கேட்டுப் பெறுவதற்கு உங்களுக்கு உரிமையுண்டு.

உங்களுக்கு அத்தகைய ஒரு மொழி பெயர்ப்பாளர் தேவைப்படுமிடத்து அங்கிருக்கின்ற வரவேற்பாளரிடம் கூறி அந்த வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக நீங்கள் எந்தவிதமான கட்டணங்களையும் செலுத்தத் தேவையில்லை.

அது போல விடுமுறை தினங்கள் போன்ற வற்றில் அவசரமான வைத்திய உதவிகள் தேவைப்படுகின்ற போது NHS Direct உடன் தொடர்பு கொண்டு அந்த வசதியைப் பெற்றுக் கொள்ளலாம்.

வியாபாரம் பெருக விளம்பரம் வேண்டும்.
ஒரு பெயர் அடிக்கவும் விளம்பரம் வேண்டும்.

ஒரு பெயர்

Kerala Ayurvedic Health Clinic

Free Consultation | Authentic and effective Kerala ayurvedic treatments
Qualified and registered Ayurvedic Physicians | Affordable Prices

Call 020 8902 1104 or 020 8902 1707


உங்கள் நோய்க்கு ஏற்ப அனுபவம் மிக்க பிரத்தியேக ஆலோசனைகளுக்கும்,
மருத்துவ சிகிச்சைக்கும் கேரளா ஆயுர்வேத மூலிகை மருத்துவகார நபருவர்கள்

Massage therapies by experienced and highly skilled therapists
Treatment is designed around your individual health needs
Only natural herbal medicines are used
No side effects at all
Wide range of therapies

- ✓ Frozen Shoulder
- ✓ Digestive Disorders
- ✓ High Blood Pressure
- ✓ Pulled Muscles
- ✓ High Cholesterol
- ✓ Trapped Nerve
- ✓ Paralytic Conditions

- ✓ Stress and Strain
- ✓ Back Pain
- ✓ Joint Pain
- ✓ Diabetes
- ✓ Migraine
- ✓ Stiffness
- ✓ Arthritis

Male & Female Therapists available
We can also speak in Hindi
Tamil & Malayalam



Open 7 Days a Week
1 Odeon Parade, Sudbury Heights Avenue, Greenford, Middlesex, UB6 0NA
5 mins walk from Sudbury Town - Piccadilly Line
www.kahc.co.uk

மட்டைக் கிளப்பானின்...

- 21

அலர்வுவும்

மரத்தில் இருந்து நிலத்தில் இறங்கின குரங்கு ஹோமோ இரெக்டஸ் என்பது நிமிர்ந்து நிக்கிற மனிச மூதாதையர் மாறுபாடு இன்று ஒண்டையொன்று புடிச்சித் தின்னத் தொடங்கி இண்டைக்கு வரைக்கும் தன்ர ஆதிக்க உணர்வையும் அடக்கி ஆளுற மனப்பான்மையையும் கைவிடாம இந்த உலகத்தை ஒரு நரகமாகத்தான் வச்சிடுக்குது பாருங்கோ. ஹோமோ சேப்பியன் என்பது தற்கால மனிசனுக்கு சிரிக்கத் தெரிஞ்சி என்ன பலன்? தன்ர நயவஞ்சகத்தை மறைக்கத்தான் அது உதவுது.

எத்தின மகா புருசர்கள் வந்தாங்க போனாங்க, ஒண்டும் முடியல்ல. நிறத்தால, இனத்தால, மொழியால, மதத்தால, மதத்துக்குள்ளேயே மதப்பிரிவுகளால, அரசியல் கொள்கைகளால எண்டு எத்தினவையாக இந்த உலகம் பிரிஞ்சி நிண்டு நாகரீகத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தே தன்னைத்தானே அழிச்சிக் கொள்ளுது.

பாகிஸ்தானில் இருக்கிற அழிஞ்சுபோன சிந்து வெளி நாகரீகம் அதில ஒண்டு பாருங்கோ. இந்தியாவுக்குள்ள நுழைஞ்சு ஆரியர் என்பது மந்தை மேய்க்கிற சுட்டத்தார் இந்த நாகரிகம் வளர்ந்திருந்த ஹரப்பா, மொகஞ்சதாரோ என்பது பெரிய பட்டணங்களையெல்லாம் சூறையாடி அழிச்சி கிராமங்களையெல்லாம் மந்தை மேய்க்கிற புற்தரையாக்கிப் போட்டாங்களாம் எண்டு ராகுல் சங்கிருத்தியாய் போன்ற பெரிய அறிஞர்கள் சொல்லு நாங்க. சப்த சிந்துப் பிரதேசம் என்பது அந்த நாகரீகம் வளர்ந்திருந்த பிரதேசத்தில் கிட்டத்தட்டப் பதினெட்டு வருசம் தொடர்ந்து நடந்த அந்த இன அழிப்பு யுத்தத்தைத்தான் இன்றைய புராணங்கள் தேவாசுர யுத்தமெண்டு சொல்லுது பாருங்கோ.

எங்களில் பலபேருக்கு ஒரு எண்ணமிருக்குது. அது என்னண்டால் பழைய ஒரு புராணகாலமிருந்தது, அதில தேவர்கள் இருந்தாங்க அவைய வானத்தில் பறந்தாங்க, அசுரர்களைக் கொன்றாங்க, பாற்கடலிலயும் இமய மலையிலயும் மகாவிஷ்ணு சிவபெருமான் எண்டெல்லாம் கடவுள்கள் இருந்து இந்தத் தேவர்களுடைய வெற்றிக்கு ஆசீர்வாதமும் ஆயுதபலமும் கொடுத்தாங்க என்பதுமாதிரி.

உண்மையில் இந்த ஆரியர்கள் வந்து அழிச்சது நம்மட முதாதையர்கள் பாருங்கோ. இப்ப நாம இளங்கலந்து எங்கட கரிய நிறத்தை ஓரளவுக்கு மாத்திப் பொது நிறமாக்கிப்போட்டம். அதோட ஆரியர் கொண்டு வந்த மொழி கோட்பாடுகள் கடவுள்கள் எல்லாத்தையும் எங்கட பண்பாடு மொழி சமயம் எல்லாத்தோடயும் குழப்பி கோயில்களையும் கட்டி என்னவோ எல்லாம் செய்யிறது.

இந்தப் பரிதாபமான, உயர்ந்த சிந்தனைக்கும் புத்தி ஜீவிதத்துக்கும் சிறிதும் ஒருப்படாத ஒரு வகைப் போலிச் சமயவாழ்வும் பண்பாடும் எங்களுக்கு ஏன் நிலையாகிப் போனது, அறிவியல் ஏன் எங்களை அண்டாமல் விட்டது என்பது கேள்வியெல்லாம் மனத்தில் எழும்புது பாருங்கோ. நினைச்சாப் பெரிய கவலை.

நல்லா ஊறிப்போயிற்றம். எங்களை அடையாளப் படுத்தி சின்னங்களாக இன்றைய எங்கட சமயச் சடங்குகளும் சம்பிரதாயங்களும் தான் இருக்குது. பரவாயில்ல! ஒரு நீண்ட வரலாற்றுக்கூடாக ஆயிர மாயிரம் ஆண்டுகளாக எங்கோட ஓட்டிப்போன எங்கட கலாச்சாரத்திர மேன்மையையும் கீழ்மையையும் பற்றிச் சிந்திக்காமலா எங்கட முதாதையர்கள் அதத் தமக்குச் சொந்தமானதாகத் தத்தெடுத்திரிப்பாங்க? வரலாறு தவறு செய்யாது எண்டு திருப்திப்படுவம். ஆனாலும் எங்கேயோ தவறு நடந்திருக்குது எண்டுதான் மனம் சொல்லுது.

"நின்றுணுஞ்சமணும் இருந்துணந்தேரும் நெறியலாதன பிற கூற..." என்று சமணரையும் பௌத்தரையும் அந்தக்காலத்தில் வைதிக சைவம் தாக்கிச்சிது. ஆனா அந்தச் சமணமும் பௌத்தமும் தான் பாருங்கோ தமிழ் அன்னையை அலங்கரிக்கக் காரணமாயிருந்தன.

சிரத்திலே சிந்தாமணியும் அச்சிற்றிடையில் தரித்திருக்கும் தங்க மணிமேகலையுமும், கரத்தில் வளையாபதியும், அரவிந்தக் காலிற சிலம்பும் மென் காத்தில் குண்டலமுமென...

ஐம்பெருங் காப்பியங்களையும் இயற்றித் தமிழ் அன்னையை அழகு செய்தது தமிழர்களால் அடித்தடித்து விட்டப்பட்ட புறச்சமயத் துறவிகள்தான் பாருங்கோ. மிகச்சிறந்த அறிவியலாளர்களான இவர்களுடைய மனங்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை நினைத்து என்ன பாடுபட்டிருக்கும்? இன்றைக்குத் தமிழினில் பெயர் சொல்லக்கூட ஒரு சமணனில்லை. பௌத்தம் சிங்களவர் கைகளில் போய்விட்டது. பிற்காலத்தில் ஆங்கிலேயரும் அராபியரும் போதிய பலத்தோடு வந்து கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் பரப்பினார்கள். ஆக பலம்தான் சமயங்கள் வளர்த்திருக்குது. இயலாத வர்கள் அழிந்துபோனார்கள்.

தமிழில் கையெழுத்திட்டோரில் மறைந்த பிரதமர் சிரீமா பண்டாரநாயக்காவின் பூட்டன் இரத்துவத்தையும் ஒருவர்.

சிங்களவர் மத்தியில் இண்டைக்கு இருக்கிற வன்மத்துக்கு எங்கட கடந்தகால வரலாறும் ஒரு காரணம் பாருங்கோ. சோழரும் பாண்டியரும் படையெடுத்து ஒதுங்கி ஒளிஞ்சிருந்த பௌத்தத்தின் மீது அகோரத் தாக்குதல் நடத்தினார்கள். பௌத்தர்கள் கட்டி வைத்திருந்த தூதுகோபங்களைத் தகர்த்துத் தெறிந்தார்கள். அங்கே ஒளித்து வைக்கப்பட்டிருந்த பொக்கிசங்களைச் சூறையாடினார்கள். அதனால் தமிழர் மீதான வன்மம் வளர்ந்தது. அது இன்றும் எதிரொலிக்கிறது. கண்டயின் கடைசி அரசன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் ஒரு தமிழன் எண்டு நாம பெருமையாகச் சொல்லுறம். உண்மையில் அவன் ஒரு நாயக்கர் பரம்பரையில் வந்த தெலுங்கன்.

அவன் சிங்களப் பிரதானி எகலப்பொலைக்குச் செய்த அனியாயம் நினைச்சுப்பார்க்க முடியாதது. எகலப் பொலயினுடைய மனைவியின் தங்கைமேல் ஆசைப்பட்டு அவளை அடைய முடியாததால் எகலப்பொலயின் பிள்ளைகளின் தலையை வெட்டி அதை உரலில் போட்டு தாயின் கையாலேயே இடிக்கச்செய்தான் என்று சரித்திரம் சொல்லுது.

நாங்கள் அவனைத் தமிழனாகத் தேவையில்லாமல் உரிமை கொண்டாடி சிங்களவரோடு மாறாத பகையை உருவாக்கி வைத்திருக்கிறோம். மிகச் சம்பகாலத்தில் நடந்த இந்தக் கொடுமையைச் சிங்களவர் தெருக்கூத்தாக ஆடுவார்கள். நாமும் அவனைத் தமிழனாகப் பாராட்டி ஆடுகிறோம். வன்மம் வளர்ந்து போய்க்கிடக்கிறது.

கண்டிய ராஜதானியை ஆங்கிலேயருக்குச் சாசனமாக எழுதிக்க கொடுத்த போது அந்தச் சாசனத்தில் ஆறுபோர் தமிழில் - அந்தக்காலத் தமிழ் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது - கையெழுத்திட்டிருக்கிறார்கள். கண்டி மியூசியத்தில் அந்தச் சாசனம் இன்றைக்கும் உள்ளது.

தமிழில் கையெழுத்திட்டோரில் மறைந்த பிரதமர் சிரீமா பண்டாரநாயக்காவின் பூட்டன் இரத்துவத்தையும் ஒருவர். இப்படி இருந்த நிலைமை இண்டைக்கு எப்பிடி மாறிப்போச்சுது? எண்டைக்கு எல்லாருக்கும் சுபீட்சம் பிறக்கும்? காலம்தான் புதில் சொல்லவேணும் பாருங்கோ. இந்தக் கண்டிய ராஜதானிக்கும் மட்டக்களப்புக்கும் காலம் காலமாத் தொடர்பு இருந்திருக்குது.

அது பற்றி அடுத்த முறை தொடருவம்.

இல்லந்தோறும் இனிய வாழ்வு

தாவர மருந்துகள்

Dr. பாலேந்திரன்
(ஒரு பேப்பருக்காக)

தாவரங்கள் நோய் தீர்க்கவல்லன என பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே மனிதன் கண்டுகொண்டான். நோய்வாய்ப்பட்ட விலங்குகள் சில தாவரங்களை உண்டு குணப்படும். உதாரணமாக பூனை தனது வயிற்று அல்லது சமிபாட்டு நோய்களுக்கு அறுகம்புல் உண்ணும். நாய் தனது உடல்நோய் அல்லது தோல் நோய்க்கு தீர்வாக சில குறிப்பிட்ட தாவரங்கள் மேல் உரசியோ அல்லது உருண்டோ தன்னை குணப்படுத்திக்கொள்ளும். இவ்வாறு விலங்குகளை அவதானிப்பதன் மூலம் ஆதிமனிதன் தனது மருத்துவ அறிவை வளர்த்துக்கொண்டான்.

மருந்துப் பொருட்களை Drugs என அழைப்போம். Drugs என்பது டர்சு மொழி. அதன் கருத்து "உலர் வைக்கப்பட்டது" எனவே தாவரங்களை உலரவைத்து மருந்தாக பயன்படுத்தப்பட்டது என அறியப்படும்.

உலக சுகாதார நிறுவனம் WHO சுமார் 120 தாவரங்களை, மூலிகைகளாக ஏற்றுக்கொண்டுள்ளது. இவற்றில் 75% ஆனவை ஆங்கில மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு தாவரத்தின் எந்தப் பகுதியாவது, உடலில் ஏற்படும் எந்த ஒரு நோய்க்காவது, குணப்படுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பின் அத்தாவரம் மூலிகை என்னும் அந்தஸ்தை பெறுகின்றது. உலகில் சுமார் 500,000 வகையான தாவரங்கள் நிலத்திலும் நீரிலும் உள்ளன. இவற்றில் சுமார் 5000 தாவரங்கள் அவற்றின் பயன்களுக்காக ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளன.

கடந்த 150 வருடங்களாக பல பயன்தரு மூலிகைகள் மருந்துப் பட்டியலில் சேர்க்கப்பட்டன. மேலும் கடந்த 50 வருடங்களாக மூலிகைகளை ஆராய்வதும் அவற்றில் உள்ள நோய் தீர்க்கும் திறன் உள்ள இரசாயனப்பொருளை கண்டறிவதும் அதனை செயற்கையாக இரசாயன பகுப்பு மூலம் தயாரிப்பதும் என பல மாற்றங்கள் மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறு பகுத்து ஆராயப்பட்ட தாவரங்கள் அவற்றின் பிணியீர்க்கும் இயல்புகேற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது உலகளாவிய ரீதியில் மூலிகை மருந்துகள் அதிகளவு பயன்படுகின்றன. இவை உலர் வைக்கப்பட்ட மூலிகையின் பகுதியாகவோ, தூள் பொடிசெய்யப்பட்டு மாத்திரையாகவோ, அல்லது தாவரத்தில் இருந்து எடுக்கப்பட்ட Extract or Tincture போன்றோ பயன்படுகின்றன.

உடலில் தோன்றும் சகல நோய்க்கடும் குணமளிக்கவல்ல மூலிகைகள் உள்ளன. ஆனால் அவற்றின் அறிவும் பயன்படுத்தவல்ல அனுபவமும் அம்மூலிகைகளை பெறக்கூடிய வசதியும் எல்லோரிடமும் எல்லா நாட்டிலும் கிடைப்பதில்லை. இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் மூலிகை மருத்துவம் பற்றிய பட்டப்படிப்பும், பட்டமேற்படிப்பும் பல்கலைக்கழக மட்டத்தில் உள்ளது. மேலும் அரசாங்க செலவில் பல மூலிகை ஆராய்ச்சி மையங்கள் நடைபெறுகின்றன.

மூலிகை மருந்துகளால் குணப்படுத்துவதற்கு மூலிகை பற்றிய அறிவு, நோய் பற்றிய அறிவு, மேலும் சிகிச்சை அளிப்பதில் அனுபவம் Clinical Experience போன்ற மிக அவசியமாகும். மூலிகை மருந்துகளால் சிகிச்சை அளிக்கவல்ல சில நோய்களைப் பார்ப்போம்.

நரம்புமண்டலத்தை பாதிக்கும் நோய்கள்: பாரிசுவாதம், Sciatica, Neuritis, Multiple Sclerosis, Parkinson's Disease, Insomnia, General Fatigue Syndrome, Dementia

இருதயம் இரத்தக்குழாய் சம்பந்தப்பட்ட நோய்கள்: உயிர் குருதி அழுத்தம், Angina

உணவு சமிபாட்டுத் தொகுதி நோய்கள்: Gastritis, Gastric - Ulcer, Chronic Indigestion, Intestinal Parasites, IBS, Chronic Constipation Hepatitis

சிறுநீர்த் தொகுதி நோய்கள்: Prostate enlargement

கார்போன்(Hormone), சம்பந்தப்பட்ட நோய்கள்: Diabetes Mellitus, Menopausal complications

தசை சம்பந்தப்பட்ட நோய்கள்: மூட்டுவலி, தசைவலி, தசை பலவீனம்


இவ்வாறு நோய்களுக்கு சிகிச்சை பெறவேன பல மூலிகை மருத்துவ நிலையங்கள் ஆசிய நாடுகளில் சிறப்பான சேவையாற்றுகின்றன. 10 வருடங்களுக்கு மேல் பல்கலைக் கழக கல்வி பெற்று அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் பலர் இவ்வாறான மருத்துவமனைகளில் சிறப்பு ஆலோசகர்களாக தொழில் புரிகின்றனர்.

Mit Rama & Company Independent Financial Advisers

Best complements from

3 The Orchard, Wickford, Essex SS12 0HB England
T: (01268) 766 624 M: (07956) 369 557 F: (01268) 561 805
E: vrramanathan@hotmail.com or rama@mitzone.com

ஒரு பேப்பரிலை கொஞ்ச இடம் தாங்கோ கொஞ்சப் பேரை அம்பலப்படுத்த வேணும்.



அய்யா உங்களோட கொஞ்சம் அறுதலா கத்தான் கதைக்கவேணும். அதுக்கு எனக்கு நேரம் வரும். உங்களுக்கு வருமோ தெரியாது. சுருக்கமாச் சொல்லுறன். ஒரு பேப்பரிலை எழுதுறதுக்கு எனக்குக் கொஞ்சம் இடம் தரமாட்டீங்களோ? உண்மையாத்தான் கேக்கிறன். ஒமெண்டால் இந்தக் கடிதத்தைப் போட்டிட்டு

“ஓம் உமக்கும் இடம் தந்திருக்கிறன்-ஆசிரியர்” என்று இந்தக் கடிதத்துக்குக் கீழை ஆசிரியர் ஒரு குறிப்பு எழுதினாரே எண்டால் நான் ஒவ்வொரு முறையும் ஒரு பேப்பரிலை எழுதுவன். என்ன கொஞ்ச எழுத்துப் பிழையன் வரும். இப்ப நீங்கள் திருத்திப் போடுற மாதிரி பிறகும் போடுவியன் தானே?

ஐயா புலிகளுக்குப் போராடவே நேரம் போதாது. அவையளுக்குப் பல சோலியன் இருக்கு. அவையளுக்கு அதையெல்லாம் பாக்கநேரம் இல்லை. நீங்கள் தான் இதுகளைக் கவனிச்சு ஒரு பேப்பர் வாயிலாக ஊருக்குச் சொல்லவேணும். உங்களாலை ஏலாட்டில் என்னட்டை விடுங்கோ. இந்த ஒட்டுக் குழுக்கள், ஒட்டுண்ணிகள் இங்கினோக்கை செய்யிற

அட்டகாசம் உங்களுக்குத் தெரியும்தானே? அதை நாங்கள் தான் அம்பலப்படுத்த வேணும். சிங்களப் பிரசிடன்ட் மகிந்தர் இங்கை வந்தார் தானே, எங்கடை எலும்பு பொறுக்கி நாங்கள் சிலதுகள் தமிழர் பிரச்சினை எண்டு தங்கடை பிரச்சினைகளைச் சொல்லி அழுதுதாம்.

மங்கையக்கா உண்டியலான் எண்டு ஒரு கூட்டம் அதுக்குப் போச்சுதாம். அது இருக்கட்டும் ஒரு பக்கம். கெங்கா எண்டு ஒருத்தரைக் கேள்விப்பட்டீங்களோ? அவரைப் பற்றி 2, 3 தரம் ஒரு பேப்பரிலை கடிதம் வந்தது. தாடிக்காரத் துரோகி டக்ளசின்ரை கையாள் அவர். சந்திரிகாவின்ர சீலைத் தலைப்பைப் பிடிச்சுக் கொண்டு திரியிறவர். மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின்ரை சார்பிலை “வன்மையாகக் கண்டிக்கிறோம்” அது இது எண்டு, குய்யோ முறையோ எண்டு குழறி ஒரு நோட்டீஸ் அடிச்சிருக்கிறார்.

செஞ்சோலைப் படுகொலை நடக்குது. மண்கும்பானிலும், அல்லைப்பட்டியிலும், மன்னாரிலும், தமிழ்மக்கள் கொல்லப்படு கிறார்கள். அதொன்றும் மகாஜனா பழைய மாணவர் சங்கத்தின் கண்ணுக்குத் தெரியவில்லையா? எட்டப்பன் டக்ளசின் கையாளாக இருந்த நாகராஜா கொல்லப்பட்ட போது மாத்திரம் இவர் ஏன் துள்ளிக் குதிக்கிறார். இதில் ஏதோ சூட்சுமம் இருக்கு.

ஒரு பேப்பரில் தான் பார்த்ததான் மோகன் என்பவரும் அவரது குடும்பமும் சிங்கள இராணுவத்தாலும், ஒட்டுப்படைகளாலும் கொல்லப்பட்ட போது, கெங்கா “புலிகளும் இப்படிக் கொலைகள் செய்தவையன் தானே” என்று அந்தக்கொலைகளை நியாயப்படுத்திய ஆள் இவர். அதுதான் சொல்லுறன்.

புலிகளாலை இவையளை அம்பலப்படுத்த ஏலாது. அதுக்கு அவையளுக்கு நேரமும் இல்லை. ஒரு பேப்பர் போன்றன தான் உந்த வேலையைச் செய்ய வேணும். உங்களாலை ஏலாட்டில் எனக்குக் கொஞ்சம் இடம் தாங்கோ நான் அம்பலப்படுத்திறன். ஒண்டுக்கும் போசியாதையுங்கோ. சேயோன், எல்லாள்ன், மாதிரி நல்ல செந்தமிழிலை வடிவா எழுதித் தருவன். நீங்கள் திருத்தக்கூடத் தேவையில்லை. 2 கிழமைக்கு ஒருக்காத்தானே ஒரு பேப்பர் வருது. ஆறுதலா இருந்து வடிவா எழுதுவன். கொஞ்ச இடம் தாங்கோ.

- அரக்கன் ஸாசியம்

செய்தித் துணுக்குகள்

லங்கசயரில் தீப்பற்றிய வீடொன்றில் இருந்த தாயும் நான்கு பெண்பிள்ளைகளும் எரி காயங்களால் இறந்துள்ளார்கள். அவர்கள் தகப்பன் உயிர் தப்பினாலும் அவரும் ஆபத்து நிலையிலேயே உள்ளார்.

அண்மையில் கிரேக்கத்தின் கோர்புத் தீவில் காப்பன் மொனோ ஒக்ஸ்சைட் கசி வினால் அநியாயமாக இறந்த இந்நாட்டு இரு குழந்தை களின் மரணம் இந்த வாயு சம்பந்தமான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி யுள்ளது. அவ்வாயுக்கான எலாம் வீடுகளில் இருப்பது கூட பலருக்கு அதன் பின்புதான் தெரிய வந்துள்ளது.

பித்தானியாவின் டிஎன்ஏ வைப்பகத்தில் 36 இலட்சம் மாதிரிகள் உள்ளன. குற்றவியலுள் அகப்படாதவர்களின் டிஎன்ஏ மாதிரிகளை அவரவர் அனுமதி இன்றி வைத்திருக்க முடியாது. ஆகையால் மக்களுடன் தொடர்பு ஏற்படுத்தி ஒரு முடிவுக்கு வந்துமாதிரிகள் எண் ணிக்கையை பெருக்க எண்ணுகிறார்கள்.

காலம் காலமாக நாம் உபயோகிக்கும் மஞ்சளில் இருந்து பெறப்படும் கருமினோய்ட் என்னும் பொருள் வாதம், ஆத்திரிட்டிஸ் ஆகிய நோய்களுக்கு சிறந்த நிவாரணி என்று கண்டு பிடித்துள்ளார்கள். அதற்காக கூடுதலாய் மஞ்சளை அப்படியே சாப்பிட்டு நல்ல பலன் கிடைக்கவில்லையாம்.

பொலுவியாவின் ஜனாதிபதி எவோ மோறேல் தனது நாட்டின் கரிச் சுரங்கங்களை தேசிய மயப்படுத்த உள்ளார். இதைக்கூட முக்கிய செய்தியாகப் போடுமளவிற்கு தேசிய மயமாக்கல் மங்கி வருகிறது.

சீனாவில் கட்டாயக் கருச்சிதைவு பற்றி தனது கருத்தை வெளியிட்டதற்காக சென் என்பவருக்கு நான்காண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது உலகிற பலரின் கவனத்தை ஈர்ந்து அதன் விளைவாய் அந்த வழக்கும் மறு விசாரணைக்கு உள்ளாகிறது.

பல்கேரியரும் ரோமேனியரும் இங்கு வரலாம்

2007ல் இந்த இரு நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்துள் இணைக்கின்றன. அந்த இரு நாட்டவரும் இங்கு வந்து போகும் உரிமை யைப் பெறுகிறார்கள். ஆனால் அவர்களை இங்கு தங்கிநின்று பணிபுரிய அனுமதித்தல் என்று சொல்லும்போது பதில் சற்று இழு வலுபுல்தான் அரசிடமிருந்து வருகிறது.

இதற்குரிய காரணம் அண்மையில் இணைந்த போலந்து போன்ற நாடுகளிலிருந்து எதிர்பார்த்ததற்கும் அதிகமான பேர் வேலைக்கு வந்து சேர்ந்து விட்டார்கள். புதிய இவ்விரு ஒன்றிய நாடுகளிலிருந்தும் வருவோர் இங்கு பணிபுரிய அனுமதிக்கப்படத்தான் போகிறார்கள். சிறு நிபந்தனைகள் அங்கு வரப்போகின்றன. ஆற்றல் குறைந்த பணி

தான் பார்த்த கொலையைக்கோட்டில் சொல்ல காத்திருந்த 17 வயதுச் சிறுவனைக் கொன்று அவனின் வாயை அடைத்த பாதகன் டொனல் ஜாக்சன் இம்மாதம் 1ம் திகதி நச்சு ஊசிமுலம் மரணதண்டனைக்கு உள்ளானான்.

செஸ்சியரில் புதுமணத்தம்பதி இருவர் தங்கள் திருமணத்தை மிருக்கக் காட்சிசாலையின் 27 உயிரினங்களின் வளர்ப்புப் பெற்றோராகத் தங்களை பிரகடனம் செய்து கொண்டாடி னார்கள். அதாவது அவற்றை வளர்க்கும் செலவை ஏற்றுள்ளார்கள் குசெலர் குடும்பம்.

அரசு அடுத்த ஆண்டு 800 சிறைக் கைதிகளை மிதக்கவிட ஆசைப்படுகிறது. அதாவது 800 சிறை இடங்களுக்கு கப்பல்களில் இடம் கேட் டுள்ளார்கள்.

வரப்போகும் நத்தார் பண்டுகையின்போது, சிறுவர்களின் விளையாட்டு வீடு போன்றவை கட்டப் பயன்படுத்தும் 'லேகோ' என்னும் பிளாஸ்டிக் கற்களுக்கு தட்டுப்பாடு நிலவு கிறது.

நேபாளத்தில் பாரம்பரியமான உயிருடன் வாழும் பெண் ஒருவரை வாழும் கடவுள் என நியமிக்கப்படும் முறை தங்களுக்குச் சாதகமாக பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வழி வகை செய்கிறதா என்பதை அரசாங்கம் விசாரணை செய்ய வேண்டும் என நேபாளத்தின் உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

ராஜீவ் காந்தியின் கொலையாளிகளாக கருதப்பட்டு வரும் சிவராசன், சூபா மற்றும் அவர்களது சகாக்களின் இறுதி நாட்களை சித்தரிக்கும் சயனைட் எனும் புதிய தமிழ்த் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

வியாபாரம் பெருக விளம்பரம் வேண்டும். ஒரு பேயர் அடிக்கவும் விளம்பரம் வேண்டும்.

ஒரு பேயர்

வெளிநாட்டு மாணவர் Visa Appeal இரத்தாகவுள்ளது.

Immigration Asylum and Nationality Act 2006இல் 30 மார்ச் 2006 நிறைவேற்றப்பட்ட சட்டம் அமுலுக்கு வந்தவுடன் வெளிநாட்டு மாணவர் களின் விசா மறுப்பிற்கு எதிரான மேல் முறையீடு ரத்து செய்யப்பட்டவுள்ளது. என் கிறார் ஒரு பிரபல சட்டத்தரணி.

இதனால் பிரித்தானியாவிற்கு வடிப்பதற்காக வரவிருக்கும் தமிழ் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்று இத்துறையில் அனுபவம் உள்ளவர்களில் ஒருவரான சட்டத் தரணி திரு கா.சிவகுருநாதன் தெரிவித்தார். தற்போது அனேக மாணவர்களின் விசா

விண்ணம் பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. இப்படி விசா மறுக்கப் பட்டவர்கள் தற்போது 28 நாட்களுக்கிடையில் Asylum and Immigration Tribunal (AIT) க்கு மேன்முறையீடு செய்ய முடியும். ஆனால் Immigration Asylum and Nationality Act 2006 அமுலாக்கப்பட்டவுடன், மிகவிசைவில் இம்மேன்முறையீட்டு உரிமை இரத்து செய்யப்பட்டவுள்ளது. இதனால் தமிழ் மாணவர்கள் உட்பட ஆசிய ஆபிரிக்க நாடுகளில் இருந்து வரவிருக்கும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

KS LAW
Solicitors
Tel: 020 8569 6637
Email: kslaw@tiscali.co.uk

UK VISA AND VISA REFUSAL APPEAL

இப்பொழுது கொழும்பில் அனேகருக்கு விசா நிராகரிக்கப்படுகின்றது. உயர்கல்வி, உறவினர் பயணம், 65 வயதிற்கு மேற்பட்டோர் பிள்ளைகளுடன் சென்று சேரல் ஆகியவற்றிற்கு விசா விண்ணப்பமும், விசா நிராகரிக்கபடி அனுபவம் வாய்ந்த சட்ட நிபுணர்களினால் 28 நாட்களுக்குள் UK இல் மேன்முறையீடு செய்யவும் உடன் தொடர்புகொள்ளவும்.

Specialists in

- Preparation of Visa Applications to UK
- Appeals to UK against Visa refusals in Colombo
- Civil Litigation in the courts
- Business Advice, Company Formation
- Employment Law
- Buying & Selling Property

- மாசிலாமணி



டாக்டர் டி.வீ.பழனிவேல் FDSRCS (England)

J.L. VARA DENTAL PRACTICE

290 High Street North, Manor Park

Eastham, London E12 6SA Tel: 020 8552 1626

ஈஸ்ட்ஹாம் ஸ்டேசனில் இருந்து ஐந்து நிமிட நடை



நெருக்கப்பட்ட முன்பற்கள்
Crowded Incisors



அண்ணப்பக்க தோற்றம்
Palatal view




இடதுபக்க தோற்றம்
Left Lateral view

Private Orthodontic Treatment

பிறைவேட் பல் ஒழுங்குபடுத்தல் சிகிச்சை

11 வயது சிறுவர்முதல் 55 வயது வந்தோர் உட்பட




பற்களில் உலோக பிறக்கற்கள்
Brackets பொருத்தப்படுகின்றன




சிகிச்சை 18 மாதத்தில் முடிவடைந்த
பின்பு பல் புருங்கிய இடைவெளி
முடப்பட்டு பற்கள் ஒழுங்காகியுள்ளன




நடுவில் நான்காவது பல்
அகற்றப்பட்டு Fixed Appliance
பொருத்தப்படுகின்றன




பிறக்கற்களை இணைத்து
ஆர்ச்வயர்கம்பி Archwire
பொருத்தப்பட்டுள்ளது



பல்வ அகற்றிய இடம் 9
மாதத்தில் அடைந்து விடும்
Space Closed



சிகிச்சை முடிந்த பின் இரு
வெள்ளி வளையங்கள் இன்னமும்
அகற்றப்படவில்லை



பல்புருங்கிய இடைவெளி மாதம்
0.76 மி.மீ வீதம் குறைகிறது

Orthodontic சிகிச்சை NHS இல் செய்யப்பட இயலாத பிறைவேற்கட்டணம் £1900 இல் இருந்து £3200 வரை, பிரச்சினையின் சிக்கல் தன்மையை பொறுத்தது. ஆறுவாரத்திற்கு ஒருமுறை தவணை முறையில் (Installation) உங்கள் சிகிச்சை செலவை கட்டமுடியும்.

டாக்டர் பழனிவேல் கெழும்பு, மட்டளைப்பு, யாழ்ப்பாணத்தில் நான்கு வருடமும், லண்டனில் இருபத்தைந்து வருட அனுபவமும் உள்வார்.

Fellow in Dental Surgery of The Royal College of Surgeons of England

சிறுகதை

சிறுகதைகள் வேண்டும்

எனக்கு

என் மேசையில் இருந்த கடிக்காரம் மணி 7 என காட்டியது. வேலைக்கு காலை 6 மணிக்கு வந்தேன். வேலையும் இன்று அதிகம் தான். இப்பொழுது வேலை அனைத்தும் முடிந்தும் வீடு செல்ல மனம் வரவில்லை. போனாள் என்ன புதிதாக நடக்கும்? வழமையான புராணம். அதே கேள்விகள். அதே சந்தேகங்கள்.

இந்த 2 வருடத்தில் நடந்த விடயங்கள் 'இப்படி ஒரு வாழ்க்கையா?' என சலித்துக்கொள்ள வைத்துவிட்டது.

பெரியம்மா, மாமா, மாமி, சித்தப்பா, சித்தி என்று குடும்பத்தில் அனைவருமே என்னைத் தான் குறை சொல்கின்றார்கள். அம்மா அப்பா சொல் கேட்பது இல்லையாம்!

இவர்கள் கேட்டார்களா என அப்பப்பாவிடம் கேட்க வேண்டும்.

நான் என்ன சின்ன பிள்ளையா? எனக்கு யோசிக்கும் சக்தி கூட இல்லையா? இத்தனை வருடங்களில் நான் இவர்களிடம் எனக்கென ஏதாவது கேட்டு இருக்கின்றனா? அல்லது இங்கிருக்கும் பலரை போல் வெளியே செல்கிறேன், இரவில் வெளியே போகின்றேன் என கேட்டதுண்டா? அல்ல பணம் தான் கேட்டதுண்டா?

நான் படிக்கவில்லையா? நல்ல வேலையில்லையா? அல்லது எனக்கென்று இங்கு பொறுப்பு தான் உண்டா?

நினைக்க நினைக்க எரிச்சல் தான். வீட்டில் இதனால் தான் எத்தனை பிரச்சனைகள்? எத்தனை வாக்குவாதங்கள்?

மற்ற பிள்ளைகளை பார். இப்படியா செய்கிறார்கள்? தாங்கள் உண்டு தங்கள் படிப்பு உண்டு என இல்லையா? எங்களுக்கு இருப்பது நீ ஒருத்தி. இது எல்லாம் தேவையில்லாத வேலை' இது அம்மா.

இது மட்டுமா கூடவே சில கண்ணீர் துளிகளும் வரும். இதை பார்த்த உடனே 'பெத்த தாயை அழ வைக்கிறது நல்லதிற்கு இல்லை' இது அப்பா.

மொத்தத்தில் நான் தான் எல்லாருக்கும் பிரச்சனை. என் எண்ணங்களும், கொள்கைகளும்... இவர்களையும் அதை பின்பற்ற சொல்லவில்லையே! அதே சமயம் என்னுடைய எண்ணங்களுக்கும் மதிப்பு குடுக்க வேண்டாமா?

கேட்டால்? உடனே என்ன பதில் வரும். 'இதுக்காகவா அங்க எல்லாத்தையும் விட்டுவிட்டு இங்க வந்தோம்? அங்கே பெற்று வளர்த்திருக்க வேண்டும்..'

ஒரு நாள் இதற்கு பதிலும் சொன்னேனே 'அங்கிருந்து இருந்தால் உங்களுக்கும் நான் நினைப்பது சரி என தோன்றி இருக்கும்'

உடனே கிடைத்ததே நல்ல பட்டம். 'வாய், எதிர்த்து கதைக்கிறது'.

மணிக்கூடு சத்தம் போட்டு மணி எட்டாகிவிட்டது என நினைவுபடுத்தியது.

என்னை நோவதா? விதியை நோவதா? என்னவென்று நான் சொல்ல?

கைப்பையை எடுக்கும் போது மேசையில் இருந்த தமிழீழக் குழந்தைகள் எல்லாம் என்னை ஏளனமாகப் பார்ப்பது போல் ஓர் உணர்வு.

கொஞ்ச நாட்கள் தன்னும் வன்னிக்கு சென்று எம் உறவுகளுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற என் ஆசை, வெறி.... இரண்டு வருடமாக எங்கள் குடும்பத்தில் பிரச்சனையை வளர்த்தது தான் மிச்சம்.

தமிழ் தொலைக்காட்சியில் செய்தி பார்ப்பதும், பத்திரிகைகள் படிப்பதும் மட்டுமா தமிழர்கள் நாம் இப்பொழுது செய்ய வேண்டியது?

பலகாலம் அங்கு வாழ்ந்த உங்களுக்கு இல்லாத இணைப்பு, சில நாட்கள் மட்டும் அங்கு தவழ்ந்த எங்களுக்கு இருக்கின்றதே! சில தடவைகள் மட்டும் ஈழம் போன எங்களுக்கு இருக்கின்றதே!

பெற்ற தாயின் கண்ணீர். அப்போ ஈழத் தாய் விடும் கண்ணீர்? அவள் கதற பார்த்துக் கொண்டிருக்கவா? போதனை எல்லாம் வீட்டிற்கு வெளியே தானா? உங்களுக்கு?

பறந்து செல்ல சிறுகதை அளியுங்கள்.. விலங்குகளை தகர்த்தெறியுங்கள்.

எதிரி எனில் நாங்களே தகர்த்தெறிவோம்.. அன்பால் எங்களை கட்டுப்படுத்தாதீர்கள்.

சுதந்திரம் நாருங்கள் எனக்கு. பின்னர் நான் எம்மினை சுதந்திரம் பெற்றீடுவோம்.

மம்ம் பெருமூச்சு தான் வருகின்றது. இப்படி தனிய அலுவலகத்தில் நின்று கத்த வேண்டியது தான். விடு போய் சேரும் வேலையை பாசீப்போம்...

- தூயா

தத்துவக் கதை

கடவுள் எங்கே

ஒரு நாட்டில் கடும்குழை. வெள்ளீர் மட்டும் உயர்ந்து வந்து கொண்டிருந்தது. மக்கள் எல்லாம் பாதுகாப்பான இடம் நோக்கி நகரத் தொடங்கி விட்டனர். ஆனால் அவ் வூரில் இருந்த ஒருவன் மட்டும் நகரவே இல்லை. என்னைக் கடவுள் காப்பாற்றுவார் என்று நினைத்து அவரை வணங்கிக் கொண்டிருந்தான்.

நீர் மட்டும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்தது. உடனே இவன் வீட்டின் கூரையில் போய் அமர்ந்து கொண்டான். அப்போது அவ் வழியால் வந்த, படகிலிருந்தவர்கள் இவனை வருமாறு அழைத்தார்கள். ஆனால் இவன் என்னைக் கடவுள் காப்பாற்றுவார்கள். நீங்கள் போங்கள் என்று அவர்களை அனுப்பி விட்டான்.

தொடர்ந்து நீர் மட்டும் அதிகரித்தது. அப்போது, அருகில் இருந்த மரத்தில் போய் அமர்ந்து கொண்டான். அப்போதும் ஒரு படகு வந்தது. அவர்களும் அழைத்த போது, கடவுள் காப்பாற்றுவார் என்று சொல்லி போக மறுத்தான். இறுதியில் வெள்ளீர் அதிகரித்து, இவன் இறந்து விட்டான்.

மேலுலகத்தில் கடவுளைக் கோபத்தோடு இவன் போய்ச் சந்தித்தான். 'இறைவனே, உன் மீது எவ்வளவு நம்பிக்கையோடு, நான் இருந்தேன். ஆனால் கடைசி வரை நீ ஏன் என்னைக் காப்பாற்ற வரவில்லை.' என்று கேட்டான். அப்போது கடவுள் சொன்னார். 'உன்னைக் காப்பாற்ற இரண்டு தடவை, படகினை அனுப்பினேன். நீ தான் அதைப் பிரபோசனப்படுத்தவில்லை.'

மீள்வதற்கான வழியை மட்டுமே கடவுள் காட்டுவார் அதைப் பயன்படுத்தி மீள்வது எம்முடைய கடமை

- தூயவன்

Phonetical Alphabet

நாங்கள் தொலைபேசியில் உரையாடுகின்ற போது சில சொற்களுக்குரிய எழுத்துக்களை (Spelling) தனித்தனியாகக் குறிப்பிடுவது வழக்கம். அந்த வேளைகளில் சில எழுத்துக்களைச் சரியாகக் குறிப்பிடுவதற்காக சொற்களைப் பயன்படுத்துவதுண்டு. உ-ம் I for India.

பல சந்தர்ப்பங்களில் எமக்கு உடனடியாக வாயில் வரும் சொற்களை நாங்கள் சொல்வதுண்டு. உதாரணமாக S என்றதும் Sugar என்றும் M என்றதும் Mother என்றும் பாவிப்போம்.

ஆனால் ஒவ்வொரு எழுத்துக்களையும் குறிப்பிடுவதற்காக நியமமாகப் பயன்படுத்தும் சொற்கள் இருக்கின்றன. அதன் பட்டியல் இதோ!

A - Alpha	J - Juliet	S - Sierra
B - Bravo	K - Kilo	T - Tango
C - Charlie	L - Lima	U - Uniform
D - Delta	M - Mike	V - Victor
E - Echo	N - November	W - Whisky
F - Foxtrot	O - Oscar	X - X-ray
G - Golf	P - Papa	Y - Yankee
H - Hotel	Q - Quebec	Z - Zulu
I - India	R - Romeo	

சிரிய்யதற்காக

அல்ல

வெளிநாட்டிலை இருக்கிற புஞ்சி பண்டாவும் சின்னத்துரை மாஸ்டரும் தங்கடை மனசைக் கணகாலமாக குழப்பிச் கொண்டிருந்த சந்தேகத்தைத் தீர்க்கிறதுக்காக கடவுளைச் சந்திக்கப் போனவையாம்

கடவுளும் 'என்ன பிரச்சினை தம்பி யவைஎதெண்டாலும் பயப்பிடாமல் கேளுங்கோ' என்று கேக்க புஞ்சி பண்டா தான் மெல்லமாத் தொடங்கினாராம்

'வெளிநாட்டிலை இருக்கிற எங்கடை சிங்கள ஆக்கன் அன்னிய மோகத்திலை இருந்து விடுபட்டு இன அபிமானங் கொண்டவையா எப்ப மாறுவினம் ஒருக்காப் பாத்துச் சொல்லுங்கோ'

எண்டு கேக்க கடவுள் கணக்குப் போட்டுப் பாத்திட்டு

'அதுக்கு இன்னும் 70 வருசம் எடுக்கு மப்பு' என்று சொன்னவாராம்

அந்தான் சொல்லி முடிக்கிறதுக்குள்ளை புஞ்சிபண்டா குழறத்

தொடங்கீட்டுதாம்

கடவுள் பதறிப் போய் 'ஏன்பா என்ன நடந்தது'

எண்டு கேக்க

'இல்லை இப்பவே எனக்கு அப்பது வயசாப் போச்சுது. அந்தக் கண்ணகொள்ளாக் காட்சியைப் பாக்கு நாள் இருக்க மாட்டேனே எண்டு நினைச்ச அழுக்கிறன்? எண்டு சொன்னவாராம்.

பிறகு எங்கடை சின்னத்துரை மாஸ்டரும் அதே கேள்வியைக் கேட்டவாராம்.

கணக்குப் போட்டுப் பாத்துக் கொண்டிருந்த கடவுள் இருந்தாப்போலை கேளிக் கேவி அழத் தொடங்கிட்டாராம்

'நீங்கள் ஏன் அழுகிறீங்கள்'

எண்டு ரெண்டு பேரும் கேக்க

கடவுள் என்ன பதில் சொன்னவாராம் தெரியுமே?

'இல்லை அந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் பாக்கிறதுக்கு நாள் இருக்க மாட்டேனே எண்டு நினைச்ச அழுக்கிறன்.' ...

- வாசகன்



தலை மயிர்

முனைக்கையில் மிக மகிழ்வார்

முகத்திற்கு அழகென்பார்

இழுத்து முன்விட்டு இன்புறுவார் - நரைக்கையில்


அழுத்திப் பூசுவார் அடுக்கடுக்காய் சாயம்

வழுக்கையாணஸ் வருத்திடுவார் பாவம்!

- M.T. செல்வராஜா

S. Satha & Co Solicitors

We are always at your service



- * Injunction
- * Family Law
- * Immigration
- * Criminal Law
- * Conveyancing
- * Legal Aid Work

Community Legal Service



Criminal Defence Service

Principal Partner
S.Sathanathan

Tel: 020 8471 9484
Fax: 020 8471 9485

Property Department Fax: 020 8471 1887
376-378 High Street North,
Mainor Park
London E12 5FH
Emergency No
07956 288 671
DX: 1330 12 Upton Park 2

துரத்தும் பச்சை

துரத்துக்கு அழகாகத் தெரிவது நெருங்கியின் எதிர்மாறாக, அசிங்கமாக இருப்பதுண்டு. கற்பனைக்குக் குளிர்ச்சி அனுபவத்திலும் குளிர்ச்சியாய் இருக்கும் என நம்பிவிடுவது தவறாகிவிடவும் வாய்ப்பிருக்கின்றது. வெளிநாட்டு வாழ்க்கை சம்பந்தப்பட்ட கற்பனைகளும் அப்படித்தான்.

இலங்கையிலும் இந்தியாவிலும் மக்களில் பலர் இந்த வெளிநாட்டு வாழ்க்கையை ஏதோ சொர்க்க சுகம் என நினைத்துக் கொண்டு, ஏங்குபவர்களாகவும் அதற்காக எதையும் செய்திட ஆயத்தமாக இருப்பது ஒரு பெரிய கவலை தரும் விடயமாக இருக்கின்றது. தகுந்த கல்வித் தகைமைகளுடன் தொழில் தேடி முறையாக வந்தவர்களும், உண்மையான அகதிகளும் தவிர்ந்த பொருள்விழை அகதிகள்தான் வெளிநாடுகளில் பெருமளவில் பிரச்சினையாக இருக்கின்றார்கள் என்கின்ற ஒரு பரவலான கருத்து ஐரோப்பாவில் இருப்பதைக் கவனிக்க வேண்டும்.

இதன் உள் சற்று ஆழ்ந்து அவதானித்தால் இந்த கடைசி ரக மனிதர்கள் தாங்கள் ஏன் நாடு விட்டு நாடு கடந்து அகதி அந்தஸ்துக்காகக் கெடுசுவதாக வெள்ளைக்காரன் மனம் கரையும்? பொய்களால் இடம் பிடித்துக் கொண்டார்களோ அதையே மறந்துவிட்டு ஓர் இனத்தெரியாத ஆடம்பர நாயகர்களாய்க் காலங் கடந்து நடந்து காட்டுவதுதான் இப்படிப் பிரச்சினைக்கு உரம் போட்டு வளர்க்கத் தொடங்கியிருக்கின்றது என்பது ஓர் இலமறை காதொப்ப உண்மையாகும்.

இங்கெல்லாம் இவர்களைப் போன்று முன்பே வந்திருந்த காத ஒரே துரதிர்ஷ்டம் காரணமாக, இப்போது திருப்பியனுப்பப்படுகின்ற பல ஏழை, அப்பாவி சனங்கள் பலரும் திருப்பியனுப்பப்படும் போது அதே விமானங்களில் இந்த பொய்யால் அகதி அந்தஸ்தும் பிரசா உரிமையும் பெற்றுக் கொண்ட அகதிசங்கரர்களும் கூடவே பயணித்து, எந்த ஊரில் பிரச்சினையென்றும் உயிருக்கு ஆபத்து என்றும் வந்தார்களோ அங்கேயே உல்லாசப் பயணிகளாகச் செல்லும்போதுதான் கண் மூடியிருந்த வெள்ளையரின் கண்களும் ஞானமும் விழிப்படைகின்றன.

இங்கிருந்து உல்லாசப் பயணம் போகும் இவர்கள் சும்மா போவதில்லை. பெரும்பாலும் அங்கே இங்கே என்று கடன் புரட்டிக் கொண்டுதான் அநேகமாகச் செல்லுகின்றார்கள். ஆனால் அக்கரை மண்ணில் கால் பதித்ததும் அங்கிருக்கும் அவல நிலைமை இவர்களுக்கு அவல்போல இனிக்கின்றது. அவர்களின் முன்பாக ஏதோ அரச கிரீடம் அணிவிக்கப்பட்ட அனுமர்களாக ஆடம்பர நாடகம் ஆடிக் காட்டுகின்றார்கள்.

இங்கேயிருந்து செல்லும் ஒரு சாதாரண "தட்டுக் கழுவி" அங்கே தான் ஐரோப்பாவின் ஐந்து நட்சத்திர ஓட்டலொன்றில், மெனேஜர் என்று கதையாளந்தாலும் கூட அங்குள்ள அப்பாவிகள் நம்பிவிடும்படிக்கு இருக்கின்றன இவர்களின் நாடகங்கள். எவரும் நன்றாக வாழ்வதில் தீமையில்லை.

அதுதான் நல்லது. ஆனால் மற்றவர்களை ஏங்க வைப்பதற்கு ஏதுவான சூழ்நிலைகளை உருவாக்கும் வண்ணம் நடக்கும்போதுதான் பிரச்சினைகளுக்குப் பின்னையார் சுழிகள் போடப்படுகின்றன.

இங்கே வாழ்பவர்கள் ஏதோ இலகுவாகவும் சகல வசதிகளுடனும் வாழ்வதாக அங்கிருக்கின்ற அப்பாவி ஏழைகள் மட்டுமல்ல, நடுத்தர மற்றும் ஓரளவுக்கு வசதியுள்ளவர்களும் கூடக் கனவு காணுகின்றார்கள். இந்தப் பகட்டில் மயங்கி விடுகின்ற பல பெண்கள் திருமணம் செய்வதானால் ஒரு வெளிநாட்டு மாப்பினையையே திருமணஞ் செய்ய வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்பதும் வழமையாகிவிட்டது.

இவ்வாறு ஆயிரமாயிரம் கற்பனைகளோடு விமான மேறும் பெண்களில் பலர் புலத்திற்கு வந்த சில நாட்களிலேயே யதார்த்தத்தை உணர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் நிறையவே அமைந்து விடுகிற தென்றாலும் அப்போது தவறைத் திருத்துவற்கான காலங் கடந்திருக்கும். எனவே வெளிநாட்டு வாழ்க்கையென்னும் மாயையைக் களைந்து சரியான தீர்மானத்தை எடுத்துச் சிறப்பாக வாழ்வதற்கு புலத்தில் வாழும் மகளிர் நாமும் அவர்களுக்குச் சரியான பாதையைக் காட்டுவோம்.

- நன்றி தமிழமுதம்

உங்கள் அங்கலாய்ப்பு புரிகிறது. பலர் இதே நிலையில் உள்ளார்கள். எம்மில் பலர் சேர்ந்து தான் சமுதாயம், நாம் எமது பிள்ளைகளுக்கு வகுக்கும் கட்டுப்பாடுகள் ஒன்று சேர்ந்து தான் சமுதாயக்கட்டுப்பாடு எனவாகு கின்றது. சிறுவயதில் அங்கு போகாதே இங்கு நிற்காதே அவனோடு கதைக்காதே படி படி என 23 வயது மட்டும் படிப்பித்து, நல்ல உத்தியோகமும் எடுத்தால் பிறகு படித்த நல்ல குணம் உள்ள தமிழ் பையனை என பிள்ளை கேட்பதோடு சரியோ நீங்கள் அத்தோடு விட்டு விடுவீர்களா? விடமாட்டீர்களே இனி சாதகப் பொருந்தம், சாதிப்பொருந்தம். நிற்பொருந்தம், பணப்பொருந்தம், குடும்ப தகுதிப்பொருந்தம், என எல்லாவற்றோடு உயரம், விசா, தகப்பன் தாய் வேலை என எல்லாவற்றையும் பார்த்தால் மாவால தான் மாப்பிள்ளை செய்ய வேண்டும். கிளப் வைப்பதைவிட ஏதாவது தமிழ் மற்றிமோனியல் சாரிட்டி தான் தொடங்க வேணும் பிள்ளைகளை கரை சேர்க்கவேண்டும்.

ஆச்சியிடம் அட்வைஸ் கேட்க விரும்புவவர்கள், உங்கள் கேள்விகளை ஒரு ஒரு பெயர் முகவரிக்கோ, மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்பலாம். உங்கள் தனிப்பட்ட விவரங்களின் நம்பகத்தன்மை பேணப்படும்.

வசந்திக்கு சுகந்தி எழுதும் கடிதம்

அன்புத் தோழி வசந்திக்கு, உன் கடிதம் ஆடி அசைந்து ஒருமாதிரி வந்து சேர்ந்தது. எனது கடிதமும் இதுவரைக்கும் உனக்கு கிடைத்திருக்கும் என்றே நம்புகிறேன். கப்பலில் அனுப்புகிறார்களோ? வள்ளத்தில் அனுப்புகிறார்களோ தெரியவில்லை? அவ்வளவு மந்த கதியில் வருகின்றது.

உனது கடிதத்தோடு என் மானாவின் கடிதமும் வந்தது அவர் தான் செல் அடி, பொம் அடி, ஊடரடங்கு மத்தியிலும் நல்ல சுகமே இருப்பதாக எழுதியிருந்தார். எமது மக்கள் எவ்வளவு இக்கட்டான சூழ்நிலைக்கும் முகம் கொடுத்து அதையையும் சாமாளித்து வாழ பழகி விட்டார்கள். உனது கடிதத்தில் இருந்த இராணுவ நகைச்சுவையை கற்பனையில் எண்ணி சிரித்து வயிறு புண்ணாகி விட்டது.

இவ்விடம் குளிர் தொடங்கி, நேரமும் ஒரு மணித்தியாலம் கூட்டி விட்டார்கள் குளிர்க்குள் வேலைக்கு போக கடினமாக உள்ளது ஆனால் வாறவருடத்திற்கு அடுத்த வருடம் உங்களை வந்து பாப்பது என்றால் போய்தான் ஆக வேண்டும். இப்ப தொடங்கி குருவி போல சேர்த்தால்தான் முடியும். அம்மாவை பார்க்க வேண்டும் போல் உள்ளது. மனிசன் உழைப்பது வீட்டு மோட்கேசு, வீட்டுச்செலவு, இடைக்கிடை ஊருக்கு காசு அனுப்பதல் என்பவற்றுக்கு மட்டும் தான் காணும். வருத்தம் என்று பொய்க்கு சிக்கும் அடிக்க இயலாது, இப்போ யூரோப் கொமன் லோவுக்கு பின் நிறைய பேர் அங்கிருந்து வந்து குறைந்த காசுக்கு கடினமாக வேலை செய்ய தயாராக உள்ளதால் சாதாரண உத்தியோகம் பார்ப்பவர்கள் பாடு கேள்விக்குறியான.

எங்கட இடத்தில் பொம்பிளையாளுக்கு இருக்கிற சலுகையுள் பற்றிக் விளக்கம் கேட்டிருந்தாய். அது சலுகையோ அல்லது கணவன் மனைவியாக வாழும் முறைக்கு அடித்த சாவு மணியோ தெரியாது இங்கு கணவன் மனைவி பிரிந்து விட்டால், மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் கடைசி பிள்ளைக்கு 16 வயது வரும் வரை அரசாங்கம் வரிபணத்தில் அவர்களுக்கு வீடு வாடகை முதல் கொண்டு பிள்ளைக்கு பால் மா வரை கொடுத்து பாராமரிக்கும், இது திருமணம் முடிக்காது பிரிந்தவர்களுக்கும், தகப்பன் பெயர் தெரியாமல் பிறந்த பிள்ளைகளுக்கும், டீன் ஏஜ்ஜிலும், அதற்கு முதல் பன்னிரண்டு வயதில் தாய்மை அடைபவர்களுக்கும் இது பொருந்தும்.

அவர்களை சிங்கிள் மதர் என்று அழைப்பார்கள். அது பெண் பதம் சார்ந்த படியால் இப்போ லோன் பேரன்ட் என்று, தாய் பிள்ளையையும் விட்டு விட்டு போனால், பிள்ளையை வளர்க்கும் தந்தையையும் உட்படுத்தி அழைப்பார். இதனால் தான் 16 வயதிற்குள் தாய்மை அடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக ஒரு கருத்தும் உள்ளது. இச்சலுகையைத் தமக்கு சாதமாக பயன்படுத்தி பொய்யாக பிரிந்து போகிறவர்களும், கணவன் வேறு ஒரு நாட்டில் யூரோப் உட்பட இருந்து வந்து போக இங்கு இவர்கள் பிள்ளைகளுடன் தனித்து இருப்பதும் என பலவகையும் உள்ளது. உன் வெள்ளை தோல் பொம்பிளையே தேடுகிற கதையை என் வெள்ளை நண்பிக்கு சொன்னேன். பிரவுன் கலரிலும் கூடியது குறைந்தது என்று வேறுபாடு இருக்கிறதா என்று வியக்கின்றா. பிறகு மற்றக் கடிதத்தில் எழுதுகிறன்?

இப்படிக்கு
- உன் இனிய தோழி சுகந்தி

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை தன்னைக் கொளுத்துவோம்

ஆச்சியின் அட்வைஸ்க்கு வரும் கடிதங்களை கடைசி நிமிடத்தில் அனுப்பாது அவரின் வயதை கருத்தில் கொண்டு கொஞ்சம் வேளைக்கு அனுப்பும் படி கேட்டுக்கொள்கிறோம். ஒரு பேப்பரில் தொடங்கிய சாமத்திய சடங்கு இப்போ நாள் கணக்கில் தொடர் சடங்காக யாழ் இணையத்தளத்திலும் நடைபெறுவதாகக் கேள்வி. ஆனால் எமக்கும் அது பற்றிய கட்டுரைகள் வந்தவண்ணமாக உள்ளன. குளிர் தொடங்கிவிட்டது எனவே இனி முன்பு போல உலாத்த முடியாது, உங்களுக்கும் வீட்டில் நிறைய நேரம் இருக்கலாம். என்ன செய்வது என்று யோசிக்கும் வேளையில் ஒரு பேப்பருக்கு எழுதுங்கள். முதன் முறை உங்கள் ஆக்கங்கள் வராவிட்டாலும் தளராது தொடர்ந்து எழுதுங்கள் தரமானவை உடனே பிரசுரிக்கப்படும். கிரேஸ் அக்காவின் சமையல் குறிப்புகள் வரவில்லை எனச்சிலர் குறைப்பட்டார்கள். முடிந்தவரை அவர்களின் குறையை தீர்ப்போம்.

- ஒரு பெயர் காரிகள்

ஆச்சியின்... அட்வைஸ்!

aachi@onypaper.com

கேள்வி: எனது மகளுக்கு வயது 34, இன்னும் திருமணம் ஆகவில்லை. பெரிய படிப்பு படித்து நல்ல பெயர் சொல்லக் கூடிய உத்தியோகத்தில் உள்ளா.. அது பற்றிய விளக்கங்கள் தேவையில்லை. அவளுக்கு 25 முடிந்த கையோடு வரன் பார்க்கத் தொடங்கினோம். கடந்த 9 வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அவளும் படித்த நல்ல குணமான தமிழ் பையனைத்தான் முடிப்பேன் என்கிறா நானும் ஒரு பேப்பர் உட்பட முயர்ச்சிக்காத பேப்பர் இல்லை பார்க்காத வெப் சைட் இல்லை, தெரிந்தவர்கள் எல்லோருக்கும் சொல்லியும் ஆச்சு. எங்கு பிழை? என்ன தவறு செய்தோம்?. வெள்ளையர் போல் எமக்கும் ஏதாவது கிளப்புகள் இருந்திருந்தால் நல்லதோ என்னவோ, இங்கு எங்கே எமது இளம் பிள்ளைகள் சந்தித்து கதைக்கிறார்கள். எமது சமுதாயக் கட்டுப்பாடுகளினால் தான் எனது பிள்ளையை போன்றவர்களுக்கு இந்த நிலைமை என எண்ணத் தோன்றுகிறது. உங்கள் ஆலோசனை என்ன?

ஆச்சியின்... அட்வைஸ்!

Strand Motor Co.

156 - 158 Handcroft Road, West Croydon CR0 3LE



Italian Specialists

தமிழில் பேசி உங்கள் காரின் எந்தத் திருத்த வேலைகளையும் முழுமையாகச் செய்ய வசதி



French Specialists

Tamil Specialist Service Centre Croydon
Monday to Friday 8.00am - 6.30pm Saturday 9.00am - 2.00pm
Tel: 0208 686 0868 Fax: 0208 686 0667



Japanese Specialists

Service

MOT

Parts

Bodywork

வார்டிகைத் துணை

இலவச திருமண விளம்பர சேவை

இது புலம்பெயர் தமிழர்களுக்காக **சுரு பெயர்** நடாத்தும் இலவச சேவை. இப்பகுதியில் விளம்பரம் செய்ய விரும்புவோர் உங்கள் விபரங்களை தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலம் எமக்கு அனுப்பிவைப்பீர்கள். வெளியிட்டுள்ள விளம்பரங்களின் விபரங்களை அறிய விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

பிரித்தானியா:

Tel: 020 8286 9327

Fax: 020 8640 6972

கனடா:

Tel: 416-297-4999

Fax: 416-335-6009

பிரான்ஸ்:

Tel: 01 7289 8165

சுவீடன்:

Tel: 043 5000 277

email: info@orupaper.com



மணமகள் தேவை

1) இங்கிலாந்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 36 வயது 5'7" உயரமுள்ள, வந்தகத்தில் டிப்ளோமா பெற்ற விவாகரத்துப் பெற்ற மணமகனுக்கு தகுந்த வரனை பெற்றோர் தேடுகின்றனர். Ref: 914

2) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 33 வயது 5'7" உயரமுள்ள, லண்டனில் 9 வருடங்களாக வசிக்கும் ACCA படித்த மணமகனுக்கு தகுந்த வரனை சகோதரி Europe/UK/Canada இல் தேடுகின்றார். Ref: 913

3) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 34 வயது 5'10" உயரமுள்ள, தற்போது கனடாவில் வசிக்கும் BSc படித்த மணமகனுக்கு தகுந்த வரனை சகோதரர்கள் கனடாவில் தேடுகின்றனர். Ref: 912

4) Jaffna Parents looking for their son 39 years, 5'4" tall, U.K Citizen, working in a private firm in London, a suitable bride in UK/Europe/Sri Lanka. Ref: 911

5) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 27 வயது 6' உயரமுள்ள, பிரிட்டிஷ் பிரஜாவுரிமையுள்ள Super Market இல் உதவி அதிகாரியாகப் பணியாற்றும் மணமகனுக்கு தகுந்த வரனை பெற்றோர் தேடுகின்றனர். Ref: 910

6) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 35 வயது 6'4" உயரமுள்ள, தற்போது Dubai இல் வசிக்கும் மணமகனுக்கு தகுந்த மணமகளை கனடாவில் வசிக்கும் சகோதரன் USA/Canada/UK இல் தேடுகின்றார். Ref: 909

7) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 29 வயது 5'7" உயரமுள்ள, தற்போது Dubai இல் வசிக்கும் மணமகனுக்கு தகுந்த மணமகளை சகோதரி கனடாவில் தேடுகின்றார். Ref: 908

8) அம்மாளுவையப் பிறப்பிடமாகக்

கொண்ட 39 வயது 5'9" உயரமுள்ள, A/L படித்த தற்போது லண்டனில் வசிக்கும் Europe PR உள்ள மணமகனுக்கு தகுந்த மணமகளை சகோதரி UK/Canada இல் தேடுகின்றார். Ref: 907

9) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 32 வயது 5'4" உயரமுள்ள, லண்டனில் 10 வருடங்களாக வசிக்கும் மணமகனுக்கு சகோதரன் தகுந்த மணமகளைத் தேடுகின்றார். Ref: 906

10) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 25 வயது 5'5" உயரமுள்ள, லண்டனில் 7 வருடங்களாக வசிக்கும் O/L படித்த மணமகனுக்கு தகுந்த வரனை உறவினர் தேடுகின்றனர். Ref: 905

11) Jaffna Uncle looking for his nephew 34 years, 5'8" tall, a British Citizen, Graduate in Information Technology, employed as Software Engineer in a multinational company in Cambridge, a professional partner living in U.K. Ref: 904

12) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 30 வயது 5'11" உயரமுள்ள, தற்போது கனடாவில் வசிக்கும் Ph.D பட்டதாரி, விவாகரத்துப் பெற்ற மணமகனுக்கு லண்டனிலுள்ள சகோதரி தகுந்த வரனைத் தேடுகின்றார். Ref: 903

13) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 31 வயது 6' உயரமுள்ள, Building Electronic Engineering படித்த, மணமகனுக்கு தகுந்த வரனை உறவினர் தேடுகின்றனர். Ref: 902

14) சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட தற்போது பிரான்சில் வசிக்கும் 30 வயது 5' உயரமுள்ள மணமகனுக்கு தகுந்த மணமகளை சகோதரி தேடுகின்றார். Ref: 901

15) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 32 வயது 5'7" உயரமுள்ள M.Sc பட்டதாரி, மருத்துவத்துறையில் உத்தியோகம் பார்க்கும் மணமகனுக்கு சகோதரி தகுந்த மணமகளைத் தேடுகின்றார். Ref: 900

16) Jaffna Parents looking for their son 45 years, 5'7" tall, Canadian Citizen, working in Canada as an Accountant, a suitable bride. Ref: 799

17) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 26 வயது 5'7" உயரமுள்ள, 6 வருடங்களாக லண்டனில் வசிக்கும் மணமகனுக்கு தகுந்த மணமகளை உறவினர் தேடுகின்றனர். Ref: 798

18) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 29 வயது 5'7" உயரமுள்ள, லண்டன் நிறுத்த, விதிவிலக்குமையுள்ள மணமகனுக்கு தகுந்த வரனை சகோதரன் தேடுகின்றார். Ref: 797

19) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 24 வயது 5'7" உயரமுள்ள, தற்போது மட்டக்களப்பில் Computer Engineer ஆக வேலை செய்யும் மணமகனுக்கு தகுந்த மணமகளை லண்டனில் உள்ள ஆக்கா தேடுகின்றார். Ref: 796

20) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக்

கொண்ட 33 வயது 5'7" உயரமுள்ள, MBBS Doctor ஆக வவுனியாவில் வேலைசெய்யும் மணமகனுக்கு தகுந்த வரனை லண்டனில் உள்ள சகோதரி தேடுகின்றார். Ref: 795

21) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 29 வயது 5'7" உயரமுள்ள, கனடா பிரஜாவுரிமையுள்ள Engineer ஆக வேலைசெய்யும் மணமகனுக்கு தகுந்த வரனை தாயார் தேடுகின்றார். Ref: 794

22) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 53 வயது 5'11" உயரமுள்ள லண்டனிலுள்ள விவாகரத்துப் பெற்ற மணமகனுக்கு கனடாவில் மணப் பெண்ணை தேடுகிறார்கள். பிள்ளைகள் உள்ள விதவைகளும் விண்ணப்பிக்கலாம். Ref: 793

23) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 35 வயது 5'4" உயரமுள்ள Electronic Engineering படித்த லண்டனில் உள்ள மணமகனுக்கு சகோதரி தகுந்த மணமகளைத் தேடுகின்றார். Ref: 792

24) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 27 வயது 5'7" உயரமுள்ள 6 வருடங்களாக லண்டனில் தொழில் புரியும் மணமகனுக்கு தகுந்த மணமகளை U.S.A/Canada/Europe இல் பெற்றோர் தேடுகின்றனர். Ref: 791

25) Jaffna Parents looking for their son 41 years 5'7" tall, an UK, B.Sc IT Graduate, now in real estate business, a suitable bride. Ref: 790

26) Jaffna mother looking for her son 36 years old 5'7" tall, educated & now working as Duty Manager at a leading super market in UK, a suitable bride. Ref: 789

27) Brother looking for his brother, 36 years 5'7" tall, working as a Information officer at NGO in Colombo, a suitable bride. Ref: 788

28) கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட 39 வயது 5'7" உயரமுள்ள, லண்டனில் Assistant Manager ஆக வேலைசெய்யும் மணமகனுக்கு தகுந்த மணமகளை சகோதரி UK/Canada இல் தேடுகின்றார். Ref: 787

29) Jaffna parents, living in U.K seeking for their professionally qualified son, a UK citizen, 28 years 5'11" tall, a suitable bride. Ref: 784

30) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 42 வயது 5'7" உயரமுள்ள, MBBS பட்டதாரி விவாகரத்துப் பெற்ற பிள்ளைகள் அற்ற மணமகனுக்கு தகுந்த மணமகளை உறவினர் தேடுகின்றனர்.

மணமகன் தேவை

Ref: 783

1) இந்தியா தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட 32 வயது 5'4" உயரமுள்ள, தற்போது லண்டனில் Workpermit இல் Nurse ஆக பணிபுரியும் மணமகனுக்கு இந்தியாவைச் சேர்ந்த தகுந்த மணமகளை உறவினர் தேடுகின்றனர். Ref: 1209

2) Jaffna Parents living in U.K, looking for their daughter 27 years, 5'5" tall, British Citizen, working as a Finance Executive, a suitable groom. Ref: 1208

3) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 26 வயது 5' உயரமுள்ள, லண்டனில் 5 வருடங்களாக வசிக்கும் O/L படித்த மணமகனுக்கு தகுந்த வரனை தகப்பன் தேடுகின்றார். Ref: 1207

4) UK Uncle & Aunt looking for their niece 32 years, 5'5" tall, working as a librarian in Point Pedro, a suitable groom in UK/Canada/Sri

Lanka. Ref: 1206

5) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 27 வயது 5'2" உயரமுள்ள, கொழும்பில் Accounting Assistant ஆக வேலைசெய்யும் பட்டதாரி மணமகனுக்கு தகுந்த வரனை பெற்றோர் தேடுகின்றார்கள். Ref: 1205

6) மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட 45 வயது 5'1" உயரமுள்ள, தற்போது அங்கே வசிக்கும் மணமகனுக்கு தகுந்த வரனை லண்டனிலுள்ள சகோதரி லண்டன்/கனடா/சுவீடன் ஆகிய நாடுகளில் தேடுகின்றார். Ref: 1204

7) Jaffna Parents living in U.K, looking for their UK born daughter 33 years, 5'3" tall, working as IT Analyst, at a well known company in London, a suitable groom. Ref: 1203

8) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 29 வயது 5'4" உயரமுள்ள, Assistant Account ஆக லண்டனில் வேலைசெய்யும் விவாகரத்துப் பெற்ற மணமகனுக்கு தகுந்த படித்த மணமகளை உறவினர் தேடுகின்றனர். Ref: 1202

9) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 43 வயது 5'4" உயரமுள்ள, திருகோணமலையில் ஆசிரியையாகக் கடமையாற்றும் மணமகனுக்கு தகுந்த வரனை உறவினர் தேடுகின்றார். Ref: 1201

10) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 36 வயது 5'7" உயரமுள்ள, பட்டதாரி ஆசிரியையாக வேலையில் கடமையாற்றும் மணமகனுக்கு தகுந்த வரனை லண்டன்/கனடா ஆகிய நாடுகளில் பெற்றோர் தேடுகின்றனர். Ref: 1200

11) திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட 29 வயது 5'5" உயரமுள்ள, IT in Professional படித்த மணமகனுக்கு தகுந்த வரனை பிரான்சிலுள்ள சகோதரன் தேடுகின்றார். Ref: 1099

12) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 36 வயது 5'7" உயரமுள்ள, தற்போது அங்கே Diploma Teacher ஆக கடமையாற்றும் மணமகனுக்கு லண்டனிலுள்ள சகோதரி தகுந்த மணமகளை லண்டனில் தேடுகின்றார். Ref: 1098

13) முல்லைத்தீவையைப் பிறப்பிடமாகக் கொண்ட 30 வயது 5'6" உயரமுள்ள, Management Degree படித்த, தற்போது அங்கே Program Assistant ஆக கடமையாற்றும் மணமகனுக்கு தகுந்த வரனை கனடாவிலுள்ள சகோதரன் தேடுகின்றார். Ref: 1097

14) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 39 வயது 5'3" உயரமுள்ள, அரசு உத்தியோகத்தில் உள்ள படித்த மணமகனுக்கு தகுந்த மணமகளை லண்டனில் உள்ள சகோதரி தேடுகின்றார். Ref: 1096

15) Jaffna Parents living in U.K, looking for their daughter 27 years, 5'3" tall, B.Sc (Hons) in Diagnostic Radiography, working in St. Heafer Hospital, a suitable groom. Ref: 1095

16) Jaffna Parents looking for their daughter 34 years, 5'6" tall, B.Sc Graduate, working in Sri Lanka, a suitable groom. Ref: 1094

17) சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட 22 வயது 5'3" உயரமுள்ள, O/L படித்த மணமகனுக்கு பிரான்சிலுள்ள சகோதரன் தகுந்த மணமகளைத் தேடுகின்றார். Ref: 1093

18) Jaffna Parents looking for their daughter 39 years, 5'3" tall, B.A(Hons), U.K citizen, working as an accountant, a suitable groom. Ref: 1092

19) திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட 30 வயது 5'3" உயரமுள்ள, O/L படித்த மணமகனுக்கு ஜேர்மனியில் வசிக்கும் சித்தி தகுந்த வரனைத் தேடுகின்றார். Ref: 1091

20) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 29 வயது 5'3" உயரமுள்ள தற்போது வவுனியாவில் வேலை பார்க்கும் மணமகனுக்கு தகுந்த வரனை லண்டனில் உள்ள சகோதரன் தேடுகின்றார். Ref: 1090

21) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 34 வயது 5'4" உயரமுள்ள, கொழும்பில் Science Trained teacher ஆக வேலைசெய்யும் மணமகனுக்கு தகுந்த வரனை பிரான்சிலுள்ள சகோதரி தேடுகின்றார். Ref: 1089

22) Jaffna Parents living in U.K looking for their British citizen daughter 26 years old, 5'3" tall, professionally qualified and working as an accountant, a suitable groom. Ref: 1088

23) Jaffna parents looking for their daughter 35years old, 4'9" tall, trained teacher in Jaffna, a suitable groom. Ref: 1087

24) சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட 32 வயது 5'3" உயரமுள்ள, CIMA final year படித்துக்கொண்டு Finance officer ஆக பணிபுரியும் மணமகனுக்கு தகுந்த வரனை லண்டனில் உள்ள சித்தி தேடுகின்றார். Ref: 1086

25) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 50 வயது 5'3" உயரமுள்ள, 4 வருடங்களாக பிரான்சில் வசிக்கும் A/L படித்த மணமகனுக்கு தகுந்த வரனை உறவினர் தேடுகின்றனர். Ref: 1085

26) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட தற்போது டென்மார்க்கில் வசிக்கும் 25 வயது 5'3" உயரமுள்ள, B.A பட்டதாரி மணமகனுக்கு தகுந்த வரனை பெற்றோர் தேடுகின்றனர். Ref: 1084

27) Jaffna Parents living in Colombo looking for their daughter 43 years, 5'3" tall, well educated & working in London, a suitable groom. Ref: 1083

28) வவுனியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட தற்போது கனடாவில் வசிக்கும் 39 வயது 5'2" உயரமுள்ள, மணமகனுக்கு தகுந்த மணமகளை சகோதரி தேடுகின்றார். Ref: 1082

29) வவுனியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட 42 வயது 5'2" உயரமுள்ள, பட்டதாரி ஆசிரியைக்கு தகுந்த மணமகளை சகோதரி தேடுகின்றார். Ref: 1081

30) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 39 வயது 5'1" உயரமுள்ள, B.A பட்டதாரி ஆசிரியைக்கு தகுந்த மணமகளை பெற்றோர் தேடுகின்றனர். Ref: 1080

31) Jaffna Parents living in Canada looking for their daughter 26 years, 5'4" tall, a professional with master degree, born in Sri Lanka brought up in Africa and Canada, a suitable bride groom in Canada or USA. Ref: 1079

32) முல்லைத்தீவையைப் பிறப்பிடமாகக் கொண்ட 39 வயது 5'1" உயரமுள்ள, தற்போது கொழும்பில் வசிக்கும் A/L படித்த மணமகனுக்கு தகுந்த மணமகளை சகோதரர் தேடுகின்றனர். Ref: 1078

33) வடமராட்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட 24 வயது 5'2" உயரமுள்ள, யல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் மணமகனுக்கு லண்டனில் தகுந்த மணமகளை சகோதரி தேடுகின்றார். Ref: 1077

34) வடமராட்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட 31 வயது 5'3" உயரமுள்ள, A/L படித்த மணமகனுக்கு லண்டனிலுள்ள சகோதரி தகுந்த மணமகளைத் தேடுகின்றார். Ref: 1076

கவிதை

இன் வருமா

புல்லுத் தரையில் விளையாடிப் புண்ணாய்ப் போன கால்களுக்குப் புருதி தனையே மருந்தாக்கிப் புரண்ட மகிழ்ச்சி மீள்வருமா

காலை உணவும் இல்லாமல் காலிற் செருப்பு இல்லாமல் காய்ச்சும் வெயிலில் விளையாடிக் களித்த நாட்கள் மீள்வருமா

தோட்டம் துரவில் அலைந்தலைந்து தொட்டாற் சுருங்கி மரத்தேடி தொட்டுத் தொட்டு இலைசுருட்டி தொலைத்த நாட்கள் மீள்வருமா

முறமது குடையாய் மாறிவிட முற்றம் நிறைந்த மழைநீரில் காகிதக் கப்பல் விட்டேநாம் களித்த நாட்கள் மீள்வருமா

காதல் என்ற சொல்லுக்குக் கருத்தே தெரியா வயதிலிலே கடிதம் கொடுத்துப் பதிலுக்காய் காத்த நாட்கள் மீள்வருமா

கண்ணைக் கவரும் கவர்ச்சியுடன் கலகல வென்று சிரிக்கின்ற கன்னிப் பெண்கள் பின்னாலே காவல் சென்ற நாள்வருமா

கள்ள மில்லா மனங்கொண்ட கனிவும் பண்பும் மிகக்கொண்ட நண்ப ரோடு சேர்ந்திருந்த நல்ல நாட்கள் மீள்வருமா

தொல்லை இல்லா நண்டருடன் தொடராய் ஓடும் வண்டியிலே தொங்கிக் கொண்டே பயணித்துத் தொலைத்த நாட்கள் மீள்வருமா

அறியாமல் நான் செய்துவிட்ட அத்தனை தவறும் களைந்தகற்றி அழகாய் மீள வாழ்க்கையினை அமைத்து வாழும் நாள்வருமா

- மணிவாசகன்

இரல்

அந்தச் சந்திப்பிற்குப்பின் உறைத்தது கடந்துவிட்டிருந்த காலம்

பார்வைக்கு இடையூறாய் நெற்றியில் விழுந்து புரளும் முடிக்கற்றை

முழுமையடைந்த ஸ்பரிசங்களினாலே கனன்றெழுந்த வெப்பம்

அர்த்தமிழ்ந்து போன சில வார்த்தைகள்

எல்லாம் அடையாளமிழந்துபோனது பெரும் மழையின்முதல் துளிபோல்

எனிணும் தகனத்தின்முன் பார்த்த முகமாய் மனதில் ஆழப்பதிந்துவிட்டது அவளின் பின்புறம்

- ஜ.ரவிகுமார்.

வானக் குவையம் மேல் பு

குடமொன்று தேடியதில் செடியொன்று நாட்டி ஆசையோடு நிலம் நனைக்க செடியின் அடிமண்ணில் அடிக்கடி வறட்சி பார்த்து செடியின் அடியை

சொட்டச் சொட்ட நனைக்க செழித்த செடியில் மொட்டொன்று அரும்ப மொட்டின் சுடர்

ஓட்டியொட்டி இருக்கவே தேன் தேடும் தேனியின் இறகுகள் சிதைக்காமல் மொட்டை

சூழ விழியிருக்க மொட்டும் விரிய அது பூத்தாலும் மொட்டென்று பொத்திப் பொத்தி வளர்த்து

செழித்த பூவின் இதழ்களின் இளமை சற்று மங்கத் தொடங்கவே பூவைப் பார்த்து

மாலைக்குப் பருவமென்பார் நீர் பாச்சி வளர்த்தவர்கள்!

- வ.கமீணை

கருப்புப் பீலர்

போரெனில் போரென போர்ப்பறை கூவியே யாரெனக் காட்டிட முப்படை கட்டியே போருமே தொடுத்தவன் ஒப்பறேசன் லிபறேசன் வேரது ஈழமாம் நுழைந்தனன் வடமராட்சி.

அழித்தவை யாவையும் தமிழனின் சொத்ததே விழித்தவன் தேடியும் புலிகளைக் காணலை கொழுத்தவர் தலையுமோ கோட்டையைக் கண்டதாய் எடுத்தனர் இடமுமே புதுத்தளம் நெல்லையில்.

சேதிகள் எட்டிட சிந்தனை செய்தவன் பாதுயில் வெட்டிட பாதையைத் தேடினன் தேதியும் குறித்தனன் சக்கையை அனுப்பிட மீதிகள் குறிப்பிட மில்லரை அழைத்தனன்.

வந்தவன் மில்லரை வாஞ்சையாய் தழுவினே வெந்தவன் மனத்தனாய் விடையுமே கொடுத்தனன் பந்தயம் கட்டியே தந்தையாய்ப் பார்த்தவன் கந்தகம் ஏற்றிட கார் இருள் மறைந்தனன்.

அன்புகள் துன்புற அணைத்துமே சிரித்தவன் தெம்புகள் கூறியே தேவையை உரைத்தனன் அண்னையைப் பார்த்தனன் அள்ளியே உண்டனன் சன்னதி போவதாய் சாற்றியே மறைந்தனன்.

ஏற்றிய சக்கைகள் சரி பிழை பார்த்தவன் சீற்றமும் மேலிட சிந்தனை மறந்தனன் சீறிய வாசனம் சிட்டென்ப பறந்தது கூறிய வார்த்தைகள் காற்றிடன் கலந்தது.

சேதிகள் வந்தது ஈழமன் சிரித்தது பாதிிகள் அழிந்ததால் படையினன் பயந்தனன் நாதிிகள் அற்றுவர் சேதிகள் அனுப்பிட மீதியைக் காத்திட ஓடினார் இந்தியா.

த.க.மணியம்

விடியின் கிர்நக்கள்

தரித்திருந்த இடத்தில் கால அவகாசமின்றி உதைத்துத் தள்ளப்பட்டவர்களால் சிப்பிக்ருளினிருந்து தேசியத்தின் சொத்தாய் செங்கம்பள வரவேற்பில்— தழுவி, உச்சிமோரப்பட்டவர்கள்!

அயலட்டையை வருத்தி தின்று கொழுத்து முறுக்கேறி— தொந்தி வளர்த்துப் பிரமுகரானவர்களால் காலவதியாகிக் காடுறையைலும் உறவினர் பந்துக்களின் நானைய விடாபார்த்துக்காய் விளம்பரப் பொருளாகுபவரல்ல!

நீங்களோ பட்டை தீட்டிய வைரங்கள் கண்களில் ஒளிர்ந்த சூரியப்பிரகாசமே இந்த மண்ணின் திசைநி உதயம்! உங்களால் கிடைத்ததே இந்த விடியலின் கீற்று இன்னல் களைய பிறப்பெடுத்த புனிதர்களே!

காலமாக மனிதங்களால் உங்கள் இருப்பு பத்திரப்படுத்தப்படுகிறது எமது தேசத்தால் பூசிக்கப்படுகிறீர்கள்!

- ந. ஜேமராஜ்.

காடிப்

உலக உயிர்களிலே உலவும் உலக்கு உருவமில்லை— ஆனால் உணர்ச்சிகள் உண்டு உயிரில்லை—ஆனால் உயிரினும்

ஊடுருவும் தன்மையுண்டு. நீ எம்மிடம் வந்தால் உடன்பிறந்த உறவுகள் இல்லை உயிர் கொடுத்த உற்ற அண்ணை இல்லை

உன்னால் எமக்கு உணவில்லை உறக்கமில்லை—ஆனால் உபாதைகள் உண்டு.

நீ எமை பற்றினால் எம் பார்வை வேறு பாசம் வேறு பழகிய நட்பும் பகையாகும் தனிமையே இனிமையாகும்.

பலருள் நீ வந்தாலும் சிலருள் வேரூன்றுவாய்

சிலருள் மரமாகி பழம் தருவாய் சிலருள் முளையிலே கருகி விடுவாய் இது விதியின் விளையாட்டாய்?

காதல் சாதலுக்கு வரும்முன் வாழ்ந்துக்கு தயாராக வேண்டும்.

- சீந்து

சுறக்கப்பட்ட கடிவுகளின் வலியே

கடந்துசெல்லும் காலங்களின் ஊடாக திறக்கப்பட்ட கதிவுகள் மூடப்பட்டும் மூடப்பட்ட கதிவுகள் மறுபடி திறக்கப்பட்டும் சிலவேளைகளில் மட்டும் காற்று வருமென்ற எண்ணங்களோடுதான் காத்திருப்பு தொடர்கிறது எங்களுக்கு...!

எங்களின் எதிர்காலம் குறித்த பேச்சுக்களை விட்டால் நிகழ்காலம் குறித்த நாற்காலிகளின் கனவுகள் வெறும்... கனவாகவே போய்விடும் அவர்களுக்கு...!

இதனால்தான் அன்போடு பேசலாமென அக்கறையோடு அவர்கள் இடைக்கிடையே வருவார்கள்...!

வாருங்கள் ஊரெல்லாம் ஓடித்திரியலாமென அழைத்துப்போவார்கள் சமக்க முடியாத கனவகளை எல்லாம் நெஞ்சிலே சுமந்துகொண்டு அவர்களின் பின்னாலே ஓடித்திரிவோம்

கடைசியாகக்கூட அவர்கள் ஒன்றிலிருந்து ஆறுதலவைகள் நாடுநாடாய் அழைத்துப்போனார்கள் இருப்பினும்... ஒரே ஒரு அதிருப்பின்தான் அவர்களிக்மீது எங்களுக்கு...!

ஏழு தடவைகள் பேசலாமென எங்கெங்கோ அழைத்துப் போனவர்கள் ஒரு தடவையாவது பேசியிருக்கலாம்...!!!

- த.சீரீஷ்

உகாகவியடி

பாரதி பாடலில் பல்வகைக் கொள்கையும் பழமெனத் தேர்ந்து விளங்குதல்!—அட! தாரக மந்திரம் போல் அவன் சொற்களைத் தரணியின் வாயே முழங்குதல்!

கோழையைப் போல் அன்று கூனிய பாந்தலே கோமகன் பாட்டால் நிமிர்ந்ததல்!—பலர்

வாழவே "சக்தியும்" பேரருள் கொண்டும் மஹாகவி பாடக் குழைந்ததல்!

ஆயிரம் ஆயிரம் மாந்தரின் நெஞ்சிலே அவளது சொற்கள் புகுந்ததல்!—உடன் தாயினைக் காத்திட ஒவ்வொரு நெஞ்சமும் சண்முகன் வேலென்ப் பாய்ந்ததல்!!

- கவிமோகி வேதம்

LINGA & CO

Legal Advisors and Commissioners of Oaths

- நீங்கள் ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் / வேலைபார்க்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளதா?
- திருப்பி அனுப்பும் குழந்தினை ஏற்பட்டுள்ளதா?
- ஐக்கிய இராச்சியத்தில் நீங்கள் தொடர்ந்து சட்டப்படி வசிக்க விரும்புகின்றீர்களா?
- அப்படியாயின் பல வழிகள் உண்டு.

உடன் எம்மை தொடர்புபடுகின்றீர்கள்

12 ஆண்டுகால அனுபவமுள்ள முன்னணி குடிவரவு சட்ட நிபுணத்திடம் இருந்து உங்கள் குடிவரவு பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுங்கள்.

கவர்ச்சிகரமான விளம்பரங்களை கண்டு ஏமாந்து விடாதீர்கள்! உண்மை நிலையை அறிய எம்மை தொடர்பு கொள்ளுங்கள்.

We specialise in: Asylum and immigration matters

- Human Rights Applications
- Appeals
- Detention and Bail
- Entry clearance Application and appeal
- Injunction
- Judicial Review
- Work Permits
- EEA Application (ஐரோப்பிய பிரசைசுள் தமது உறவினரை Sponsor செய்தல்)
- Student Visa, Visit Visa
- Highly skilled migration program
- Naturalisation Application

46 High street, Collierswood, London, SW19 2BY
 General Line: 020 8544 9285 / Emergency Line: 07771 646 441
 Fax: 020 8452 9530

அறுவைப் பக்கம்

நாங்களே தேவானந்தாக்கள்!



எங்களைப்பற்றிய நகைச்சுவைகளை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனாலும் ஒரேயடியாக எங்களைப்பற்றி நாங்களே உங்களுக்குத் தருவது இதுவே முதல் தடவை. என்னோம்!

நாலு தேவானந்தாக்கள் பேருந்து நிலையத்தில் 'நெடுந்தீவு' செல்லும் பஸ்ஸிற்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது பஸ் அரை மணி நேரம் தாமதமாகவே வரும் என்று அறிந்து இன்னும் அரை மணி நேரம் இருக்கு வெளியில் போய் எங்கேயாவது சுத்திட்டு கொஞ்ச நேரத்துக்குப் பிறகு வரலாம் என்று நாலு பேரும் வெளியே போனார்கள். அவர்கள் சுத்திட்டு திரும்பவும் பஸ் நிலையத்திற்கு வந்து பாத்தா பஸ் வேகம் எடுத்து கிளம்பி போய்க்கொண்டு இருக்கு. நாலு பேரில் ஒருத்தர் ஓடிப் போய் ஒரு மாதிரி மிதிபலகையில் ஏறுகிறார். இன்னொருத்தரும் அதே மாதிரி தலை தெறிக்க ஓடி ஏறுகிறார்.

மற்ற ரெண்டு பேரும் ஏற முடியாம நின்று விட்டார்கள். ஏறின அந்த ரெண்டு பேரும் பஸ்ஸிற்குள் சந்திச்சு ஒருத்தரை ஒருத்தர் பாத்து பயங்கரமாக சிரிக்கிறார்கள். அப்ப அங்க பக்கத்தில் இருந்தவர் ஏன் இப்பிடி சிரிக்கிறீர்கள் என்று கேட்டாராம். அதுக்கு ஒரு தேவானந்தா சொன்ன பதில் ' வழியனுப்ப வந்த நாங்கள் ரெண்டு பேருமே ஏறிட்டம்... நெடுந்தீவு போக வேண்டியவையன் ரெண்டு பேரும் கீழ் நிக்கிறார்கள்'

❖ ❖ ❖

முதலாம் தேவானந்தாவும் இரண்டாம் தேவானந்தாவும் ஜென்ம விரோதிகள். முதலாம் தேவானந்தா கட்டத்தின் முதல் தளத்துல வசிக்கிறார் இரண்டாம் தேவானந்தா ஏழாவது தளத்தில் வசிக்கிறார். ஒரு நாள் கட்டிடத்து லிப்ட்டில் ஏதோ ஒரு பிரச்சனை. இது பழி வாங்க நல்ல சான்ஸ் என்று நினைச்சு இரண்டாம் தேவானந்தா, முதலாம் தேவானந்தாவை அவரின் வீட்டுக்கு விருந்துக்குக் கூப்பிட்டாராம். முதலாம் தேவானந்தாவும் லிப்ட்டு வேலை செய்யாததினால் ஏழு மாடிப்படி ஏறி வந்து பாத்தா லிப்ட்டில் ஒரு பெரிய பூட்டு தொங்குதாம். அதுக்குப் பக்கத்துலேயே ஒரு பேப்பரில் 'நல்லா ஏமாந்திட்டியா? ஹா ஹாஹா'

என்று எழுதி இருந்துச்சாம். இதை கண்டதும் முதலாம் தேவானந்தாக்குக் கோவம் வருது. ஆனா அவர் மட்டும் சளைச்சவரே அவர் அதே பேப்பரில் எழுதி வச்சாராம் 'நான் இங்க வரவே இல்லைத் தெரியுமே!'

❖ ❖ ❖

ஒரு தேவானந்தா தற்கொலை செய்ய தண்டவாளத்தில் படுத்து இருந்தார் அப்ப பிளம்போமில் இருந்த தேவானந்தாக்கும்பல் திமர் என்று தண்டவாளத்தில் இறங்கி வந்து ரயிலில் அடிபட்டு செத்துப் போச்சு ஆனா தண்டவாளத்தில் படுத்திருந்த தேவானந்தா பிளம்போமுக்குத் தாவி உயிர் தப்பிவிட்டார். இத்தனைக்கும் காரணம் ஒரே ஒரு அறிவிப்பு: 'நெடுந்தீவு செல்லும் விரைவு வண்டி இப்போது 5ம் பிளம்போமில் வந்துகொண்டிருக்கிறது'

❖ ❖ ❖

ஒரு தேவானந்தா 20 ரூபாய்க்கு லொட்டரி டிக்கட் வாங்கி 20 கோடி வெண்டுட்டார்?... ஏஜன்ட் 9 கோடி வரி எடுத்துப் போட்டு மிச்சம் 11 கோடி குடுத்திச்சுது தேவானந்தாக்கு வந்துதே கோபம் ' ஒழுங்கா 20 கோடி பரிசு குடுங்கோ இல்லையெண்டா என்ற 20 ரூபாய் திருப்பிக் குடுங்கோ'

❖ ❖ ❖

ஒரு போட்டி.... யாரால 100 ஜோக் கேட்டும் சிரிக்காம இருக்க முடியும் என்று... ஈழத்தமிழன், மலையாளி, தெலுங்கன், கன்னடன், இந்தி, பெங்காலி, தேவானந்தா, அசாமி, ஒரியா, என்று பலர் கலந்து கொண்டாங்கன். முதல் ஒரு பாட்டி ஜோக் சொன்னாங்கன். அசாமிக் காரர் சிரிச்சிட்டார். அவுட். அடுத்து ஒரு ஆடு பற்றின ஜோக். அதுக்கு ஆந்திராகாரர். அடுத்து ரயில் பற்றின ஜோக். அதுக்கு தமிழன். அடுத்து கோழி... அதுக்கு கன்னடன். இப்படி எல்லாரும் தோத்துட்டாங்கன். 99வது ஜோக்கை சொல்லும் போது தேவானந்தா மட்டுந்தான் மேடையில் இருந்தார். சரியா 100வது ஜோக் சொல்லப் போகும் போது தேவானந்தா சிரிச்சிட்டார். மற்ற தேவானந்தாக்களுக்கு கோவம். ஏன்னடா ஒரு ஜோக்குக்குச் சிரிக்காம இருக்க முடியாதாண்டு.... அப்ப தேவானந்தா சொன்னாராம்.... 'முதல் சொன்ன பாட்டி ஜோக் குப்பர்'.

❖ ❖ ❖

ரெண்டு தேவானந்தாக்கள் ஒரு பரிசோதனைக் கூட்டுத்து வாசல்ல கீழே இருக்கிறாங்க. அதில ஒரு தேவானந்தா அழுதுகொண்டு இருந்தாராம். ரெண்டாவது தேவானந்தா அதைப் பாத்து 'ஏனப்பா அழுக்கிறாய்' என்றாராம். அதுக்கு முதல் தேவானந்தா 'நான் பிளட் டெஸ்ட்டுக்காக வந்தேன். ரத்தம் எடுக்கறதுக்காக விரல் நுளியை லேசாகக் கீறுனாங்க. பயங்கரமா நோசுது அதான் அழுறன்? என்றாராம். இதை கேட்ட ரெண்டாவது தேவானந்தா 'ஓவென்று சத்தம் போட்டு அழத் தொடங்கிட்டாராம்? முதலாமவர் கேக்கிறார் ' நீ ஏனப்பா இப்பிடி அழுக்கிறாய்?' அதுக்கு ரெண்டாவது தேவானந்தா 'நீயாச்சும் பிளட் டெஸ்ட்டுக்குத் தான் வந்தனி... நான் யூரின் டெஸ்ட்டுக்கு வந்துருக்கிறேன் அதான் அழுகையா வருது' என்றாராம்.

❖ ❖ ❖

ஏப்ரல் 1 ம்தேதி ஒரு தேவானந்தா பஸ்ஸில் ஏறினார். கண்டக்டர் வந்து டிக்கெட் எடுக்கச் சொன்னதும் 10 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி விட்டு சொன்னார் ' ஹைய் ஏப்ரல் பூல்! நல்ல ஏமாந்திட்டீங்கள் என்னட்ட பஸ் பாஸ் இருக்கெல்லே !'

- யாரோ

- வெட்டிப்பயல்

இனிவயப்பிடி தலை காட்ட நான்

அப்போ. அடிப்பாவி மகளை என்ன வேலை செய்து போட்டு வந்து இருக்கிறாய்! மனைவியின் கதறலைக் கேட்டு, படித்துக் கொண்டு இருந்த ஒரு பேப்பரை எறிந்துவிட்டு குரல் வந்த பாத்திரை நோக்கி ஓடினார் ராமநாதன். "என்ன நடந்தது. ஏன் இந்த கத்து கத்துறீர்" பாத்திரில் அவர்களின் செல்ல மகள் அனுஷா அழுது கொண்டு தலை குனிந்திருந்தாள். அறை முழுவதும் அவள் எடுத்து இருந்த சத்தி !

"என்னடி நடந்தது ஏன் இப்ப சத்தி வந்தது. யார் காரணம் இதுக்கு புதுசா பக்கத்து. வீட்டுக்கு வந்து இருக்கிற பாபுவா?" அனுஷா பதில் ஏதும் சொல்லாமல் அழுது கொண்டு இருந்தாள்.

'செய்யிறதெல்லாம் செய்திட்டு, இப்ப ஏன் வாயைத் துறக்க மாட்டன் என்றாய். எல்லாம் நீ கொடுக்கற செல்லம். ஒரு வயசு பொய்ப்பிள்ளய கண்ட பெடியய்

களோட எல்லாம் சுத்த விட்டிருக்கிறாய். இப்ப பார் எங்க வந்து நிக்ந்து எண்டு. இனி நான் என்ன செய்யிறது. இங்க ஏரியாவில எல்லாருக்கும் தெரிஞ்சா எவ்வளவு அவமானம். தலையக் காட்ட முடியுமே? என்னப்பா செய்யிறது? அழுதான் மனைவி.

வெற. என்ன?. டொக்டருக்கு போன். எடு. ஆருக்கும் தெரியாம. இது முடிக்க வேண்டியதுதான். அப்பா. டொக்டரெல்லாம் வேண்டாமப்பா ஊசி போடுவார்." அழுதான் அனுஷா..

பக்கத்து வீட்டுக்கு புதுசா வந்த ஐந்து வயசு சிறுவனுடன் சேர்ந்து கொண்டு தன்னுடைய ஒரு வயசு பொம்பிளப்பிள்ளை தீபாவளிக்கு வந்த பலகாரத்தை எல்லாம் சாப்பிட்டு சத்தி எடுப்பதை பற்றிகவலைப்பட்டுக் கொண்டே டொக்டருக்கு போன் செய்ய தொடங்கினார் ராமநாதன்.

- சின்னவன்

முன்னர் பள்ளிக்கூடத்தில

எங்க ஊரில் ஒரு வகுப்புக்கு 30 பேர்தான் இருப்பாங்க. ஆனால் கடலூர்ல ஒரு வகுப்புக்கு 70-80 பேர் இருப்பாங்க. மார்க்தான் 70- 80 வாங்க முடியல... ரேங்காவது அந்த ரேஞ்சுல வாங்குமனு சேர்ந்த அன்னிக்கே முடிவு பண்ணிட்டேன். ஆனால் ஏற்கனவே ஒரு வருஷம் ஆறாவது படிச்ச எக்ஸ்பிரியன்ஸ் இருந்ததால அந்த வருஷம் என்னால அந்த ரேங்க வாங்க முடியலை. அப்பறம் போக போக பிக் அப் பண்ணி 70-80 ரேங்க வாங்க ஆரம்பிச்சிட்டேன். எட்டாவது படிக்கும் போது வழக்கம் போல கடைசி பென்சல் உக்காந்து தூங்கிட்டு இருந்தேன். அந்த வாத்தியார் அதை பார்த்துட்டாரு... தம்பி, அந்த கடைசி பென்சல் இருக்கறவரே.. எழுந்திரிங்க... என்றார் நான் எழுந்து நின்றேன்...

வாத்தியார்: சரி, இப்ப நான் என்ன நடத்திட்டு இருந்தேன்... (இது கூட தெரியாம என்னயக் கேக்கறாரு...)

நான்: வரலாறு சார்

வாத்தியார்: ஏம்பா, வரலாறு வாத்தியார், வரலாறு நடத்தாம அறிவியலா நடத்துவேன். வரலாறுல என்ன நடத்திட்டு இருந்தேன்...

நான்: காந்தி உப்பு சத்தியாகிரகம் சார்...

வாத்தியார்: சிந்து சமவெளி நாகர்கத்துல காந்தி எதுக்குப்பா உப்பு சத்தியாகிரகம் பண்ணுறாரு???

நான்: வெள்ளைக்காரவங்க கிட்ட இருந்து சுதந்திரம் வாங்கத்தான் சார்... (காந்தி வேற எதுக்கு உப்பு சத்தியா கிரகம் பண்ண போறாரு... இதுவே தெரியல... இவாட படிச்ச நான் எப்படி கலெக்டர் ஆகறது? ஆமாங்க.. அப்ப நம்ம ஆசை கலெக்டர் ஆகறது தான்)

வாத்தியார்: உன்கிட்ட பேச்சு கொடுத்தது என் தப்பு. இனிமேல் முதல் பெஞ்சல் வந்து உக்கார்ந்துக்கோ...

அன்றிலிருந்து முதல் பெஞ்சில் உக்கார ஆரம்பித்தேன். என் வாழ்வின் திருப்பு முனை ஏற்பட்டது அதற்கு பிறகுதான். கடைசி பெஞ்சில் பயந்து பயந்து தூங்கி கொண்டிருந்த நான், அதற்கு பிறகு முதல் பெஞ்சில் உக்கார்ந்து நன்றாக தூங்க ஆரம்பித்தேன். எல்லா ஆசிரியர்களும் கடைசி பெஞ்சையே பார்த்து பாடம் சொல்லி கொடுத்தனர். இந்த டெக்னிக்கை எனக்கு சொல்லி கொடுத்த மணி சாரை இன்றளவும் மறக்காமலிருக்கிறேன். இங்கிலிஷுல மெமரி போயம்ஸ்னு ஒண்ணு இருக்கும்.

அதை நினைத்தாலே இன்றும் நமக்கு ஆகாது. யார் யாரோ வெள்ளைக்கார துறைங்க அவங்க ஊர் படத்துல பாடின பாட்டெல்லாம் எடுத்து போட்டிருப்பாங்க. அந்த பாட்டாலையே எனக்கும் என் இங்கிலிஷு வாத்தியாருக்கும் எப்படிமே சண்டைதான். எப்பவும் அவர் என்னை ஒப்பிக்க சொல்லுவார். நமக்குதான் முதல் வரிக்கு மேல தெரியாதே... அதனால் இம்பொஸிஷன் கொடுத்துடுவார். அவரை எப்படியாவது பழி வாங்குமனு பாத்துக்கிட்டே இருந்தேன். அதுவும் அவரைவிட எனக்கு ஆங்கிலம் அதிகமா தெரியணும்னு நினைக்கணும்னு காத்துக்கிட்டு இருந்தேன். பரிட்சை வந்தது. அவர்தான் குப்பர்வைசர். கேள்வித்தாளையும், விடை எழுதற தாளையும் கொடுத்துட்டு அவர் கேட்ட கேள்வி

Has everyone got question paper and answer paper?

நான் no sir... என்றேன் அவர் என் அருகில் வந்து, என்னப்பா எது வரலைனு கேட்டாரு? அதற்கு நான் சார்... நீங்க சொன்னதுல பொருள் குற்றம் இருக்கு என்றேன் என்ன பொருள் குற்றம்??? இது வாத்தியார்!

நான்: Question paperல Question இருக்கு... ஆனால் Answer paperல answer இல்லையே... அதனால் இது answer paper இல்லை... Milk Paper (எங்க ஊரில் வெள்ளை பேப்பரை பால் பேப்பரனு தான் சொல்லுவோம்) எல்லாரும் சிரிச்சாங்க. அப்பறம் வாத்தியாரும் என்னை பார்த்து சிரிச்சாரு.

கடைசியா அந்த பேப்பர்ல 100க்கு 34 போட்டு... பெயிலாக்கிட்டாரு. கேட்டா எந்த ஆன்ஸரும் கரெக்டா இல்லைனு சொன்னாரு. அப்ப இதுக்கு முன்னடி மட்டும் என்ன கரெக்டாவா இருந்துச்சி நீங்க பால் போடறதுக்கு நான் சண்டை போட்டவுடனே... பயந்து போய் 35 மார்க் போட்டு பாலாக்கிட்டாரு. ஒரு வழியா 70 ரேங்க மேல எடுத்து பேரை காப்பாத்திட்டேன்

உங்கள் ஹோம் சினிமாவில்

சினித் துளி

சிவாஜி



பிரமாண்டமாக தயாராகிறது 'சிவாஜி'யில் ரஜினியின் ஒபனிங் பாடல் காட்சி. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் இந்தப் பாடல் காட்சியில் தோன்றுகிறார்கள். தவிர மயிலாட்டம், ஓயிலாட்டம், சிலம்பாட்டம் என பாரம்பரிய நடனங்களின் அதகளம் வேறு. ரஜினியுடன் இந்தப் பாடலில் ஆடுகிறவர் நயன்தாரா. இந்தப் பாடலுக்கு நா. முத்துக்குமார் வார்த்தை கொடுத்திருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில், 'சிவாஜி' ஒபனிங் பாடலை பாடியிருக்கிறார் எஸ்.பி. பாலசுப்ரமணியம். பாடல் வரிகளை யாருக்கும் சொல்லாதீங்க என்று பாடலாசிரியருக்கு ஷங்கர் அன்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறாராம். ஆகா... இப்பவே பில்லப்பா?

வர்லாறு



வந்திருந்தவர்கள் நான்கு புறமும் சிதறி ஓடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இரண்டு தரப்பினரையும் சமாதானப்படுத்தினாராம். போங்கடா போய் வேலையப்பாருங்கடா...

ரீமேக்



இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ரஜினி ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த ரீமேக் வெற்றியடையும் பட்சத்தில் மற்றவர்களும் இந்த பார்முலாவை பின்பற்றி முன்னுக்கு வரலாமாம்.

வெற்றி

நடிகர் ஜீவா கதாநாயகனாக நடித்த "ஈ" திரைப்படம் வெளியாகி வெற்றி கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர் ஒன்றில் நடிகர் ஜீவா பேசினார். ரசிகர்களை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த அளவு கூட்டத்தை நான் எதிர்பார்க்கவும் இல்லை. இந்த படத்தின் வெற்றிக்கு முழுக்க, முழுக்க நீங்கள் தான் காரணம். உங்கள் ஆதரவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தீபாவளிக்கு பெரிய படங்கள் மத்தியில் படத்தை நம்பிக்கையுடன் ரிலீஸ் செய்தனர். இந்த படத்தில் எனது கேரக்டருக்கு விருது கொடுத்தால் அது டைரக்டரையே சாரும்.

சிறுதுளி!

தந்தை பெரியார் வாழ்க்கையை திரைப்படமாக பதிவு செய்யும் முயற்சியில் இறங்கி இருப்பவர் ஞானராஜசேகர். பெரியார் வாழ்ந்த ஊர், அவருடன் சமகாலத்தில் வாழ்ந்த தலைவர்கள் பெரியாருடன் கொண்ட நட்பு, அவர் எழுதிய புத்தகம், பேசிய பேச்சு என அனைத்து தளங்களையும் பல வருடம் ஆய்வு செய்த அவர் படப்பிடிப்பை தொடங்கி உள்ளாராம்.



சாருக்கான், அமீர்கான், சல்மான்கான் ஆகியோர் ஒரு படத்தில் நடிக்க 5 கோடி ரூபாய் முதல் 8 கோடி ரூபாய் வரை பெறுகிறார்கள். இவர்களை மிஞ்சும் வகையில், இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் நடிகர் கிருத்திக் ரோஷன் இடம் பெற்றுள்ளார். இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ.12 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.




ஜெயம்ரவி பாவனா ஜோடியாக நடித்து வரும் படம், தீபாவளி. இந்த படத்தை டைரக்டர் விங்குசாமி தயாரிக்கிறார். எழில் டைரக்ட் செய்கிறார். படத்தின் கதைப்படி, ஜெயம் ரவி மீனவர் குப்பத்தை சேர்ந்தவர். தனது காதலியான பாவனாவை, கடலை சுற்றிக்காட்டுவதற்காக அழைத்துப்போகிறார். இந்த காட்சியை சென்னை ராய்புரம் அருகே நடுக்கடலில் படமாக்கினார்கள்.



நடிகர் விஷால் அண்மையில் பல வெற்றி படங்களில் நடித்து வெற்றிநாயகனாக வலம் வருபவர். இவர் நடித்த சண்டைகோழி மற்றும் திமிரு படங்கள் சிறப்பான வெற்றி பெற்றது. இவர் ஒரு படத்தை இயக்க வேண்டும் என தனது ஆசையை முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்கத்தான் ஆர்வமாம்.



அஜீத் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் கிரீடம். நடிகரும் தயாரிப்பாளருமான கே.பாலாஜியின் மகன் சுரேஷ் பாலாஜி தயாரிக்கிறார். இதில் அஜீத் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.



திருவருட்செல்வர் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீவித்யா. இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு திருவனந்த புரத்தில் கடந்த அக்டோபர் 19ந் தேதி காலமானார். அவர் தனது சொத்துக்களை விற்று, அதன் மூலம் டிரஸ்ட் அமைத்து நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவ வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் இறப்பதற்கு முன்பு உயில் ஒன்று எழுதி வைத்துள்ளார்.



"சூர்யா"

பல விதமான கதாபாத்திரங்களில் எப்படி உங்களால் நடிக்க முடிகிறது?

இதுவொன்றும் நான் மட்டும் செய்கிற விஷயங்கள் அல்ல! பல நடிகர்கள் செய்கிற விஷயம். தமிழ் சினிமாவில் இதை ஆரம்பித்தவர் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்தான். அவர் போடாத வேடங்கள் இல்லை எனலாம் அந்தளவுக்கு பல வேடங்களில் நடித்திருக்கிறார். பல நடிகர்களுக்கு அவர்தான் முன்னோடி. ஆனால் எனக்கு கமல் அவர்கள்தான். அவரே என்னுடைய பள்ளிக்காலத்தில் பிரமிப்பாகத் தெரிந்தவர் இப்போ அவர் சென்றிருக்கிற தூரம் மிகத் தொலைவு. அவரைப் போலவே நானும் ஒரு பயணம் செய்ய விரும்புகிறேன்.

தோல்விகள் எந்த அளவுக்கு உங்களைப் பாதிக்கிறது அதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

தோல்விகள் ஒருவகையில் நல்ல விஷயங்களே. என்னுடைய பூவெல்லாம் கேட்டுப்பார் எனக்கு வெற்றியைப் பெற்றுத்தரும் என்று நினைத்திருந்தேன் ஆனால் அது வெற்றி பெறவில்லை. இரண்டு வாரங்களுடன் அது கீழே இறங்கி விட்டது. நான் அப்படத்திற்குப் பின் 2 வருடங்கள் சந்தோசமாக இருக்கலாம் என்று நினைத்திருந்தேன் ஆனால் அது நடக்கவில்லை. இந்தச் சம்பவம் எனக்கு ஒரு பாடமாக அமைந்தது. எதுவும் நடக்கலாம்

உங்களை இயக்கிய இயக்குனர்கள் பற்றி

சும்மா என்பாட்டுக்கு நானும் என் வேலையும் என்று இருந்தவனை நீ என்னுடைய படத்தில் நடிக்கிறாய் என்று இயக்குனர் வசந்த் அவர்கள் என்னுடைய பயணத்தைத் தொடங்கி வைத்தார். இவன் ஒரு நடிகன் என்று நந்தா மூலமாக இயக்குனர் பாலா அறிமுகப்படுத்த இது எப்படி இருக்கு என்று காக்க காக்க மூலம் கெளதம் அவர்கள் ஒரு புதுபக்கத்தினைத் திறந்து வைத்தார். பின்னர் கஜனி மூலம் முருகதாஸ் அவர்கள் எனக்கு இன்னொரு மைல்க் கல்லை ஏற்படுத்தித் தந்தார். இவையெல்லாம் எனக்கு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. இதைவிட பல இயக்குனர்களுடன் வேலை செய்திருக்கிறேன் அவர்களின் படங்கள் என்னை ஒவ்வொரு விதமான ரசிகர்களிடம் கொண்டு சென்றது. உன்னை நினைந்து, ஆறு, முக்கியமாக ஆயுத எழுத்து மணித்தளம் அவர்களிடம் பயின்றது போன்ற அனுபவம்.

விளம்பரங்களிலும் நடிக்கிறீர்களே

விளம்பரங்களினை ஒரு மேலதிகமான ஒரு விடயமாகத்தான் நினைக்கிறேன். திரைப்படங்களை பார்க்கும்போது இவர் எங்கள் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்தால் நல்லது என்று அவர்கள் நினைப்பது பெரும் நிறுவனங்கள் என்னில் வைத்திருக்கிற நம்பிக்கையைக் குறிக்கிறது. நல்ல விஷயத்தானே

- ரவி




NAG & CO
SOLICITORS

Tel: 020 7737 1211 | Fax: 020 7737 0809
Unit 3 Hollis House, Overton Road, Myattsfield Road South, London SW9 7JN
Nearest Underground - Brixton Station on Victoria Line and Oval Station on Northern Line

- | CRIME
- | CONVEYANCING
- | MATRIMONIAL
- | IMMIGRATION
- | TRAFFIC MATTERS
- | LANDLORD & TENANTS
- | POLICE STATION MATTERS
- | EMPLOYMENT MATTERS
- | WORK PERMITS

சினிமா

திரையுலகம்
நிலவரம்

ரஜினிக்கு அடுத்து கிங் ஓஃப் ஓபனிங்ஸ் பேர் வாங்குன அஜித் வரலாறு படத்தோட மூலமா இன்னொரு வரலாறையும் படைச்சிருக்கார். முதல் இரண்டு நாட்களில் படம் 110 வீத கலெக்ட்ஷனாம்.. அஜித்தோட ரசிகர்கள் தியேட்டரோட தரையில் உக்கார்ந்தும் நின்றும பாத்ததுல படம் பயங்கர வசூலாம்.. படம் ஹட்டுன்னு ஏற்கனவே வினியோகஸ்தர்களும தியேட்டர் ஓனர்களும் சொல்லியாச்சு.

இந்த வார கலெக்ட்ஷன் நிலவரத்தை இங்கே பாருங்கோ வரலாறை பாத்துட்டு வர்ற ஒவ்வொருத்தரும் படத்துல அஜித்தோட நடிப்பை பாராட்டோ பாராட்டுன்னு பாராட்டுறாங்கோ.. அதுவும் அந்த ஃப்ளாஷ்பேக் காட்சில வர்ற அஜித்தோட நடிப்பு அவ்ளோ சூப்பிராம். ரொம்ப நாள் கழிச்சு அஜித்துக்கு சூப்பிரா ஓடற படமா வரலாறு இருக்குமாம்.

தீபாவளி படங்களின் தர வரிசையை பற்றிப் பார்ப்போம்.

6. தர்மபுரி - விஜயகாந்த் கட்சியோட கொள்கை பரப்பு செயலாளர டைரக்டர் பேரரசு சீக்கிரம் ஆகிவிடுவார் போல.. படம் அப்படி ஒரு பிரச்சாரப் படமாம்.. படம் முழுக்க அரசியல் நெடி தூக்கலா இருக்குதாம். விஜய காந்த் ரசிகர்களுக்கும் கட்சியினருக்கும் வேண்டுமானால் படம் நல்லா இருக்கலாம் தர்மபுரி - சோதனைபுரி

5. தலைமகள் - சரத்தோட நூறாவது படம். ரோடான் தயாரிப்புல வந்திருக்க இந்தப் படம் நிறைய குறைபாடுகளால் வசூல்ல முதல்

மகனாகுறது ரொம்பக் கஷ்டமாம். தலைமகள் - சொதப்பல்மகள்

4. வட்டாரம் - கதையிலும் காட்சியிலும் புதுமை ஏதும் இல்லாததால் ஆர்யாவோட இந்த மசாலா படம் தீபாவளி பட வரிசைல நாலாவது இடத்தைத் தான் பிடிக்க முடிஞ்சது. பாடல்களும் எதிர்பார்த்த மாதிரி இல்லாதது படத்துக்கு மிகப் பெரிய பின்னடைவு. இதயத் திருடன் படத்தை போல எதுவும் சரணுக்கு ஒரு தோல்வி படமா இல்லையாங்குறது மத்த படங்களோட ஒட்டதை பொறுத்தே இருக்குமாம். வட்டாரம் - சின்னது

3. வல்லவன் - சிம்புவின் டைரக்ட்ஷனில் மூன்று கதாநாயகிகளுடன் வந்திருக்கும் இந்தப் படம் இளைஞர்களை கவருகின்ற எல்லா அம்சத்தையும் கொண்டுள்ளது. ஆனால் இரட்டை அர்த்த வசனங்களும் காட்சிகளும் தாய்குலங்களை தியேட்டருக்கும் கொண்டு வருமா என்பது சந்தேகமே. சிம்பு டைரக்ட்ஷனில் கற்றுக்கொள்ளவேண்டியது இன்னும் நிறைய இருக்கு. திரைக்கதையில் படம் பார்ப்பவர்களை ரொம்பவே சோதிக்கிறார். ஆனால் பாடல் காட்சிகள் எடுத்த விதத்தில் சிம்புவை பாராட்டியே ஆக வேண்டும் வல்லவன் - திணறுவான்

2. ஈ - யாரும் சம்பீத்தில் தொடாத கதையை நல்ல திரைக்கதையின் மூலம் மிக அழகாக சொல்லி இருக்கிறார் திரைக்கதைக்காக தேசிய விருது வாங்கிய ஜனநாதன். கொடுத்த வேடத்தில் நன்றாக நடித்துள்ள ஜீவா வேற யாராலும் இப்படி நடிக்க முடியுமா என்ற சந்தேகத்தையும் சில அருமையான உணர்ச்சிகளால் உணர்த்தி இருக்கிறார். புரிந்து கொள்ள கொஞ்சம் கஷ்டமான கதை என்பதால் B மற்றும் C ஏரியாக்களில் படம் ஓடுமா என்பது சந்தேகமே. அப்படி ஓடினால் இது தான் தீபாவளி படங்களின் முதல்வனாக இருக்கும். ஈ - கமுகு

1. வரலாறு - பினீக்ஸ் பறவையாய் அஜித் மீண்டு வந்திருக்க படம். ஒவ்வொரு கேரக்டருக்கும் இடையே நல்லதொரு வித்தியாசத்தை காண்பித்து பார்ப்பவர்களை அசத்துற படம். படத்தில் மைனஸ் என சில விஷயங்கள் இருந்தாலும் கே எஸ் ரவிசுமாரோட சென்டிமெண்ட் காட்சிக்காக தாய்க்குலங்களையும் கவரும். அதுவும் அஜித் பரதநாட்டிய கலைஞர வர்ற சீன்ல தியேட்டருல விசில் பறக்குது. எதிர்த்து நிக்க எந்த படமும் தீபாவளி ரேஸ்ல இல்லாததால் இந்த தீபாவளி தல தீபாவளி தான் வரலாறு - காட்டாறு

இந்த வாரம் எந்தெந்த படம் எந்தெந்த இடத்துல இருக்குன்னு பாத்தோம்.. ஈ படம் B மற்றும் C ஏரியாக்களில் ஓடினால் முதல் இடத்தில் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. அடுத்த வார தமிழ் பட தர வரிசை பதிவில் உங்களுையெல்லாம் சந்திக்கும் வரை.. வணக்கம் கூறி விடைபெறுவது உங்கள்

- கார்த்திகேயன்



ஷிமர்சனம்

வல்லவன்

தன்னை ரஜினியாக பாவித்துக் கொண்டும் சித்திரித்துக் கொண்டும் சிம்பு சய விளம்பரம் செய்து கொள்ளும் காட்சிகளுக்கு நடுவே வல்லவனில் கதை என்ற ஒன்று கொஞ்சம் இருக்கிறது. அது அவ்வப்போது மட்டுமே எட்டிப் பார்க்கிறது.

பார்த்ததும் உச்சி முதல் பாதம் வரை ஜிவ்வென்று ஃபீலிங் வரவைக்கும் பெண்ணை மட்டுமே தான் காதலிக்கப் போவதாக சிம்பு வுக்கு ஒரு நம்பிக்கை. அப்படி ஒரு பெண்ணாக சிம்புவுக்கு கோவிலில் தரிசனம் தருகிறார் நயன்தாரா. பிறகுதான் தெரிய வருகிறது நயன்தாரா சிம்புவை விட வயதில் முத்தவர் என்று. அதற்கெல்லாம் அஞ்சாமல் காதலில் வெற்றியடைய முழுமுச்சாய்க் களமிறங்குகிறார் சிம்பு. நயன் தாராவிடம் பல் நீண்டிருக்கும் பல்லனாக நடித்து அவர் நெஞ்சைக் கவர்கிறார். இதற்குள் வயது வித்தியாசம் பற்றி நயன்தாராவுக்குத் தெரிய வர திருமணத்துக்கு மறுத்து விடுகிறார்.

இதனிடையில் சிம்புவைக் குறிவைத்து சில சதி வேலைகள் நடைபெறுகின்றன. இதனால் குழம்பிப் போகும் சிம்பு, திடீரென்று தனது பள்ளியின் பக்கமாக நடந்து போகிறார். அங்கே அவரது பள்ளிப் பருவத்து ஃப்ளாஷ்பேக். பள்ளிகளுக்கிடையேயான கலைப் போட்டியில் ரீமாவும் சிம்புவும் சந்திக்கிறார்கள். (ரீமாவைப் பள்ளி மாணவியாகக் கற்பனை செய்த சிம்புவின் மன ஞாபியத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை.) மோதல் = காதல். கொஞ்சம் லேட்டாகத் தான் சிம்புவுக்கும் புரிகிறது. ரீமா ஒரு psychotic obsessive lover என்று. தெளிவடைந்து சீமாவின் காதலை உதறித் தள்ளுகிறார். சதிவேலைகளுக்கு ரீமாவே காரணம் என்று தெரியவருகிறது.

திடீரென்று நயன்தாரா சிம்புவின் தாய்மை

யான காதலை ஏற்றுக் கொண்டு திருமணத் திற்கு சம்மதிக்கிறார். ரீமா, சிம்புவின் தோழியான சந்தியாவைக் கடத்துகிறார். சிம்பு ரீமாவை நம்பவைத்து ஏமாற்றி சந்தியாவைக் காப்பாற்றுகிறார். சந்தியா மொட்டை மாடியிலிருந்து தள்ளி விடப்படுகிறார். இருந்தாலும் உயிர் பிழைக்கிறார். ரீமா சென் மன நல விடுதியில் சேர்க்கப்படுகிறார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தெளிவாகி விட்டதான சான்றிதழுடன் வெளியேறுகிறார். ஆனால் இன்னும் திருந்தவில்லை என்று உணர்த்துகிறார். அங்கே தான் சிம்பு போடுகிறார் To Be Continued இப்படி லொலிக் எங்கேயோ கண்காணாத இடத்திற்கு எஸ்கேப் ஆகி விடுவதால் கதை தன்னைத் தானே இஷ்டம் போல் எழுதிக் கொள்கிறது. கவுண்டமணி பாணியில் அடங்கொக்கமக்கா என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

சிம்பு இயக்கத்திலும் நடிப்பிலும் சொதப்பி விட்டார். மன்மதன் திரைப்படத்தில் அங்கங்கே சில காட்சிகளில் வெளிப்படுத்தியிருந்த அபாரமான நடிப்புத் திறமை மிஸ்ஸிங்.

நாயகியர் மூவரில் ரீமா சென்னுக்கு மட்டுமே நடிக்கும் scope கிடைத்திருக்கிறது. நயன்தாரா பாடல் காட்சிகளுக்காக இருக்கிறார். சந்தியா இருக்கிறாரா என்பதே சந்தேகமாக இருக்குமளவுக்கு மட்டுமே இருக்கிறார்.

படத்தில் நான் ரசித்தது பள்ளிக் காலத்து ஃப்ளாஷ்பேக் மட்டுமே. குறிப்பாக கலை விழாப் போட்டிகள் குறித்த காட்சிகள் மிக நம்பகத் தன்மையோடு வந்திருக்கின்றன. அத்தகையபோட்டியும் பொறாமையும் சண்டையும் மிக இயல்பானவை. நான் சந்தித்த அனுபவங்களை நினைவு கூரச் செய்தது இந்தத் திரைப்படம். குறிப்பாக ஆங்கில பேச்சுப் போட்டிகளுக்கு அடிக்கடி வந்து எப்போதும் முதல் பரிசை வென்று இம்சை கொடுத்த ஜீவியட் என்ற பெண்ணை இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது.

படத்தில் ஒட்டுமொத்தமாகப் பட்டையைக் கிளப்புவது யுவன் ஷங்கர் ராஜாதான். 'லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே' என்று மெலடியாகவும் 'யம்மாடி, ஆத்தாடி' என்று கும்மாவ் குத்திலும் போட்டுத் தாக்குகிறார்.

பாடல் காட்சிகள் மிக நன்றாகப் படமாக்கப் பட்டிருக்கின்றன. இயக்குனர் சிம்புபாடல் காட்சிகளுக்கு பயன்படுத்தியிருக்கும் canvas-ன் பிரம்மாண்டம் ஆச்சரியப்படுத்துகிறது. பாடல் காட்சி களை எடிட் செய்திருக்கும் விதமும் அருமை. Very Good.

சந்தானம் மற்றும் அவரது தந்தையாக நடித்திருக்கும் எஸ்.வி.சேகர் ஆகியோரின் காமெடி பரவாயில்லை ரகம். படத்தின் முடிவில் 'To Be Continued' என்பதெல்லாம் பெரிய தலையான சூப்பர் ஸ்டாரை பாபாவிஸ் முயற்சி செய்து சொதப்பிய விவகாரம். விட்டிலுக்கும் அதே கதிதான். வேறென்ன சொல்ல? சிம்பு என்ற திறமைசாலிக்கு ஒரு விண்ணப்பம். நெனப்பக் கொறைச்சலுடன் பிழைப்ப கவனிங்க, நல்லா வருவீங்க.

- மீனாக்ஸ்



SATHY ESTATES LTD.

Residential Sales and Lettings.

'To Buy or Sell your Home'

'To Rent or Let your Home'

In London Boroughs of Brent, Harrow, Ealing, Barnet, Hammersmith, Fulham & Westminster.

We always have a large selection of houses & flats to choose from, to meet your needs!

www.sathy.com

Harlesden Office

220 High Street
Harlesden, London
NW10 4SY

Tel: 020 8961 9613

Fax: 020 8961 9614

Stanmore Office

306 Honeypot Lane
Stanmore, Middx.
HA7 1LY

Tel: 020 8204 9444

Fax: 020 8204 2666

Harrow Office

117 Headstone Road
Harrow, Middx.
HA1 1PG

Tel: 020 8861 1110

Fax: 020 8861 1011

CARLTON EDUCATIONAL & FINANCIAL SERVICES

(Student Visa Consultation & Documentations Travels, Mortgages Holidays, Money Transfer)

Study - Work - Live in UK

Elite Consultations and Documentations to obtain Student Visas from Sri Lanka & India in affordable charges.

We Offer a broad spectrum of services for genuine students from Sri Lanka via our Colombo Office, Exponet (Pvt) Ltd


- Help students to acquire admissions from reputed UK Universities and DFES registered Colleges
- Expert Guidance and Documentation to obtain student visas
- Discounts on Air Tickets for students
- Pre departure and post arrival assistance
- Airport pickups for students
- Work Permit & HSMP guidance.... Very soon

Please call to our hotline **020 8554 4200**

for February 2007 admissions and to make appointments at London Office

All arrangements will be made for Sri Lankan students by our Colombo Office

Carlton Educational & Financial Services
742 Eastern Avenue, Newbury Park
Essex IG2 7HU



என்ன இலக்கம்...?
எந்த வாசல்...?
எவ் இடம்...?

வீடு

- ▶ Property Sales / Lettings
- ▶ Mortgage / Re-Mortgage
- ▶ Commercial Loans / Bridging Loans
- ▶ Building Insurance
- ▶ Life / Critical illness
- ▶ Income Replacement
- ▶ Accident & Sickness
- ▶ Planning Permission
- ▶ Autocad Design / Drafting



THALAM PROPERTY SERVICES

Tel: **020 8689 1533**

Mob: **07766 337 927**

Fax: 020 8689 1533 / Web: www.thalam.co.uk

554 Mitcham Road, Croydon, Surrey, CR0 3HP



Computer-Based Education Centres

For your children to excel at school...

For them to meet tomorrow's challenges...

- Individualised
- Interactive
- Inspiring

Give your child
the Learna Advantage.
Today.

- ▲ Maths & English for KS1, KS2 & KS3
- ▲ Product of years of advanced research
- ▲ Challenging Individualised learning path
- ▲ Focus on problem solving, reading and writing
- ▲ Improve child's self-confidence and concentration skills
- ▲ Thousands of computer activities & printed worksheets
- ▲ Monthly progress tests and instant reports

Let your child have the **Learna experience.**

Call us or visit us on the web.

> www.learna.com <

Call 0845 094 0061



டில்டா கொண்டு வருகிறது

உங்கள் தாய் நாட்டின் சுவையை.



வழங்குகிறோம் உங்கள் நாட்டின் மிகச் சிறந்த அரிசி வகைகள்.

டில்டா ஸோனா மசூரி

டில்டா பொன்னி புழுங்கலரிசி

டில்டா பொன்னி பச்சரிசி

டில்டா மட்டா புழுங்கலரிசி